

A-9874

Sub. Code

4BCO111/4BCC111/4BCS111

**B.Com/ B.Com. (CA)/ B.Com.(CS) DEGREE  
EXAMINATION, APRIL 2021 &**

**Supplementary/Improvement/Arrear Examination**

**First Semester**

**வணிகக் கடிதங்கள்**

**(Common for B.Com/B.Com (Computer Application)/  
B.Com (Corporate secretaryship))**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

பகுதி அ (10 × 2 = 20)

**அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.**

1. வணக்க முடிவு என்பது என்ன?
2. ஒரு மடலின் வெளித் தோற்றத்தை பற்றி நீர் அறிவது என்ன?
3. கருத்துரைக் கடிதத்தின் நோக்கம் யாது?
4. விண்ணப்பக் கடிதம் – வரையறு.
5. விளக்குக: முனைவுக் கடிதங்கள்.
6. நினைவுறுத்தல் கடிதத்தின் பயன்களை கூறுக.
7. சுற்றுக் கடிதங்கள் என்பன யாவை? எந்தெந்த சூழ்நிலைகளில் அவை எழுதப்படும்.

8. வியாபார சுற்றறிக்கையின் பயன்களை தருக.
9. நிகழ்ச்சி குறிப்பு தயாரித்தலின் நோக்கம் யாது?
10. இயக்குநர் என்பார் யார்?

பகுதி ஆ (5 × 5 = 25)

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.

11. (அ) ஒரு சிறந்த வணிகமடலின் முக்கியக் கூறுகளை விளக்குக.  
(அல்லது)  
(ஆ) வணிகக் கடிதங்களின் பொது அமைப்பு பற்றி விவரி.
12. (அ) மோட்டார் நிறுமத்தின் மேலாளர் பதவிக்கு விண்ணப்பித்து கடிதம் வரைக.  
(அல்லது)  
(ஆ) வங்கி மேல் வரைபற்றுத் தொகையை அதிகரிக்க வேண்டி வங்கி மேலாளர்க்கு கடிதம் எழுதுக.
13. (அ) வசூல் கடிதங்கள் எழுதும் பொழுது பின்பற்ற வேண்டிய படிநிலைகள் பற்றிக் கூறுக.  
(அல்லது)  
(ஆ) வணிக சான்றுரைகள் மற்றும் தகுதிநிலை விசாரணைகள் என்பன யாவை? அவற்றின் தேவையைக் கூறுக.
14. (அ) புதிய கணக்கை தொடங்க வேண்டி வங்கி மேலாளருக்கு விண்ணப்பம் வரைக.  
(அல்லது)  
(ஆ) திருச்சி கனரா வங்கியில் கணக்கு வைத்துள்ள புதிய வாடிக்கையாளர் ஒருவரின் நிதி நிலையை அறியும் பொருட்டு அவரது வங்கிக்கு கடிதம் ஒன்று எழுதுக.

15. (அ) நிறுமக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களின் வகைகளை விளக்கிச் சொல்க.

(அல்லது)

- (ஆ) புள்ளி விபர குறிப்பிலிருந்து அறிக்கை தயாரிக்கும் முறைகளை விளக்குக.

**பகுதி இ** (3 × 10 = 30)

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.

16. கடிதத்தின் வகைகளை விவரிக்க.
17. ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தின் விளம்பரம் தொடர்பாக “கணினி திட்டமிடுபவர்” பதவிக்கு விண்ணப்பம் ஒன்று எழுதுக.
18. புதுடெல்லியில் உள்ள உங்களது சரக்களிப்பவருக்கு, சரக்குகளைப் பெற்றுக் கொண்டதையும், தொகை செலுத்திய விபரங்களையும் தெரியப்படுத்தும்படி ஒரு கடிதம் எழுதுக.
19. பஞ்சாப் நேஷனல் வங்கியின் காரைக்குடி கிளையிலிருந்து மதிப்புமிக்க வாடிக்கையாளருக்கு அவரது குறித்த கால வைப்புகளை மேலும் புதுப்பிக்க வேண்டி ஒரு கடிதம் எழுதுக.
20. அறிக்கையின் வகைகளை விளக்கவும். அவற்றை தயாரிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டுவன யாவை?

A-9875

Sub. Code

4BCO211/  
4BCC211/  
4BCS211

**B.Com./B.Com.(CA)/B.Com.(CS) DEGREE  
EXAMINATION, APRIL 2021 &**

**Supplementary/Improvement/Arrear Examinations**

**Second Semester**

அலுவலக மேலாண்மை

**(Common for B.Com./B.Com. (Computer  
Application)/B.Com. (Corporate Secretaryship))**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

பகுதி அ

(10 × 2 = 20)

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

1. நவீன அலுவலகத்தின் இலக்கணம் தருக.
2. வணிக்க கடிதம் என்றால் என்ன?
3. வரையறு : ஆனையறுக்கள்.
4. எழுத்து மூலம் தகவல் தொடர்பு என்றால் என்ன?
5. கோப்பிடுதலின் பொருள் தருக.
6. தொடர் எழுதுபொருள் – வரையறு.
7. கணிப்பொறியின் பயன் யாது?
8. அலுவலக சாதனங்கள் ஏதேனும் ஐந்தின் பெயர் குறிப்பிடவும்.

9. குறு அறிக்கை என்றால் என்ன?
10. அலுவலக அறிக்கை என்றால் என்ன?

பகுதி ஆ

(5 × 5 = 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளி.

11. (அ) பணியை எளிதாக்குதலின் நன்மைகள் யாவை?  
(அல்லது)
- (ஆ) அலுவலகத்தின் அன்றாட அலுவல்களை சுருக்கி தருக.
12. (அ) வாய் மொழித்தகவல் மற்றும் எழுத்துமூல தகவல் ஆகியவற்றை வேறுபடுத்தி காட்டுக.  
(அல்லது)
- (ஆ) வெளிப்புறத்தகவல் தொடர்பின் வகைகளை சுருக்கமாக எழுதுக.
13. (அ) நவீன அலுவலகத்தில் எழுத்துப் பணியின் முக்கியத்தவத்தை விளக்குக.  
(அல்லது)
- (ஆ) பரவலாக்கப்பட்ட கோப்பீடு முறையின் நன்மைகள் யாவை?
14. (அ) அலுவலக பயன்பாட்டில் கணிப்பொறியின் அவசியம் குறித்து எழுதுக.  
(அல்லது)
- (ஆ) அலுவலக சாதனங்கள் பற்றி குறிப்பு வரைக.
15. (அ) அறிக்கைகளின் வகைகளை விவரி.  
(அல்லது)
- (ஆ) ஏதேனும் ஐந்து பொது வணிக சொற்களை விவரிக்க.

பகுதி இ

(3 × 10 = 30)

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி.

16. நவீன அலுவலக செயல்பாடுகளை விவரி.
17. மையப்படுத்தப்பட்ட அஞ்சல்துறையின் தன்மைகளை குறிப்பிடுக.
18. நல்ல கோப்பீட்டு முறையின் முக்கிய அம்சங்கள் யாவை ?
19. புள்ளி விபரம் தொகுத்தளிக்கும் இயந்திரத்தின் பயன்கள் யாவை ?
20. பிரிதிதிருத்தலின் பயன்களை விவரி.

**A-9959**

**Sub. Code**

**4BCO1C1**

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations**

**First Semester**

**Commerce**

**ADVANCED ACCOUNTANCY – I**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Section A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What are the limitations of accounting?  
கணக்கியலின் குறைகள் யாவை?
2. How will you collect financial data?  
எங்ஙனம் நிதிச் செய்திகள் திரட்டுவீர்?
3. What is error of omission?  
விடுபிழை என்றால் என்ன?
4. What is error of commission?  
செய்பிழை என்றால் என்ன?
5. What is meant by scrap value?  
குறை மதிப்பு பற்றி அறிவன யாது?
6. Why depreciation is provided?  
ஏன் தேய்மானம் வழங்கப்படுகிறது?

7. What are revenue expenditure? Illustrate.

முதலினச் செலவுகள் என்பன யாவை? எடுத்துக்காட்டுகள் தருக.

8. What do you mean by non-profit organisation?

இலாப நோக்கமற்ற நிறுவனம் என்றால் என்ன?

9. Define : Average due date.

வரையறு : சராசரி தவணை நாள்.

10. What is red ink interest?

சிகப்பு மை வட்டி என்றால் என்ன?

### Section B

(5 × 5 = 25)

Answer **all** the questions.

11. (a) What is Journal? How does it differ from Ledger?

குறிப்பேடு என்றால் என்ன? அது எவ்வாறு பேரேட்டிலிருந்து வேறுபடுகின்றன?

Or

(b) Pass journal entries for the following transactions :

(i) Rama started business with cash Rs. 1,00,000

(ii) Purchased furniture for cash Rs. 40,000

(iii) Paid rent Rs. 500

(iv) Purchased goods on credit Rs. 10,000

(v) Depreciation of Furniture Rs. 200.



கீழ்க்கண்ட நடவடிக்கைகளுக்கான குறிப்பேட்டுப் பதிவுகள் தருக :

- (i) ராமா ரூ. 1,00,000 ரொக்கத்துடன் வியாபாரம் ஆரம்பித்தார்
- (ii) ரூ. 40,000 ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கப்பட்டன
- (iii) வாடகை செலுத்தப்பட்டது ரூ. 500
- (iv) கடனில் ரூ. 10,000 க்கு சரக்குகள் வாங்கப்பட்டன
- (v) அறைகலன்களின் தேய்மானம் ரூ. 200.

12. (a) State the types of errors and explain them with examples.

பிழைகளின் வகைகளைக் கூறி, அவற்றை எடுத்துக்காட்டுகளுடன் விவரி.

Or

(b) Write down the rectifying journal entries for the following errors :

- (i) The sales returns book has been undercast by Rs. 5,000
- (ii) Goods worth Rs. 1800 sold to Bharath has been credited to his account
- (iii) Purchase of furniture Rs. 50,000 has been entered in the Purchases Account
- (iv) Cash Rs. 2,700 received from Sekar has been posted to his account as Rs. 7200
- (v) A bill received from X for Rs. 4,000 has been posted to Bills Payable Account.

பின்வரும் கணக்கியல் பிழைகளுக்கு திருத்தப்பதிவுகளை எழுதுக.

- (i) விற்பனைத் திருப்ப ஏடு ரூ. 5,000 குறைவாக கூட்டப்பட்டுள்ளது
- (ii) பரத்திற்கு விற்ற சரக்கு ரூ. 1,800 அவர் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது
- (iii) அறையணிகள் வாங்கியது ரூ. 50,000 கொள்முதல் கணக்கில் பற்று செய்யப்பட்டுள்ளது
- (iv) சேகரிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ. 2,700 என்பது ரூ. 7,200 என அவரது கணக்கில் எழுதப்பட்டுள்ளது
- (v) X-இடமிருந்து பெற்ற ரூ. 4,000 மாற்றுச்சீட்டு செலுத்து மாற்றுச்சீட்டுக் கணக்கில் பதியப்பட்டுள்ளது.

13. (a) Explain the causes of depreciation.

தேயமானத்தின் காரணத்தை விளக்குக.

Or

(b) A machinery was purchased on 1.1.2005 for Rs. 40,000. The same year in June another machine was purchased for Rs. 15,000 and Rs. 5,000 were spent on its installation. On 30.6.2007 the second machine was sold for Rs. 15,000 prepare machine a/c upto 31.12.2007 by depreciating it at 10% under Reducing Instalment method.

1.1.2005 அன்று ரூ. 40,000 ற்கு ஒரு இயந்திரம் வாங்கப்பட்டது. அதே ஆண்டு 30 ஜூனில் மேலும் ஒரு இயந்திரம் வாங்கியது. ரூ. 15,000 ற்கு இதன் நிறுவனச் செலவு ரூ. 5,000, 30.6.2007 அன்று இரண்டாவது இயந்திரம் ரூ. 15,000 ற்கு விற்கப்பட்டது. குறைந்து செல் முறையில் 10% தேயமானம் எழுது 31.12.2007 வரை இயந்திரக் கணக்கு தயாரிக்க.

14. (a) Distinguish between Trading Account and Profit and Loss Account.

வியாபார கணக்கிற்கும், இலாப நட்ட கணக்கிற்கும் இடையே உள்ள வேறுபாட்டினைக் கூறுக.

Or

(b) Calculate the amount of stationery to be debited to Income and Expenditure account during 2004 :

- (i) Amount paid for stationery during the year 2004, as per receipts and payments account Rs. 1,750
- (ii) Stock of stationery on 1.1.2004 – 150
- (iii) Paid advance for stationery on 31.12.2004 – Rs. 200
- (iv) Paid advance for stationery during Dec 2003 – Rs. 250 but received stationery during the year 2004
- (v) Creditors for stationery on 1.1.2004 – Rs. 370
- (vi) Stock of stationery on 31.12.2004 – Rs. 415
- (vii) Creditors for stationery on 31.12.2004 – Rs. 300.

பின்வருவனவற்றிலிருந்து வருவாய் செலவினக் கணக்கில் 2004 காண்பிக்கப்படும் எழுது பொருளுக்கான பற்று தொகை கணக்கிடுக

- (i) வருவாய் செலவின கணக்கின்படி 2004-ல் எழுதுபொருளுக்கு செலுத்தியது ரூ. 1,750
- (ii) எழுதுபொருளின் இருப்பு (1.1.2004) - ரூ. 150
- (iii) எழுதுபொருளுக்காக 31.12.2004 அன்று முன்கூட்டி செலுத்தியது ரூ. 200
- (iv) எழுதுபொருளுக்காக டிசம்பர் 2003 அன்று முன்கூட்டி செலுத்தியது ரூ. 250. எழுது பொருள் 2004-ல் பெறப்பட்டது
- (v) எழுதுபொருளுக்கான கடனீந்தோரின் இருப்பு (1.1.2004) ரூ. 370.
- (vi) எழுதுபொருளின் இருப்பு (31.12.2004) ரூ. 415
- (vii) எழுதுபொருளுக்கான கடனீந்தோரின் இருப்பு (31.12.2004) ரூ. 300.

15. (a) Explain forward and backward methods.

விவரி : முன்னேறும் மற்றும் பின்னிற்றங்கும் முறைகள்.

Or

- (b) Make out an account current to be submitted to 'X' by 'Y' on 30<sup>th</sup> June 2008. The following transactions in the books of 'X'. 2008 Rs.

January 1 'X' sells goods to 'Y' 1,000

January 15 'Y' sells goods to 'X' 800

February 4 'X' sells goods to 'Y' 500

Interest to be taken into account at 10% per annum.

ஜூன் 30, 2008 ம் நாளோடு முடிவடையும் X உடன் Y நடப்புக் கணக்கு தயாரிக்க. பின்வரும் நடவடிக்கைகள் X ஏடுகளில் உள்ளன. 2008 ரூ.

ஜனவரி 1 X-Y க்கு சரக்கு விற்கு 1,000

ஜனவரி 15 Y-X க்கு சரக்கு விற்கு 800

பிப்ரவரி 4 X-Y க்கு சரக்கு விற்கு 500

ஆண்டு ஒன்றுக்கு வட்டி 10 சதவீதம் கணக்கிடப்படுகிறது.

**Section C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Pass journal entries for the following transactions in the books of Kannan

2007		Rs.
January 1	Kannan started business with	50,000
5	Bought goods for cash	30,000
7	Sold goods for cash	25,000
10	Bought goods from Kalaimathi	20,000
12	Sold goods to Ravi	10,000
15	Paid salary	1,000
18	Dividend received	5,000
25	Paid rent	2,000

கீழ்க்கண்ட நடவடிக்கைகளுக்கு கண்ணன் என்பவர் ஏட்டில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.

2007		ரூ.
ஜனவரி	1 கண்ணன் தொழில் தொடங்கியது	50,000
	5 ரொக்கத்திற்கு கொள்முதல் செய்தது	30,000
	7 ரொக்கத்திற்கு விற்பனை செய்தது	25,000
	10 கலைமதியிடமிருந்து பொருட்கள் வாங்கியது	20,000
	12 ரவிக்கு பொருட்கள் விற்கிறது	10,000
	15 சம்பளம் கொடுத்தது	1,000
	18 பங்காதாயம் பெற்றது	5,000
	25 வாடகை செலுத்தியது	2,000

17. Prepare a bank reconciliation statement as on 30.09.2006

- Balance as per pass book (Cr.) Rs. 9,000
- Cheques issued but not presented Rs. 15,000
- Cheques deposited but not credited Rs. 1,500
- The credit side of the cash column has been over-added by Rs. 500
- Banker has given credit in the pass book for interest Rs. 150
- He has also given a wrong credit relating to some other account Rs. 300.

30.09.2006-க்கான வங்கிக்கணக்கு சரிக்கட்டும் பட்டியல் தயாரிக்கவும் :

- செல்லுப் புத்தகத்தின்படியான இருப்பு (வரவு) ரூ. 9,000
- விடுக்கப்பட்டு ஆனால் முன்னிடப்படாத காசோலைகள் ரூ. 15,000
- வைப்பு செய்யப்பட்டு, ஆனால் வரவு வைக்கப்படாத காசோலைகள் ரூ. 1,500
- ரொக்கப் பத்தியின் வரவுப் பகுதியில் ரூ. 500 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது

(உ) வங்கியர் செல்லுப்புத்தகத்தில் வட்டிக்காக ரூ. 150-க்கு வரவு கொடுத்துள்ளார்

(ஊ) அவர் வேறொரு கணக்கு தொடர்பான தவறான வரவு ஒன்றியையும், ரூ. 300-க்கு கொடுத்துள்ளார்.

18. ATS manufacturing company purchased on 1 April 2010, machinery for 4,50,000 and spent 50,000 on its installation. After having used it for three years it was sold for 3,85,000. Depreciation is to be provided every year at the rate of 15% per annum on the fixed installment method. Prepare machinery account and depreciation account for three years ends on 31<sup>st</sup> March every year.

ATS தயாரிப்பு நிறுவனம் 1.4.2010 அன்று ரூ. 4,50,000 மதிப்புள்ள இயந்திரத்தை வாங்கியது. அதை நிறுவுவதற்கான செலவு ரூ. 50,000. மூன்று ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பிறகு அவ்வியந்திரம் ரூ. 3,85,000 க்கு விற்கப்பட்டது. ஆண்டுதோறும் 15% வீதம் தேய்மானம் நிலைத் தவணைமுறையில் நீக்கப்பட வேண்டும். கணக்காண்டு மார்ச் 31 ஆம் நாளோடு முடிவதாகக் கருதி இயந்திர கணக்கையும், தேய்மான கணக்கையும் தயார் செய்க.

19. From the figures given below, prepare an income and expenditure account for 31.12.1997

Receipts	Rs.	Payments	Rs.
To opening balances :		By salaries	4,800
In hand	200	By stationeries	200
At bank	1,600	By Rent	500
To subscriptions :		By Bicycle purchased	300
1996	500	By national savings	
1997	8,300	Certificate	3,000
1998	600	By Help to poor	

To sale of investments	2,000 students	2,000
To sale of old	By balance :	
Furniture	in hand	300
(Book value Rs. 400)	300 at bank	2,400
	<u>13,500</u>	<u>13,500</u>

Subscription for 1997 still receivable were Rs. 700.  
Interest on national savings certificate due Rs. 100 and  
rent outstanding Rs. 60.

31.12.1997-ல் முடிவடைந்த ஆண்டிற்கான வருவாய் செலவினக்  
கணக்கை பின்வரும் விவரங்களிலிருந்து தயாரிக்கவும் :

பெறுதல்கள்	ரூ.	செலுத்துதல்கள்	ரூ.
தொடக்க இருப்பு :		சம்பளம்	4,800
கையில் ரொக்கம்	200	அச்சு, எழுது பொருள்	200
வங்கி ரொக்கம்	1,600	வாடகை	500
சந்தா :		சைக்கிள் வாங்கியது	300
1996	500	தேசிய சேமிப்பு	
1997	8,300	பத்திரம் வாங்கியது	3,000
1998	600	ஏழை மாணவர்களுக்கு	
முதலீடுகள் விற்றது	2,000	கொடுத்தது	2,000
பழைய அறைகலன்		இருப்பு :	
விற்றது		கையில் ரொக்கம்	300
(ஏட்டு மதிப்பு ரூ. 400)	300	வங்கி ரொக்கம்	2,400
	<u>13,500</u>		<u>13,500</u>

1997 ஆண்டுக்கு நிலுவையில் உள்ள சந்தா ரூ. 700. தேசிய  
சேமிப்பு பத்திரத்தில் வரவேண்டிய வட்டி ரூ. 100. கொடுபட  
வேண்டிய வாடகை ரூ. 60.

20. Find out the average due date of the following bills accepted by a trader who wishes to settle them with one single payment.

Date of bill	Amount Rs.	Due date
1.7.90	85,000	6.11.90
30.07.907	92,000	3.12.90
3.9.20	63,000	6.11.90
15.9.90	45,000	18.12.90

பின்வரும் விவரங்களைக் கொண்டு ஒரு வியாபாரி உண்டியல்களை ஒரே தவணையில் செலுத்த ஒப்புக் கொண்டார். இவ்விரங்களுக்கான சராசரி தவணை நாளை கணக்கிடுக.

சீட்டு நாள்	தொகை ரூ.	கெடுநாள்
1.7.90	85,000	6.11.90
30.07.907	92,000	3.12.90
3.9.20	63,000	6.11.90
15.9.90	45,000	18.12.90



A-9655

Sub. Code

4BCO1C2

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations**

**First Semester**

**Commerce**

**BUSINESS ORGANISATION**

**(CBCS – 2014 onwards)**

Time: 3 Hours

Maximum: 75 Marks

**Section -A**

(10× 2 = 20)

Answer **all** questions.

1. Explain the nature of business.  
வியாபாரத்தின் தன்மையை விவரி.
2. Bring out the meaning and definition of organisation.  
அமைப்பு என்பதன் பொருளும் இலக்கணமும் தருக.
3. Define: Co-operative society.  
வரையறு : கூட்டுறவு சங்கம்.
4. Who is called sole trader?  
தனி வணிகர் என்பவர் யார்?
5. Define: Small unit  
வரையறு : சிறு தொழில்.
6. What is Mass production?  
மொத்த உற்பத்தி என்றால் என்ன?

7. Who is full time director?

முழு நேர இயக்குநர் என்றால் என்ன?

8. What is Oligarchy in company management?

நிறும மேலாண்மையில் ஒரு சிலர் அதிகாரம் என்றால் என்ன?

9. What is public utilities?

பொதுச் சேவை நிறுவனம் என்றால் என்ன?

10. What is Dual Price?

இரட்டை விலை என்றால் என்ன?

**Section - B**

(5 × 5 = 25)

Answer **all** the question.

11. (a) Explain the types of trade.

வியாபார வகைகளை விவரி.

Or

(b) Discuss the division of business.

வியாபாரத்தின் கோட்டங்களை விவரிக்க.

12. (a) Write a note on public limited company.

பொது வரையறு நிறுமம் பற்றி குறிப்பு எழுதுக.

Or

(b) Explain the symbols of ideal form of organization.

நல்ல நிறுவனத்தின் அடையாளத்தை விவரி.

13. (a) Bring out the factors responsible for the survival of small-scale business.

சிறு அளவிலான வியாபாரத்தின் உயிர்ப்பு தன்மைக்கு காரணத்தை விவரி.

Or

- (b) How the size of the business is measured?

வியாபாரத்தின் அளவு எங்ஙனம் மதிப்பிடப்படுகிறது?

14. (a) Explain the features of share holders.

பங்கு மூலதனகாரர்களின் தன்மையை விவரி.

Or

- (b) What is the role of directors in the company management?

நிறும நிர்வாகத்தில் இயக்குநரின் பங்கு யாது?

15. (a) Describe the features of public enterprises.

பொது துறை நிறுவனங்களின் சிறப்பியல்புகளை விவரி.

Or

- (b) Explain the pricing policy of public enterprises.

பொதுத்துறை நிறுமங்களில் விலைக் கொள்கையை விரிவாக விளக்கு.

### Section C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. What are the objectives of modern business?

நவீன வாணிபத்தின் முக்கிய நோக்கங்கள் யாவை?

17. Discuss the advantages and disadvantages of co-operative societies.

கூட்டுறவு சங்கங்களின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளை விவரி.

18. Describe the merits and demerits of large-scale business.  
பெரிய அளவு வியாபாரத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை வெளிக்கொணர்஑.
19. Discuss the powers of manager.  
மேலாளரின் அதிகாரத்தை விவரி.
20. Analyse the industrial policy –1991 of India.  
இந்திய தொழிற்கொள்கை – 1991 பற்றி ஆய்க.
-

**A-9960**

**Sub. Code**

**4BCO2C1**

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations**

**Second Semester**

**Commerce**

**ADVANCED ACCOUNTANCY – II**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define : Noting charges.

இலக்கணம் குறிப்பீட்டு கட்டணம்.

2. What is retiring of bills?

சீட்டு ஓய்வறுதல் என்றால் என்ன?

3. What is loss of stock?

சரக்கு நட்டம் என்றால் என்ன?

4. What is Average Clause?

சராசரி பிரிவு என்றால் என்ன?

5. Distinguish between Consignment and Sale.

அனுப்பீடு மற்றும் விற்பனை இரண்டையும் வேறுபடுத்துக.

6. What is Normal loss?

இயல்பு நட்டம் என்றால் என்ன?

7. What is Joint bank account?

இணைவங்கி என்றால் என்ன?

8. Mention any four features of joint venture?

இணை - வினையின் நோக்கம் நான்கினை கூறுக.

9. Mention the limitations of Single entry system.

ஒற்றைப் பதிவு முறையின் வரையரையை கூறு.

10. Mention the steps in the conversion of single entry to double entry.

ஒற்றைப் பதிவை இரட்டை பதிவாக மாற்றுதலில் உள்ள படிநிலைகளை கூறுக.

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions.

11. (a) What is renewal of bill of exchange? Give the journal entries in the books of the drawer.

மாற்றுச்சீட்டை புதுப்பித்தல் என்றால் என்ன? அதற்குரிய பதிவுகளை வரைபவர் ஏடுகளில் தருக.

Or

(b) On Jan. 1 2009, Vinod buys goods from Ramesh priced at Rs. 3,000 subject to deduction of 10% trade discount. Vinod accepts a bill for four months for the amount. On 4th February 2009, Vinod retires his acceptance under a rebate of 12% p.a. Journalise the above transactions in the books of Vinod and Ramesh.

1.1.2009 அன்று வினோத் என்போர் ரமேஷிடமிருந்து ரூ. 3,000 க்கு சரக்கு வாங்கினார். ரமேஷ் 10% வியாபார வட்டம் அளித்தார். வினோத் விற்பனைத் தொகைக்கு 4 மாத மாற்றுச் சீட்டு தந்தார். 4.2.2009 அன்று வினோத் 12% தள்ளுபடி கொடுத்து மாற்றும் சீட்டை திரும்ப பெற்றுக் கொண்டார். மேலே சொன்ன நடவடிக்கைகளை வினோத் மற்றும் ரமேஷின் குறிப்புகளில் பதிவு செய்க.

12. (a) What are the stages followed in submitting the claims to the insurance companies?

காப்பீட்டு நிறுவனத்தில் பணம் கோருவதற்கான வழிமுறைகள் யாவை?

Or

- (b) A fire occurred at the premises of a trader on 31.5.06 destroying a great part of his goods. His stock at 1.1.06 was Rs. 60,000. The value of stock salvaged was Rs. 13,500. The Gross profit on sales was 30% and sales amounted to Rs. 1,53,000 from January to date of fire, while for the same period the purchases amounted to Rs. 1,03,500. Prepare a statement of claim.

ஒரு வியாபாரியின் கட்டிடத்தில் 31.5.06-இல் தீ விபத்து ஏற்பட்டு, அவருடைய பெரும்பகுதியான பொட்கள் சேதமடைந்தன. 1.1.06ல் அவருடைய சரக்கிருப்பு ரூ. 60,000 தீயில் சேதமடையாத சரக்கின் மதிப்பு ரூ. 13,500. மொத்த லாப விகிதம் விற்பனையில் 30% மற்றும் ஜனவரி முதல் விபத்து நாள் வரை விற்பனை ரூ. 1,53,000, அதே காலத்திற்கான கொள்முதல் ரூ. 1,03,500. காப்பீட்டுக் கோரிக்கை மனு தயாரிக்க.

13. (a) What are the differences between consignment and joint venture?

அனுப்பீட்டிற்கும், இணை வினைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

Or

- (b) Balan of Bangalore consigned 190 bags of rice to Rajesh of Calcutta invoicing goods at Rs. 180 per bag. Balan paid Rs. 1,200 as cartage and other expenses. The consignor drew a bill of exchange for Rs. 12,000 which was later discounted at Rs. 11,800. The consignee rendered an account sales showing the following details:

100 bags sold at Rs. 240 each on credit

90 bags sold at Rs. 230 each for cash

Freight and carriage Rs. 2,000

Transits Insurance Rs. 1,000

Storage and Insurance Rs. 1,000

Commission at 5%.

The consignee sent a sight draft for the amount due.

You are required to prepare in the Books of consigner assuming that the consignee incurred a bad debt of Rs. 400.

பெங்களூரிலுள்ள பாலன், கொல்கத்தாவிலுள்ள ராஜேஷ் என்பவருக்கு 190 மூட்டைகள் அரிசியை ஒரு மூட்டை ரூ. 180 வீதம் அனுப்பீடு செய்தார். வாடகை மற்றும் இதர செலவுகளுக்கு ரூ. 1,200 பாலன் செலுத்தினார். அனுப்பீடு பெற்றவர் ரூ. 12,000க்கு ஒரு மாற்றுச்சீட்டை எழுதினார். பின்னர் அதனை ரூ. 11,800 வங்கியில் தள்ளுபடி செய்து பணம் பெற்றார். பின்வரும் விபரங்களுடன் அனுப்பீடு பெறுநர் விற்பனை கணக்கினை சமர்ப்பித்தார். கடனில் ரூ. 240 வீதம் 100 மூட்டைகள் விற்கப்பட்டன.

ரொக்கத்திற்கு ரூ. 230 வீதம் 90 மூட்டைகள் விற்கப்பட்டன. வாடகை கட்டணம் ரூ. 2,000.

போக்குவரத்து காப்பீடு ரூ. 1,000. சேமிப்பு மற்றும் காப்பீடு கட்டணம் ரூ. 1,000.

கழிவு 5 சதவீதம். அனுப்பீடு பெறுநர், அவர் கொடுக்கப்பட வேண்டிய தொகைக்கு ஒரு வரை வோலையை அனுப்பினார். அனுப்பீடு பெறுநருக்கு ஏற்பட்ட வராக்கடன் செலவு ரூ. 400. அனுப்பீடு செய்நர் ஏடுகளில் தேவையான பேரேடு கணக்குகளை எழுதுக.



14. (a) What are the differences between joint venture and partnership?

இணை வினைக்கும் கூட்டாண்மைக்கு மிடையே உள்ள வேறுபாடுகள் யாது?

Or

- (b) 'X' and 'Y' were partners in a Joint venture, sharing profits and losses in the ratio of 3:2. 'X' supplied goods of the value of Rs. 60,000 and incurred an expenditure of Rs. 200. 'Y' supplied goods of the value of Rs. 5,000 and his expenses amounted Rs. 300. 'Y' sold all the goods on behalf of the joint venture for a sum of Rs. 18,000. 'Y' is entitled to a commission of 5% on sales and he settled his account by sending a bank draft to 'X'.

Pass Journal entries in the books of X and Y.

'X' மற்றும் 'Y' ஆகியோர் இலாப நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும் இணைவினை ஒன்றின் கூட்டாளிகள். 'X' ரூ. 60,000 மதிப்புள்ள சரக்குகளை அளித்து ரூ. 200 செலவு செய்தார். 'Y' ரூ. 5,000 மதிப்புள்ள சரக்குகளை அளித்தார். மேலும் அவர் செய்த செலவுகள் ரூ.300. இணைவினைக்காக அனைத்துச் சரக்குகளையும். 'Y' ரூ. 18,000க்கு விற்பனை செய்தார். விற்பனையில் 5% கழிவு பெற 'Y' தகுதியுடையவர். தனது கணக்கினை முடித்து ஒரு வங்கி வரைவோலையை 'X' க்கு அனுப்பினார்.

X மற்றும் Y ன் முதற் குறிப்பேட்டு பதிவுகளை தருக.

15. (a) What are the steps to be taken to convert single entry system into double entry system?

ஒற்றைபதிவு முறையிலிருந்து இரட்டைப் பதிவு முறைக்கு மாற்றும் படிநிலைகள் யாவை?

Or

- (b) Ramesh commenced business as a Cloth Merchant on January 1 2009 with a capital of Rs. 10,000. On the same day he purchased furniture for cash Rs.3,000. From the following particulars, you are asked to prepare a Trading, Profit and Loss account for the year ending December 31<sup>st</sup>, 2009 and a Balance Sheet as on that date. He kept his books under Single-entry system. Prepare also the Cash book, Debtors account and Creditors account.

	Rs.
Sales (inclusive of cash Rs. 7,000)	17,000
Purchases (inclusive for cash 4,000)	15,000
Bad debts written-off	500
Ramesh' s drawings	1,200
Salaries to staff	2,000
Business expenses	700

Ramesh took cloth worth Rs. 500 from the shop for private use and paid Rs. 200 to his son, but omitted to record these transactions in his books. On 31st December 2009 his sundry debtors were Rs. 5,200 and Sundry creditors Rs. 3,600. Stock in trade was Rs. 6,500.

ரமேஷ் ஜனவரி, 1, 2009 அன்று ரூ. 10,000 மூலதனத்துடன் துணி வியாபாரத்தை துவக்கினார். அன்றைய தினம் ரூ. 3,000 மதிப்புள்ள அறைகலன்களை வாங்கினார். ஒற்றைப்பதிவு முறையில் அவர் தனது ஏடுகளை பராமரித்து வந்தார். அவருடைய ஏடுகளிலிருந்து 31.12.2009-டன் முடிவடையும் வியாபார, லாப நட்ட கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு அகியவற்றைத் தயாரிக்கவும். அத்துடன் கடானாளிகள் கணக்கு, கடனீந்தோர் கணக்கு மற்றும் ரொக்க கணக்கு ஆகியவற்றையும் தயாரிக்க.

	Rs.
விற்பனை (ரொக்க விற்பனை ரூ. 7,000)	17,000
கொள்முதல் (ரொக்க கொள்முதல் ரூ. 4,000)	15,000
வராக்கடன் போக்கெழுதியது	500
ரமேஷின் எடுப்புகள்	1,200
ஊழியர் சம்பளம்	2,000
வியாபாரச் செலவுகள்	700

ரமேஷ் சொந்த உபயோகத்திற்கு ரூ. 500 மதிப்புள்ள துணிகளை எடுத்துக் கொண்டார். தனது மகனுக்கு ரூ. 200 கொடுத்துள்ளார். இவை இரண்டும் ஏடுகளில் பதியப்படாமல் விடப்பட்டுள்ளது. டிசம்பர் 31, 2009 ல் கடனாளிகள் ரூ. 5,200, கடனீந்தோர் ரூ. 3,600 இறுதிச் சரக்கிருப்பு ரூ. 6,500.

### Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. On 1<sup>st</sup> January Daniel supplied goods of James to the value of Rs. 9,000 and settled the account by means of three bills of exchange for Rs. 3,000 each due respectively after two, three and four months. A week later Daniel discounted the first bill with his bank at a discount of Rs. 60 he held the other bills. The first two bills were paid at maturity. On the date of maturity of the third one James arranged to retire the bill paying Rs. 1,000 in each and giving Daniel a fresh bill for four months to cover the balance with interest at the rate of 6% per annum. Daniel discounted this bill for Rs. 1,920. Set out the journal entries in the books of Daniel.

ஐனவரி 1-ம் தேதி டேனியல் ரூ. 9,000 மதிப்பிலான சரக்குகளை ஜேம்ஸ்-க்கு அனுப்பினார். முறை இரண்டு, மூன்று மற்றும் நான்கு மாதங்களில் முதிர்வுடைக் கூடிய ரூ. 3,000 க்கான மூன்று மாற்றுச் சீட்டுகள் கொடுக்கப்பட்டு கணக்கு முடிக்கப்பட்டது. ஒரு வாரத்திற்கு பின் முதல் மாற்றுச்சீட்டை ரூ. 60-க்கு வட்டம் செய்து டேனியல் அவரது வங்கியில் பணம் பெற்றார். மற்ற மாற்றுச்சீட்டுகளை பணமாக்கப்பட்டன. மூன்றாவது மாற்றுச்சீட்டின் முதிர்வு நாளில் ரூ. 1,000 செலுத்தி மூன்றாவது மாற்றுச்சீட்டை திரும்ப பெற்றுக் கொண்டு மீதி தொகைக்கு ஆண்டுக்கு 6% வட்டி வீதம் சேர்த்து நான்கு மாதத்திற்கு ஒரு புதிய மாற்றுச்சீட்டை கொடுத்தார். டேனியல் இந்த மாற்றுச்சீட்டை வட்டம் செய்து ரூ. 1,920 பெற்றார். டேனியல் உடைய புத்தகங்களில் குறிப்பேட்டுப் பதிவுகளை காண்பிக்கவும்.

17. Ramu traders have taken out a fire policy of Rs. 2,40,000 covering its stock-in-trade. A fire occurs on 1st July 2008 and stock was destroyed with the exception of the value of Rs. 62,040 following particulars are available from the books of accounts.

	Rs.
Stock on 1.4.2008	90,000
Purchases to the date of fire	3,90,000
Sales to the date of fire	2,70,000
Commission paid on purchases	2%
Carriage paid on purchase	2,400
Average gross profit on cost	50%

The policy was subject to average clause. Calculate:

- (a) Total cost of stock.  
 (b) Amount of claim to be made against the insurance company.

ராமு டிரேடர்ஸ் தனது சரக்குகளுக்காக ரூ. 2,40,000க்கு தீ விபத்து பாலிசி எடுத்தார். ஜூலை 1, 2008 அன்று தீ விபத்து ஏற்பட்டதினால் ரூ. 62,040 மதிப்பிலான சரக்குகள் தவிர மீதமுள்ள சரக்குகள் அனைத்தும் சேதமடைந்தன. அந்த நிறுவனத்தின் ஏடுகளிலிருந்து பெறப்பட்ட விவரங்கள் வருமாறு ரூ.

1.4.2008 அன்று சரக்கிருப்பு	90,000
கொள்முதல் தீ விபத்து ஏற்பட்ட நாள்வரை	3,90,000
விற்பனை தீ விபத்து ஏற்பட்ட நாள்வரை	2,70,000
கொள்முதல் மீதான கழிவு செலுத்தியது	2%
கொள்முதல் மீதான உள்தூக்குகூலி	2,400
அடக்கவிலை மீது சராசரி மொத்த இலபாம்	50%

காப்பீட்டு பாலிசி சராசரி சரத்து பிரிவுக்குட்பட்டது:

கணக்கிடுக.

(அ) மொத்த சரக்கின் அடக்கவிலை

(ஆ) காப்பீட்டிற்கான கோரிக்கைத் தொகை கணக்கிடவும்.

18. On 1st July 2005 Balu of Calcutta consigned 50 TV sets costing Rs. 2,500 each to Somu of Madurai, invoiced proforma at Rs. 3,000 each. The freight and insurance amounted to Rs. 2,800. At the same time Balu drew a bill on Somu at 3 months for Rs. 75,000 which has been discounted with bankers at 5% per annum. The bill was duly honoured by Somu on the due date. On 1<sup>st</sup> October 2005, Somu sent on account sales showing that 25 sets were sold for Rs. 3,100 each and 20 other sets at Rs. 3,000 and five remained unsold. The expenses at Madurai amounted to Rs. 700 on godown rent and advertisements. Somu is entitled to a selling commission of 5%. He has also sent the balance due by means bank draft.

Both the parties close their books of account on 31<sup>st</sup> December 2005 prepare ledger accounts in the books of both the parties.

2005 ஜூலை 1, கல்காத்தாவைச் சேர்ந்த பாலு, மதுரையைச் சேர்ந்த சோமுவிற்கு ஒன்று ரூ. 2,500 அடக்கவிலையுள்ள 50 தொலைக்காட்சி பெட்டிகளை ஒவ்வொன்றும் ரூ. 3,000 இடாப்பில் அனுப்பீடு செய்தார். சத்தம், காப்பீட்டுக் கட்டணம் ரூ. 2,800. அதே சமயத்தில் பாலு ரூ. 75,000 க்கான 3 மாத உண்டியலை சோமுவின் மேல் வரைந்தார். அதை ஆண்டு ஒன்றுக்கு 5% வீதம் வங்கியில் கழிவு செய்தார். தவணைத் தேதியன்று சோமு உண்டியலுக்குப் பணம் செலுத்தினார்.

2005 அக்டோபர் 1ல் சோமு விற்பனைக் கணக்கறிக்கையை அனுப்பினார். அதில் பெட்டி ஒன்று ரூ.3,100 வீதம் 25 பெட்டிகளும், ஒன்று ரூ. 3,000 வீதம் 20 பெட்டிகளும் விற்கப்பட்டன என்றும், 5 பெட்டிகள் விற்கப்படாமல் இருக்கின்றன என்றும் காட்டப்பட்டிருந்தது. மதுரையில் சரக்கை வாடகைக்கும், விளம்பரங்களுக்கும் ரூ. 700 செலவு செய்யப்பட்டது. சோமுவிற்கு 5% விற்பனைத் தரகு பெற உரிமை உண்டு. பாக்கித் தொகையை வங்கி டிராப்ட் மூலம் அனுப்பிவிட்டார்.

இருவார் கணக்கு ஏடுகளை 2005 டிசம்பர் 31ல் முடிக்கிறார்கள் இவருடைய ஏடுகளில் பேரேட்டுக் கணக்குளைத் தாயரிக்கவும்.

19. 'D' and 'K' entered into a Joint venture sharing profits and losses as 3:2. They opened a Bank A/c. by depositing Rs. 40,000 each. 'D' purchased 800 kg of an item @ Rs. 60 per kg and his expenses were Rs. 13,000. 'K' purchased a second item of 10,000 kg @ Rs. 2.10 per, k.g. and his expenses were Rs. 11,000. Expenses were met from private sources and purchases were paid from Bank Accounts. K sold 600 kg of the first item @ Rs. 100 per kg and his selling expenses were Rs. 5,500. D sold 8,000 kg the second item @ Rs. 5 per kg and his selling expenses were Rs. 6,000. All the sale proceeds were deposited in Bank Account and Expenses were met from private sources. Write up ledger accounts in the books of venture.

D மற்றும் K என்ற விகித்தில் இலாபம் மற்றும் நட்டத்தை பிரித்தல் படி ஒரு இணைவினையை உருவாக்கினார். அவர்கள் ரூ. 40,000 பணம் செலுத்தி ஒரு வங்கி கணக்கினை ஆரம்பித்தனர். D 800 கிலோ சரக்கினை கிலோ ஒன்றிற்கு ரூ. 60 வீதம் வாங்கினார். அவரின் செலவுகள் ரூ. 13,000. K 1000 கிலோ எடையில் மற்றொரு பொருளை கிலோ ஒன்றிற்கு ரூ. 2.10 வீதம் வாங்கினார். அவரின் செலவுகள் ரூ. 11,000. செலவினங்கள் தனிப்பட்ட பணத்திலிருந்து செய்யப்பட்டது. கொள்முதலுக்கு வங்கி கணக்கிலிருந்து பணம் செலுத்தப்பட்டது. K முதலில் வாங்கிய சரக்குகளில் 600 கிலோவை கிலோ ரூ. 100 வீதம் விற்றார். அவரின் விற்பனைச் செலவு ரூ. 5,500. இரண்டாவதாக வாங்கிய பொருளில் D கிலோ ரூ. 5 வீதம் 8,000 கிலோ சரக்குகளை விற்றார். அவரின் விற்பனைச் செலவு ரூ. 6,000 விற்பனையின் மூலம் பெற்ற பணம் வங்கியில் செலுத்தப்பட்டது. செலவினங்கள் தனிப்பட்ட பணத்திலிருந்து செலுத்தப்பட்டது. தேவையான பேரேட்டுக் கணக்குகளை நிறுவனத்தின் ஏடுகளில் தயாரிக்கவும்.

20. Mr. Sundar tells you that his capital on 31 December 1998 in Rs. 1,40,250 and his capital on 1st January was Rs. 1,44,000. He further informs you that during the year he gave a loan of Rs. 26,250 to his sister on private account and withdrew Rs. 2,250 p.m. for personal use. He also used a flat for his personal purpose; the rent of which is Rs. 750 p.m. and electricity charges at an average of Rs. 75 p.m. were paid from the business account. He also sold his 8% Government bond Rs. 15,000 at 2% premium and brought that money into the business. Besides this there is no other information. You are required to prepare a statement of profit.

திரு. சுந்தர் அவர்கள் 31.12.1998 அன்று ரூ. 1,40,250 மற்றும் 1.1.1998 அன்று 1,44,000-மும் தனது முதலாக இருந்ததாக கூறுகிறார். மேலும் அவர் தனது தங்கைக்கு தனது சொந்த கணக்கிலிருந்து ரூ. 26,250 கடன் கொடுத்ததாகவும் மாதமாதம் ரூ. 2,250 தனது சொந்த செலவுக்காக எடுத்ததாகவும் குறிப்பிடுகிறார். மேலும் அவர் மாதம் ரூ. 750 வாடகை பெறக்கூடிய தன் சொந்த காரணத்துக்காக பயன்படுத்தியதோடு மாதமாதம் ரூ. 75 தொழில் கணக்கிலிருந்து மின் கட்டணமாக செலுத்துகிறார். மேலும் அவர் 8% அரசாங்க கடன் பத்திரத்தை ரூ. 15,000-க்கு 2% முனைமத்தில் விற்று அதை தொழிலுக்கு பயன்படுத்துகிறார். மேற்காணும் விவரங்களை கொண்டு, இலாப அறிக்கை தயாரிக்கவும்.



A-9961

Sub. Code

4BCO2C2

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations**

**Second Semester**

**Commerce**

**MARKETING**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is market?  
சந்தை என்றால் என்ன?
2. Define: Hetrogenious market.  
வரையறு வித்தியாசமான சந்தை.
3. What do you mean by product life cycle?  
“பொருள் வாழ்க்கை” சுழற்சி பற்றி நீ அறிவது யாது?
4. Define-packaging.  
கட்டுமம் வரையறு.
5. What is grading?  
தரம் பிரித்தல் என்றால் என்ன?
6. Differentiate between Marketing and Selling.  
சந்தையிடுதல் மற்றும் விற்பனைக்கு உள்ள வேறுபாடு தருக.

7. What is pricing?  
விலையிடுதல் என்றால் என்ன?
8. Skimming Pricing—Explain.  
கடைந்தெடுக்கும் விலையிடல் விளக்குக.
9. What is indoor media advertisement?  
உள் ஊடக விளம்பரம் என்றால் என்ன?
10. Who is innovative salesman?  
புதிய யுக்தி விற்பான்மையர் என்பவர் யார்?

**Part B**

(5 × 5 = 25)

Answer all questions.

11. (a) Explain the different approaches to the study of marketing.  
சந்தையியலைப் படிப்பதற்கான பல்வேறு அணுகுமுறைகளை விளக்குக.

Or

- (b) Explain the concept of 'Market Segmentation'.  
சந்தைப் பாகுபாட்டின் கோட்பாடுகளை விவரி.
12. (a) Explain the functions of Brand.  
வணிகச் சின்னமிடலின் பணிகளை விவரி.

Or

- (b) Explain the steps to be taken while introducing a new product.  
புதிய பொருளை அறிமுகப்படுத்தும்போது கருத்தில் கொள்ள வேண்டிய படிகளை ஆராய்க.

13. (a) What are the difference between standardization and grading?

தரம்பிரித்தல் மற்றும் தரப்படுத்துதலுக்கிடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

Or

- (b) What is assembling? Explain about advantages and problems in assembling?

ஒன்று சேர்த்தல் என்றால் என்ன? ஒன்று சேர்த்தலில் உள்ள நன்மைகள் மற்றும் பிரச்சனைகள் பற்றி விளக்குக.

14. (a) What do you mean by cost based pricing? Explain its advantages and disadvantages.

அடக்கம் அடிப்படையிலான விலையிடல் பற்றி நீ அறிவது யாது? அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விளக்குக.

Or

- (b) Explain the objectives of pricing decisions.

விலையிடுதலின் நோக்கம் பற்றி விவரி.

15. (a) Explain the various kinds of advertising media.

விளம்பர சாதனங்களின் பல்வேறு வகைகளை விளக்குக.

Or

- (b) 'Money spent on advertisement is wasteful' do you agree? Give reasons.

விளம்பரத்திற்கான செய்யப்படும் பணம் பயனற்றது நீ ஏற்றுக் கொள்கிறாயா? காரணம் தருக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. “Market segmentation is important for Target Markets”. Elaborate this Statement with examples.

“சந்தை பிரி உருவாக்கம் என்பது குறிப்பிட்ட சந்தைக்கு முக்கியமானது ஆகும்” இந்தக் கூற்றை உதாரணங்களுடன் விளக்குக.

17. What are the functions of package?

கட்டுமத்தின் பணிகள் யாவை?

18. Discuss the importance of transportation in marketing. What considerations to be considered in the selection of particular mode for transport?

சந்தையிடுகையில் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை விவாதி. ஒரு குறிப்பிட்ட வகையான போக்குவரத்தை தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டியவை யாவை?

19. Write an essay about different kinds of pricing.

பல்வேறு வகையான விலை நிர்ணய முறையைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.

20. What are the qualities of a good salesman?

ஒரு நல்ல விற்பனையாளரின் தகுதிகள் யாவை?

**A-9962**

**Sub. Code**

**4BCO3C1**

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations**

**Third Semester**

**Commerce**

**PRINCIPLES OF INSURANCE**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is indemnity?

ஈட்டுறுதி என்றால் என்ன?

2. What is risk?

இடர் என்றால் என்ன?

3. What is annuity?

வருடாந்தம் என்றால் என்ன?

4. What do you mean by endowment policy?

இறுதிநிலை திட்டாவணம் என்றால் என்ன?

5. What is hazards of residence?  
குடியிருப்பில் தீங்கு என்றால் என்ன?
6. Who is called agent in insurance sector?  
காப்பீட்டு துறையில் முகவர் என்பவர் யார்?
7. What is additional insurance?  
கூடுதல் காப்பீடு என்றால் என்ன?
8. What is 'nomination'?  
நியமனம் என்றால் என்ன?
9. What is meant by Marine insurance?  
கடல் காப்பீடு என்றால் என்ன?
10. What is reinsurance?  
மறு காப்பீடு என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** the questions.

11. (a) Explain origin of insurance.  
காப்பீட்டின் வரலாறு விவரி.
- Or
- (b) What are the classifications of insurance contracts?  
காப்பீட்டு ஒப்பந்தத்தின் வகைகள் யாவை?
12. (a) Explain the fundamentals of life contract.  
ஆயுள் ஒப்பந்தம் அடிப்படை கூறுகளை விவரி.
- Or
- (b) Explain the principles of life insurance.  
காப்பீட்டின் கோட்பாடுகளை விவாதி.

13. (a) Enumerate the procedure for taking a life policy.

ஆயுள் காப்பீடு எடுக்கும் வழிமுறை விளக்குக.

Or

- (b) What are the various factors affecting risk?

இடரை தீர்மானிக்கும் பல காரணிகள் யாவை?

14. (a) Explain various modes of payment of premiums.

முனைமம் செலுத்த பல்வேறு வழிமுறைகளை விவரி.

Or

- (b) What are the advantages of nomination?

நியமனம் செய்தலின் பயன்கள் யாவை?

15. (a) Discuss the demerits in privatising life insurance corporation.

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை தனியார் மயமாக்கலின் குறைகளை விவரி.

Or

- (b) Distinguish life insurance from marine insurance.

ஆயுள் காப்பீடு மற்றும் கடல் சார் காப்பீடு வேறுபடுத்துக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. What are kinds of policies in Fire Insurance?

தீ காப்பீட்டின் பல்வேறு திட்டம் யாவை?

17. How can annuities be classified?

ஆண்டளிப்பு எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

18. Explain the general services of an agent in insurance sector.

காப்பீட்டு துறையில் முகவரின் பொதுவான சேவைகளை விவரி.

19. Explain the rules regarding nomination of life insurance.

ஆயுள் காப்பீட்டில் நியமனம் பற்றிய சட்ட சரத்துக்களை விவரி.

20. What are the various clauses in a Marine Policy?

கடல் காப்பீட்டின் பல்வேறு சரத்துக்கள் யாவை?

---



**A-9963**

**Sub. Code**

**4BCO3C2**

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations**

**Third Semester**

**Commerce**

**BANKING THEORY**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define 'Banking'.  
'வங்கியியல்' வரையறு.
2. What is 'Unit Banking'?  
'கிளை வங்கியியல்' என்றால் என்ன?
3. State the primary functions of commercial banks.  
வணிக வங்கிகளின் முதன்மை பணிகளை கூறுக.
4. Name any two types of deposits accepted by Banks.  
வங்கிகள் ஏற்கும் வைப்புகளில் இரண்டினை பெயரிடுக.
5. Define 'Credit Creation'.  
'கடன் உருவாக்கல்' வரையறு.

6. Indicate any two functions of RRB.  
மண்டல கிராமிய வங்கியின் பணிகளில் இரண்டினை குறிப்பிடுக.
7. State any two achievements of SBI.  
SBI-ன் சாதனைகளில் இரண்டினை கூறுக.
8. What is 'Open Market Operations'?  
'வெளி சந்தை நடவடிக்கை' என்றால் என்ன?
9. Define 'NPA'.  
'NPA' வரையறு.
10. What do you mean by 'E-Banking'?  
'மின்னணு வங்கியியல்' என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer all questions.

11. (a) Compare Unit Banking with Branch Banking.  
அலகு வங்கியியல், கிளை வங்கியியல் - ஒப்பிடுக.
- Or
- (b) State the advantages of Branch Banking.  
கிளை வங்கியியலின் நன்மைகளை கூறுக.
12. (a) Mention the innovative lending schemes of commercial banks.  
வணிக வங்கிகளின் புத்தாக்க கடன் வழங்கும் திட்டங்களை குறிப்பிடுக.
- Or
- (b) What are the social responsibilities of banks?  
வங்கிகளின் சமுதாய பொறுப்புகள் யாவை?

13. (a) Point out the objectives of RRBs.  
மண்டல கிராமிய வங்கிகளின் நோக்கங்களை குறிப்பிடு.

Or

- (b) Explain the investment policy of Banks.  
வங்கிகளின் முதலீட்டு கொள்கைகளை விளக்குக.
14. (a) Write a note on 'SBI and Agricultural Finance'.  
'SBI மற்றும் விவசாய நிதி' பற்றி குறிப்பு வரைக.

Or

- (b) State the functions of RBI.  
RBI-ன் பணிகளை விளக்குக.
15. (a) Explain 'Capital Adequacy Norms'.  
'மூலதன தேவைக்கான கொள்கை' விளக்குக.

Or

- (b) What are the necessity of Privatization of Banks?  
வங்கிகள் தனியார்மயமாக்கலின் தேவைகள் யாவை?

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. What are the classifications of Banks?  
வங்கிகளின் வகைகள் யாவை?
17. Discuss the various services rendered by Commercial Banks.  
வணிக வங்கிகள் ஆற்றும் சேவைகளை விவரி.
18. Explain the technique of credit creation.  
கடன் உருவாக்கலின் முறையை விளக்குக.

19. State the various credit control measures.

கடன் கட்டுப்பாட்டு பல்வேறு அளவீடுகளை விளக்குக.

20. List out the advantages of E-Banking.

மின்னணு வங்கியியலின் நன்மைகளை பட்டியலிடுக.

---

**A-9964**

**Sub. Code**

**4BCO3C3**

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations  
Third Semester  
Commerce  
BUSINESS STATISTICS  
(CBCS – 2014 onwards)**

Time: 3 Hours

Maximum: 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What do you mean by Secondary Data?  
இரண்டாம் நிலை தகவல் என்பதன் பொருள் யாது?
2. What is Tabulation?  
அட்டவணைப்படுத்தல் என்றால் என்ன?
3. Define Geometric Mean.  
பெருக்கு சராசரி வரையறு.
4. Find the value of range and its coefficient for the following data.  
80,100,50,90,120,110  
பின்வரும் தகவல்களிலிருந்து வீச்சின் மதிப்பையும் மற்றும் வீச்சுக்கெழுவினையும் கணக்கிடுக.  
80,100,50,90,120,110.
5. What do you mean by Partial Correlation?  
பகுதி ஒட்டுறவு என்பதன் பொருள் யாது?

6. What do you understand by Regression?  
உடன் தொடர்பு பற்றி நீவிர் அறிவது யாது?
7. Define an Index Number.  
குறியீட்டெண் வரையறு.
8. State the formula of Fisher Ideal Index Number.  
பிஸரின் சீர்மை குறியீட்டெண்ணின் சூத்திரத்தை கூறுக.
9. What are the components of Time Series?  
கால தொடர் வரிசையின் கூறுகள் யாவை?
10. What do you mean by Irregular Variation?  
ஒழுங்கற்ற மாறுபாடு என்பதன் பொருள் யாது?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Mention the advantages of Statistics.  
புள்ளியியலின் நன்மைகளை குறிப்பிடுக.
- Or
- (b) What are the main objectives of Classification?  
வகைப்படுத்தலின் முக்கிய குறிக்கோள்கள் யாவை?
12. (a) Find the Geometric Mean from the following data.

$x$  : 20 30 50 80 100

$f$  : 8 12 20 14 6

பின்வரும் தகவல்களுக்கு பெருக்கு சராசரியினை கணக்கிடுக.

$x$  : 20 30 50 80 100

$f$  : 8 12 20 14 6

Or

2

A-9964

- (b) Calculate the Mean Deviation about Median for the following data.

$$x : 6 \quad 12 \quad 18 \quad 24 \quad 30$$

$$f : 3 \quad 12 \quad 18 \quad 12 \quad 3$$

இடை நிலையிலிருந்து விலக்கம் பெற்ற சராசரி விலக்கத்தினை கணக்கிடுக.

$$x : 6 \quad 12 \quad 18 \quad 24 \quad 30$$

$$f : 3 \quad 12 \quad 18 \quad 12 \quad 3$$

13. (a) Calculate the Rank Correlation Coefficient from the following data.

Ranks in Accountancy : 5 4 2 3 1

Ranks in Commerce : 1 2 3 4 5

பின்வரும் விவரங்களுக்கு தர ஒட்டுறவு கெழுவினை கணக்கிடுக.

கணக்கு பதிவியியலில் ரேங்க் : 5 4 2 3 1

வணிகவியலில் பெற்ற ரேங்க் : 1 2 3 4 5

Or

- (b) You are given the following data.

	X	Y
Arithmetic mean	36	85
Standard deviation	11	8
Correlation coefficient between X and Y	0.66	

Find the regression equation of X on Y

கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து, Y மீதான X ன் உடன் தொடர்பு சமன்பாட்டினை கண்டுபிடி

	X	Y
கூட்டு சரசாரி	36	85
திட்ட விலக்கம்	11	8
X மற்றும் Y ஒட்டுறவு கெழு	0.66	

14. (a)

Commodity Price in 2018 Price in 2019

A	900	950
B	400	600
C	900	1100
D	300	350

Construct an index number for 2019 taking 2018 as base.

பொருள்கள் 2018-ன் விலை 2019-ன் விலை

A	900	950
B	400	600
C	900	1100
D	300	350

2018 ம் ஆண்டினை அடிப்படையாக கொண்டு 2019 க்கான குறியீட்டெண்ணை நிர்மானிக்க.

Or

(b) State the advantages of an Index Numbers.

குறியீட்டெண்ணின் நன்மைகளை குறிப்பிடுக.



15. (a) Explain the importance of Time Series Analysis in Business Forecasting.

வணிக முன்கணிப்பிற்கு கால தொடர் வரிசை பகுப்பாய்வின் முக்கியத்துவத்தை விளக்குக.

Or

- (b) From the following data calculate three yearly moving averages.

Year : 2010 2011 2012 2013 2014

No. of units : 300 360 340 4600 460

Year : 2015 2016 2017 2018 2019

No. of units : 500 580 660 720 800

பின்வரும் தகவல்களுக்கு 3 வருட நகரும் சராசரியை கணக்கிடுக.

வருடம்: 2010 2011 2012 2013 2014

அலகுகளின் எண்ணிக்கை : 300 360 340 4600 460

வருடம்: 2015 2016 2017 2018 2019

அலகுகளின் எண்ணிக்கை : 500 580 660 720 800

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the various functions of statistics.

புள்ளியியலின் பல்வேறு பணிகளை விவரிக்க.

17. Calculate arithmetic mean for the following :

Marks : 10-20 20-30 30-40 40-50 50-60 60-70

No. of students : 5 10 15 16 12 2

பின்வருவனவற்றிற்கு கூட்டு சராசரியினை கணக்கிடுக.

மதிப்பெண்: 10-20 20-30 30-40

மாணவர்களின் எண்ணிக்கை : 5 10 15

மதிப்பெண்: 40-50 50-60 60-70

மாணவர்களின் எண்ணிக்கை : 16 12 2

18. Find Karl Pearson's coefficient of correlation from the following data:

X: 57 59 62 63 64 65 55 58 57

Y: 113 117 126 126 130 129 111 116 112

பின்வருவனவற்றிற்கு காரல் பியர்சனின் ஒட்டுறவு கெழுவினை கணக்கிடுக.

X: 57 59 62 63 64 65 55 58 57

Y: 113 117 126 126 130 129 111 116 112

19. Analyse the problems in the construction of an Index numbers.

குறியீட்டெண்ணை நிர்மாணிப்பதில் உள்ள பிரச்சியினைகளை ஆய்வு செய்க.

20. Calculate trend value from the following data using the method of least square.

Year: 2013 2014 2015 2016

Sales (Rs. in Lakhs): 20 23 22 25

Year : 2017 2018 2019

Sales (Rs. in Lakhs): 26 29 30

பின்வரும் தகவல்களிலிருந்து போக்கு மதிப்பினை குறைந்த வர்க்க முறையினை பயன்படுத்தி கணக்கிடுக.

வருடம்: 2013 2014 2015 2016

விற்பனை ( ரூ.லட்சத்தில்): 20 23 22 25

வருடம்: 2017 2018 2019

விற்பனை ( ரூ.லட்சத்தில்): 26 29 30

**A-9965**

**Sub. Code**

**4BCO3C4**

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations**

**Third Semester**

**Commerce**

**ADVANCED ACCOUNTANCY — III**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is meant by Partners Capital Accounts?  
கூட்டாளிகள் மூலதன கணக்கு என்றால் என்ன?
2. What is Current account?  
நடப்பு கணக்கு என்றால் என்ன?
3. What is meant by Goodwill?  
நற்பெயர் என்றால் என்ன?
4. What is meant by revaluation Accounts?  
மறு மதிப்பீடு கணக்கு என்றால் என்ன?
5. What is meant by Gaining Ratio?  
ஆதாய விகிதம் என்றால் என்ன?

6. What is JLP?  
JLP என்றால் என்ன?
7. What is realization account?  
தீர்வு கணக்கு என்றால் என்ன?
8. What are the accounts prepared at the time of dissolution?  
நிறுவனம் கலையும்பொழுது என்னென்ன கணக்குகள் தயாரிக்கப்படுகிறது?
9. What is meant by conversion of firm in to a company?  
கூட்டு நிறுவனம் கம்பெனியாக மாற்றப்படுதல் என்றால் என்ன?
10. What is meant by maximum loss method?  
அதிக நட்டமுறை என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer all questions.

11. (a) What do you mean by Profit and Loss appropriation account?  
இலாப நட்ட பகிர்வு கணக்கு பற்றி நீவிர் அறிவது என்ன?

Or

- (b) A and B are partners sharing profits and losses in the ratio of 3 : 2. They admit C for 1/5<sup>th</sup> share in the profit. Calculate the new profit sharing ratio.

அ மற்றும் ஆ கூட்டாளிகள் தங்களது இலாபத்தை 3 : 2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். இ என்பவர் 1/5 பங்கு லாபத்திற்கு சேர்த்துக் கொள்கிறார்கள். அவர்களுடைய புதிய இலாப விகிதத்தை கணக்கிடுக.

12. (a) Enumerate the adjustments to be made before admitting a new partner in the firm.

ஒரு புதிய கூட்டாளியை ஒரு நிறுவனத்தில் சேர்க்கும்போது பின்பற்ற வேண்டிய சரிகட்டுதல்களை விளக்குக.

Or

- (b) Kalavathi and Malathi are partners sharing profits in the ratio of 4 : 3. Leelavathi is admitted for 1/3<sup>rd</sup> share of profits. Goodwill of the firm is to be valued at 2 years purchase of 3 year's profits which have been Rs. 44,000, Rs. 56,000, Rs. 68,000. Give Journal entries if

- (i) There is no goodwill in the books of the firm  
(ii) The goodwill account appears at Rs. 28,000  
(iii) The goodwill already existing in the books of Rs. 1,68,000.

கலாவதி, மாலதி என்ற கூட்டாளிகள் முறையே 4 : 3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். லீலாவதி என்பவரை 1/3 கூட்டுக்குச் சேர்த்துக் கொண்டனர். நற்பெயர் மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தில் இரண்டு ஆண்டு கொள்முதல் எனக்கொண்டு மதிப்பிடப்பட்டது. மூன்று ஆண்டுகளின் இலாபங்கள் முறையே ரூ. 44,000 ரூ. 56,000, ரூ. 68,000 ஆகும்.

கீழ்க்காணும் தருணங்களின் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.

- (i) நற்பெயர் இதுவரை ஏடுகளில் இல்லாமலிருந்தால்  
(ii) ஏடுகளில் நற்பெயரின் மதிப்பு ரூ. 28,000 எனக் காட்டப்பட்டிருந்தால்  
(iii) ஏடுகளில் நற்பெயரின் மதிப்பு ரூ. 1,68,000 எனக் காட்டப்பட்டிருந்தால்

13. (a) (i) Distinction between sacrificing ratio and gaining ratio – Explain.
- (ii) Distinguish between Revaluations Account and Realisation Account – Explain.
- (i) தியாக விகிதத்திற்கும் மற்றும் ஆதாய விகிதத்திற்கும் இடையேயான வேற்றுமைகளை விளக்குக.
- (ii) மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் தீர்வுக் கணக்கு இரண்டிற்கும் இடையேயான வேற்றுமைகளை விளக்குக.

Or

- (b) A, B, C were partners sharing profits and losses in the ratio of 3 : 2 : 1 respectively. B died on 31<sup>st</sup> march 2003. The profits from 1.1.2003 to 31.3.2003 amounted to 4,500. A and B decided to share the future profits in the ratio of 3 : 2 respectively with effect from 1.4.2003. Give the necessary journal entries to record the B's share of profit to the date of death.

அ, ஆ, இ ஆகிய கூட்டாளிகள் முறையே 3 : 2 : 1 என்ற விகிதத்தில் இலாப - நட்டங்களை பகிர்ந்தனர். 31 மார்ச் 2003ல் ஆ இறந்தார். 1.1.2003 முதல் 31.3.2003 வரையிலான இலாபம் ரூ. 4,500 ஆகும். 1.4.2003 முதல் அ மற்றும் ஆ ஆகிய கூட்டாளிகளின் எதிர்கால இலாபம் முறையே 3 : 2 என்ற விகிதத்தில் இருக்குமாறு முடிவு செய்தனர். கூட்டாளி 'ஆ' இறந்த நாளில் அவருக்கான இலாப பங்கை குறிப்பேடு தயாரித்து பதிக.

14. (a) Explain the provisions of settlement of accounts of partners in case of dissolution.

நிறுவனம் கலைக்கப்படும் பொழுது கணக்கை முடிவு செய்யும் பொழுது காணும் சரத்துக்களை விவரிக்கவும்.

Or

- (b) A, B and C commenced business on 1.1.2011 with capitals of Rs. 2,00,000, Rs. 1,60,000 and Rs. 1,20,000 respectively. Profit and losses were shared in the ratio of 4 : 3 : 3. Capital carried interest at 5% p.a. During 2011 and 2012, they made profits of Rs. 80,000 and Rs. 1,00,000 (before allowing interest on capitals). Drawing of each partner were Rs. 20,000 per year. On 31.12.2012, they firm was dissolved creditors on that date were Rs. 48,000. The assets realised Rs. 5,20,000 (Net).

Prepare Realisation account.

1.1.2011 அன்று அ, ஆ மற்றும் இ முறையே ரூ. 2,00,000, ரூ. 1,60,000 மற்றும் ரூ. 1,20,000 முதலீடு செய்ய வியாபாரம் துவங்கினர். இலாப நட்டத்தை 4 : 3 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். முதல் மீது வட்டி ஆண்டிற்கு 5% ஆகும். 2011 மற்றும் 2012 ஆண்டுகளில் அவர்கள் முதல் மீது வட்டிக்கு முந்தைய இலாபம் ரூ. 80,000 மற்றும் ரூ. 1,00,000 ஈட்டினர். ஒவ்வொரு கூட்டாளியின் எடுப்பு ஆண்டிற்கு ரூ. 20,000 ஆகும். 31.12.2012 அன்று நிறுவனம் கலைக்கப்பட்டது. அன்றைய தேதியில் கடனீந்தோர்கள் மதிப்பு ரூ. 48,000 சொத்துக்கள் ரூ. 5,20,000 (நிகர)க்கு விற்பனை செய்யப்பட்டது. தீர்வுக் கணக்கை தயார் செய்க.

15. (a) Explain the procedure for selling the business of a partnership to a limited company.

ஒரு கூட்டாண்மைத் தொழிலை ஒரு வரையறு நிறுமத்திற்கு விற்பனை செய்யும்போது பின்பற்ற வேண்டிய முறைகளை விளக்குக.

Or

(b) Kamala, Vimala and Gokila were sharing profits and losses in the ratio of 3 : 2 : 1 respectively as partners. They decided to dissolve the firm on 30<sup>th</sup> June 2008. The Balance Sheet on that date were as under :

Liabilities	Rs.	Assets	Rs.
Capital		Fixed assets	60,000
Kamala	25,000	Current assets	40,000
Vimala	25,000		
Gokila	15,000		
Creditors	35,000		
	<u>1,00,000</u>		<u>1,00,000</u>

All the assets were realised Rs. 85,000, that amount realised in first instalment Rs. 35,000, in second instalment Rs. 25,000 and in third instalment Rs. 25,000.

Show the statement showing distribution of cash under proportionate capital method.

கமலா, விமலா மற்றும் கோகிலா ஆகிய கூட்டாளிகள் 3 : 2 : 1 என்ற விகிதத்தில் லாப நட்டங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். ஜூன் 30 2008ல் அவர்கள் நிறுவனத்தை கலைப்பதற்கு முடிவு செய்தனர். அதே நாளன்று உள்ள இருப்பு நிலைக் குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
முதல்		நிலையான சொத்துக்கள்	60,000
கமலா	25,000	நடப்புச் சொத்துக்கள்	40,000
விமலா	25,000		
கோகிலா	15,000		
கடன்நீந்தோர்	35,000		
	<u>1,00,000</u>		<u>1,00,000</u>



அனைத்து சொத்துக்களின் விற்பனையால் கிடைக்கப் பெற்ற தொகை ரூ. 85,000 ஆகும். முதல் தவணையில் ரூ. 35,000மும் இரண்டாவது தவணையில் ரூ. 25,000. ரொக்க பங்கீட்டினை காண்பிக்கும் பட்டியலை விகிதாச்சார மூலதனமாக்க பங்கீட்டு முறையில் தயாரிக்க.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Praveen and Ravi enter into a partnership on 1<sup>st</sup> January 2009 contributing Rs. 30,000 and Rs. 20,000 respectively as capital. They agree to share profit in the ratio of 2 : 1. Praveen is to be allowed a salary of Rs. 3,600 and Ravi Rs. 2,400 per year. 6% interest is payable on capital. Interest on drawings is 6% p.a. During the year Praveen withdraws Rs. 4000 and Ravi Rs. 3,000. Profit in 2009 before making adjustments for the above items is Rs. 14,790. Show how the profit will be distributed. Also show the capital accounts of partners under fluctuating capital method.

1 ஜனவரி 2009 அன்று பிரவீன் மற்றும் ரவி முறையே ரூ. 30,000 மற்றும் ரூ. 20,000ஐ முதலாக செலுத்தி கூட்டாண்மையில் ஒப்பந்தம் செய்தனர். அவர்கள் இலாபத்தை 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டனர். ஒரு ஆண்டிற்கு ஊதியமாக பிரவீனுக்கு ரூ. 3,600ம் ரவிக்கு ரூ. 2,400 வழங்கப்படவேண்டும். 6% முதல் மேல் வட்டியாக செலுத்தப்படவேண்டும். எடுப்புகளின் மீதான வட்டி வருடத்திற்கு 6% ஆகும். அந்த ஆண்டில் பிரவீன் ரூ. 4,000-த்தையும், ரவி ரூ. 3,000த்தையும் எடுப்பு செய்தனர். மேற்கூறிய இனங்களை சரிசெய்தும் முன் 2009ம் ஆண்டின் இலாபம் ரூ. 14,790 ஆக இருந்தது. இலாபம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்பதை காட்டுக. மேலும் மாறும் முதல் முறையின் கீழ் கூட்டாளிகளின் முதல் கணக்கை காட்டுக.

17. The following is the Balance sheet of A and B as on 31<sup>st</sup> March 2013. C is admitted as a partner on that date :

Liabilities	Rs.	Assets	Rs.
Capital A	10,000	Debtors	11,000
Capital B	8,000	Building	8,000
Creditors	12,000	Machinery	10,000
General reserve	16,000	Stock	12,000
Workmen Compensation fund	4,000	Cash at bank	9,000
	<u>50,000</u>		<u>50,000</u>

A and B shared profits in the ratio of 3 : 2. The following terms of admission are agreed upon:

- Revaluation of assets: Building Rs. 18,000, Stock Rs. 16,000.
- The liability on workmen compensation fund is determined at Rs. 2,000
- C brought in as his share of goodwill Rs. 10,000 his cash
- C was to bring further cash as would made his capital equal to 20% of the combined capitals of partners A and B (after adjustments are carried out).
- The future profit sharing ratio was A 2 : 2 : 1.

Prepare Revaluation account, partners capital account and the new balance sheet of the firm.

31.3.2013ல் உள்ள அ மற்றும் ஆ ஆகிய கூட்டாளிகளின் இருப்பு நிலைக்குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதே நாளில் அவர்கள் இ என்ற கூட்டாளியினை சேர்த்துக் கொண்டனர்.

பொறுப்புகள்	ரூ. சொத்துக்கள்	ரூ.
முதல் அ	10,000 கடனாளிகள்	11,000
ஆ	8,000 கட்டிடம்	8,000
கடனீந்தோர்	12,000 இயந்திரம்	10,000
பொதுகாப்பு	16,000 சரக்கிருப்பு	12,000
தொழிலாளர் இழப்பீட்டு நிதி	4,000 வங்கி ரொக்கம்	9,000
	<u>50,000</u>	<u>50,000</u>

அ மற்றும் ஆ என்ற கூட்டாளிகள் இலாபத்தினை 3 : 2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். கூட்டாளிகள் சேர்க்கப்படும்பொழுது, கீழ்க்கண்ட நிபந்தனைகள் நடப்புக் கொள்ளப்பட்டன.

- (அ) சொத்துக்களின் மறுமதிப்பீடு கட்டிடம் ரூ. 18,000 சரக்கு ரூ. 16,000
- (ஆ) தொழிலாளர்கள் இழப்பீடு நிதிக்கான பொறுப்புகள் ரூ. 2,000 என நிர்ணயிக்கப்படுகிறது
- (இ) இ நற்பெயரின் பங்காக ரூ. 10,000ஐ ரொக்கமாக கொண்டு வந்தார்.
- (ஈ) (சரிகட்டலுக்குப் பின் உள்ள) அ மற்றும் ஆ ன் கூட்டு முதலில் 20% க்கு சமமான முதலை இ ரொக்கமாக கொண்டு வர வேண்டும்.
- (உ) அ அவர்களுடைய எதிர்கால இலாப பகிர்வு விகிதம் 2 : 2 : 1.

மறு மதிப்பீட்டு கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்குகள் மற்றும் கூட்டாளிகளின் புதிய இருப்பு நிலைக்குறிப்பு தயார் செய்க.

18. A, B, C were partners entitled to 1/2, 1/3 and 1/6 share of profit respectively.

Summary of their balance sheet on 31.12.1998 was as follows.

Liabilities	Rs.	Assets	Rs.
Sundry creditors	15,000	Goodwill	50,000
Capital : A	70,000	Sundry assets	60,000
B	50,000	Cash	55,000
C	30,000		
	<u>1,65,000</u>		<u>1,65,000</u>

The following steps were taken on 31<sup>st</sup> January 1999.

- (a) C retired and his interest in firm was valued at Rs. 40,000 it was purchased by A and B from their private resources in their profit sharing proportion.
- (b) D was admitted and become entitled to 1/6 share of profits on the condition that A and B should be credited in the profit ratio for goodwill amounting Rs. 30,000 he should bring in D capital equal to 1/5 of combined capital of A and B for adjustment. Prepare partners capital accounts and show the opening balance sheet of the reconstituted firm as 01.01.1999.

அ. ஆ. இ கூட்டாளிகள் 1/2, 1/3 மற்றும் 1/6 அன்று விகிதத்தில் இலாபத்தை பகிர்ந்து கொள்கின்றனர். 31.12.1998 இருப்பு நிலைக் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
கடனீந்தோர்	15,000	நன்மதிப்பு	50,000
முதல் : A	70,000	பற்பல சொத்துக்கள்	60,000
B	50,000	ரொக்கம்	55,000
C	30,000		
	<u>1,65,000</u>		<u>1,65,000</u>

கீழ்க்கண்ட நடவடிக்கைகள் ஜனவரி 1, 1999 எடுக்கப்பட்டது.

(அ) இ ஓய்வு பெற்றார். அவருடைய பங்கு ரூ. 40,000 என மதிப்பிடப்பட்டு அ யும் ஆ யும் அப்பங்கை அவர்களுடைய லாபப் பகிர்வு முறையில் சொந்த நிதியிலிருந்து வாங்கப்பட்டது.

(ஆ) ரூ. 1/6 இலாப பங்கிற்கு கூட்டாளியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அ யும் ஆ யும் ரூ. 30,000 மதிப்புள்ள நன் மதிப்பை லாப விகிதப்படி பகிர்ந்து கொள்ள ஏற்கப்பட்டது. அ, ஆ யின் சரிகட்டப்பட்ட பின்னூள்ள முதலிற்கு 1/5 அளவிற்கு ரூ. முதல் கொண்டு வர வேண்டும். கூட்டாளிகள் முதல் கணக்குகளையும் புதிய கூட்டாண்மையின் தொடக்க 01.01.1999 ன் இருப்பு நிலைக் குறிப்பையும் தருக.

19. Ajay, Arun and Ananth share profits in the ratio at 3 : 2 : 1 on 31.12.2006 their balance sheet was as follows :

Liabilities	Amount (Rs.)	Assets	Amount (Rs.)
Creditors	24,000	Machinery	50,000
General Reserve	6,000	Stock	22,000
Capital : Ajay	40,000	Debtors	19,000
Capital : Arun	30,000	Goodwill	26,000
Capital : Ananth	20,000	Cash	3,000
	<u>1,20,000</u>		<u>1,20,000</u>

On the above date, the firm was dissolved. The assets except cash realised Rs. 1,20,000. The creditors were settled at Rs. 23,000. Dissolution expenses amounted to Rs. 1,600. Give necessary ledger accounts.

அஜய், அருண் மற்றும் ஆனந்த் என்பவரின் பங்கு இலாபம் 3 : 2 : 1 என்ற விகிதத்தில் பிரித்து அளிக்கப்படுகிறது. அவற்றின் 31.12.2006க்கான இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
கடனீந்தோர்	24,000	இயந்திரம்	50,000
பொதுகாப்பு	6,000	சரக்கு	22,000
முதல் : அஜய்	40,000	கடனாளிகள்	19,000
முதல் : அருண்	30,000	நற்பெயர்	26,000
முதல் : ஆனந்த்	20,000	ரொக்கம்	3,000
	<u>1,20,000</u>		<u>1,20,000</u>

மேற்கூறிய தேதியில் இந்த நிறுவனமானது நலிவுற்றது. சொத்து, ரொக்கத்தைத் தவிர ரூ. 1,20,000. கடனீந்தோருக்கு கொடுக்கப்பட்டது ரூ. 23,000. நிறுமக் கலைப்பு செலவு ரூ. 1,600. மேற்கூறியவற்றிற்கு பேரேட்டுக் கணக்கைத் தயார் செய்.

20. A, B and C are partners sharing Profit and Losses in the ratios 3: 4: 5. They decided to dissolve the partnership on 1<sup>st</sup> July 2006 and agreed that the sale of assets should not be forced but should be made gradually. As the realization was not likely to be completed for over a year. The partners wished the receipts from sales to be dealt with as and when received. The following was the Balance Sheet of the firm at the date of dissolution :

Liabilities	Rs.	Assets	Rs.
Creditors	10,000	Sundry assets	36,000
B's loan account	2,000		
Capital :			
A	12,000		
B	8,000		
C	4,000		
	<u>36,000</u>		<u>36,000</u>

The net amount realized from the gradual sale of assets were as follows:

1 <sup>st</sup> instalment	-	Rs. 5,000
2 <sup>nd</sup> instalment	-	Rs. 10,000
3 <sup>rd</sup> instalment	-	Rs. 5,100
4 <sup>th</sup> instalment	-	Rs. 6,300
5 <sup>th</sup> instalment	-	Rs. 5,700

Draw up a detailed statement, showing the distribution of each instalment received.

A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் முறையே 3 : 4 : 5 என்ற விகிதத்தில் லாப நட்டங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் தங்கள் நிறுவனத்தை 01.07.2006 அன்று கலைக்க முடிவு செய்தனர். ஆனால் நிறுவனத்தின் சொத்துக்களை உடனடியாக விற்பனை செய்ய வேண்டாம் எனவும் படிப்படியாக விற்பது எனவும் முடிவு செய்தார்கள். சொத்துக்கள் விற்பது ஒரு வருடத்திற்குள் முடிவடையாதென்பதால் எப்பொழுதெல்லாம் அவைகள் விற்கப்படுகின்றனவோ, அப்பொழுது தொகை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் முடிவு செய்தனர்.

வியாபாரம் கலைக்கப்படும் பொழுது அதன் இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
கடனீந்தோர்	10,000	பற்பல சொத்துக்கள்	36,000
ஆ யின் கடன் க/கு	2,000		
முதல் ;			
A	12,000		
B	8,000		
C	4,000		
	<u>36,000</u>		<u>36,000</u>

படிப்படியாக சொத்துக்கள் விற்றதால் கிடைத்த ரொக்கத்தின் விபரம் பின்வருமாறு :

முதல் தவணை	-	ரூ. 5,000
இரண்டாம் தவணை	-	ரூ. 10,000
மூன்றாம் தவணை	-	ரூ. 5,100
நான்காம் தவணை	-	ரூ. 6,300
ஐந்தாம் தவணை	-	ரூ. 5,700

ஒவ்வொரு தவணை ரொக்கத்தையும் பிரித்துக் கொடுப்பதற்கான ஒரு அறிக்கையைத் தயார் செய்க.



**A-9966**

**Sub. Code**

**4BCO4C1**

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations**

**Fourth Semester**

**Commerce**

**PRINCIPLES OF MANAGEMENT**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define 'Management'.  
'மேலாண்மை' வரையறு.
2. Who is the father of modern management?  
நவீன மேலாண்மையின் தந்தை என்பவர் யார்?
3. What is 'Planning'?  
'திட்டமிடுதல்' என்றால் என்ன?
4. Name the types of Plans.  
திட்டங்களின் வகைகளின் பெயர்களை தருக.
5. Define 'Organising'.  
'அமைப்பு முறை' வரையறு.

6. What do you mean by 'Span of Management'?

'மேலாண்மை வீச்செல்லை' என்றால் என்ன?

7. Give the meaning of 'Direction'.

'இயக்குவித்தல்' என்பதன் பொருள் தருக.

8. Define 'Communication'.

'தகவல் தொடர்பு' வரையறு.

9. What is 'Controlling'?

'கட்டுப்படுத்துதல்' என்றால் என்ன?

10. Define 'PERT'

'PERT' வரையறு.

**Part B**

(5 × 5 = 25)

Answer all questions.

11. (a) State the functions of Management.

மேலாண்மையின் பணிகளை விளக்குக.

Or

(b) Distinguish between Management and Administration.

மேலாண்மை, நிர்வாகம் – வேறுபடுத்துக.

12. (a) Indicate the importance of Planning.

திட்டமிடுதலின் முக்கியத்துவத்தை குறிப்பிடுக.

Or

(b) Mention the decision making process.

முடிவெடுத்தலில் உள்ள படிநிலைகளை குறிப்பிடுக.

13. (a) What are the basis of Departmentation?

துறைமயமாக்கலின் அடிப்படைகள் யாவை?

Or

(b) Distinguish between centralisation and decentralisation.

மையப்படுத்துதல், பரவலாக்குதல் – வேறுபடுத்துக.

14. (a) State the principles of Direction.

இயக்குவித்தலின் கோட்பாடுகளை கூறுக.

Or

(b) What are the barriers to communication?

தகவல் தொடர்பில் உள்ள தடைகள் யாவை?

15. (a) Point out the steps in controlling.

கட்டுப்படுத்துதலில் உள்ள படிநிலைகளை குறிப்பிடுக.

Or

(b) Why controlling is essential?

கட்டுப்படுத்துதல் ஏன் தேவைப்படுகின்றது?

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. What are the contributions of Henry Fayol?

ஹென்றி பேயலின் மேலாண்மை தொடர்பான பங்களிப்புகள் யாவை?

17. Discuss the steps involved in Planning.

திட்டமிடுதலில் உள்ள படிநிலைகளை விவரி.

18. Explain the principles of Organising.

அமைப்பு முறையின் கோட்பாடுகளை விளக்குக.

19. State the Maslow's need hierarchy theory of motivation.

மாஸ்லோவின் செயலூக்க தேவை படிநிலை கோட்பாட்டைக் கூறுக.

20. List out the various techniques of controlling.

கட்டுப்படுத்துதலில் உள்ள பல்வேறு நுட்பங்களை பட்டியலிடுக.

---

**A-9967**

**Sub. Code**

**4BCO4C2**

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations**

**Fourth Semester**

**Commerce**

**BANKING LAW AND PRACTICE**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Section A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is Claytons case?  
கிளேட்டன் தாவா என்றால் என்ன?
2. Write short notes on :  
(a) Banker  
(b) Customer.  
சிறு குறிப்பு வரைக :  
(அ) வங்கியர்  
(ஆ) வாடிக்கையாளர்.
3. What is Garnishee order?  
கார்னிஷி ஆணை என்றால் என்ன?
4. What is current account?  
நடப்பு கணக்கு என்றால் என்ன?

5. Write short notes on post date cheque.  
பின் தேதியிட்ட காசோலை பற்றி சிறு குறிப்பு வரைக.
6. Distinguish between 'holder' and 'holder in due course'.  
'மதிப்புக்காக உடையவர்' மற்றும் 'முறைப்படி உடையவர்' உள்ள வேறுபாடுகள் தருக.
7. Who is Paying Banker?  
செலுத்தும் வங்கியர் என்பவர் யார்?
8. What is payment by mistake?  
தவறுதலான செலுத்தல் என்றால் என்ன?
9. What is credit card?  
கடன் அட்டை என்றால் என்ன?
10. What is FDR?  
நிலை வைப்பு சான்று என்றால் என்ன?

**Section B**

(5 × 5 = 25)

Answer **all** the questions.

11. (a) What are the legal implication of debtor-creditor relationship between the banker and customer?  
வங்கியருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையேயான கடனாளி, கடனீந்தோர் தொடர்பு குறித்த சட்டக் கருத்து என்ன?

Or

- (b) How and when a banker may disclose information regarding the customer's account?  
வாடிக்கையாளரின் கணக்கு பற்றி விபரத்தை வங்கியர் எப்படி மற்றும் எப்போது வெளிப்படுத்தலாம்?

12. (a) What are the differences between savings account and current account?

சேமிப்பு கணக்கிற்கும் நடப்பு கணக்கிற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

Or

- (b) What are the privileges enjoyed by minors?

இளவல் அனுபவிக்கும் சிறப்புச் சலுகைகள் யாவை?

13. (a) What are the advantages of cheque?

காசோலையின் நன்மைகள் யாவை?

Or

- (b) Explain the precautions taken by a banker before honouring a cheque.

காசோலை மதிப்பிற்கு முன்னதாக வங்கியர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கூறுக.

14. (a) What is meant by payment in due course?

தற்காலிக செலுத்துரிமை பெற்றவர் என்றால் என்ன?

Or

- (b) What do you mean by conditional endorsement?

நிபந்தனைப் புற குறிப்பு பற்றி நீவிர் அறிவது யாது?

15. (a) What are the duties of a collecting banker? Explain.

வசூலிக்கும் வங்கியரின் கடமைகள் யாவை? விளக்குக.

Or

- (b) What do you mean by negligence? Explain the basis of negligence.

பாராமுகம் என்றால் என்ன? அதன் அடிப்படையை விவரி.

**Section C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the special relationship between banker and customer.

வங்கியருக்கும் வாடிக்கையாளருக்குமிடையே உள்ள சிறப்பு உறவுகள் பற்றி விளக்குக.

17. What are the precautions to be taken by a banker while opening an account in the name of minor?

ஒரு இளவரின் பெயரில் கணக்கைத் துவங்குவதற்கு வங்கியர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் யாவை?

18. What is meant by material alteration? What are its effects?

மூலமாற்றம் என்றால் என்ன? அதன் விளைவுகள் யாவை?

19. What are the precautions to be taken by the paying banker?

செலுத்தும் வங்கியர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?

20. Explain the statutory protection available to the collecting banker in India.

இந்தியாவில் வசூலிக்கும் வங்கியருக்கான சட்ட பாதுகாப்பினை விவரி.



A-9968

Sub. Code

4BCO4C3

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations  
Fourth Semester  
Commerce  
BUSINESS MATHEMATICS**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Section A**

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. What is Compound Interest?  
கூட்டு வட்டி என்றால் என்ன?
2. What do you mean by Sinking Fund?  
மூழ்கும் நிதி என்பதன் பொருள் யாது?
3. Write the meaning of Logarithms.  
மடக்கை என்பதன் பொருளை எழுதுக.
4. Change into logarithmic form :  $a^0 = 1$ .  
மடக்கை வடிவில் மாற்றுக :  $a^0 = 1$ .
5. What is finite set?  
வரையறுக்கப்பட்ட கணம் என்றால் என்ன?

6. What do you mean by Venn diagram?  
வெண் விளக்கப்படம் என்பதன் பொருள் யாது?
7. Define Probability.  
நிகழ்தகவு வரையறு.
8. Find the probability of drawing a Spade queen from a well shuffled pack of 52 cards.  
நன்கு கலக்கப்பட்ட 52 கார்டுகள் கொண்ட ஒரு கட்டில் ஸ்பேடு queen கிடைப்பதற்கான நிகழ்தகவினை கணக்கிடுக.
9. What is Binomial Distribution?  
ஈருறுப்பு பரவல் என்றால் என்ன?
10. State any two characteristics of Poisson distribution.  
பாய்சான் பரவலின் சிறப்பியல்புகளில் ஏதேனும் இரண்டினை கூறுக.

**Section B**

(5 × 5 = 25)

Answer **all** the questions.

11. (a) At what interest rate will Rs. 75,000 yield Rs. 3,500 as Simple Interest in six months?  
ரூ. 75,000-ஐ 6 மாதங்களுக்கு தனிவட்டி முறையில் முதலீடு செய்யும் பொழுது ரூ. 3,500 வட்டியாக பெறும்பொழுது அதன் வட்டி வீதம் யாது?

Or

- (b) What is the Present Value of Rs. 50,000 to be received after 10 years at 10% compounded annually?  
ரூ. 50,000-ஐ 10% வட்டி வீதத்தில் 10 வருடங்களுக்கு பிறகு வருடத்திற்கு ஒருமுறை கூட்டப்படும்பொழுது அதன் தற்போதைய மதிப்பு யாது?

12. (a) Find  $\log_8 25$  given  $\log_{10} 2 = 0.3010$ .

$\log_{10} 2 = 0.3010$  எனில்  $\log_8 25$  -ஐ கணக்கிடுக.

Or

(b) Prove that  $\log_y x \cdot \log_z y \cdot \log_x z = 1$ .

$\log_y x \cdot \log_z y \cdot \log_x z = 1$  என்பதனை நிரூபிக்க.

13. (a) If  $U = \{0, 1, 2, 3, 4, 5\}$ ,  $A = \{0, 1, 2\}$  and  $B = \{2, 4\}$ .  
Prove that

(i)  $(A \cup B)' = A' \cap B'$

(ii)  $(A \cap B)' = A' \cup B'$ .

$U = \{0, 1, 2, 3, 4, 5\}$ ,  $A = \{0, 1, 2\}$  மற்றும்  $B = \{2, 4\}$

(i)  $(A \cup B)' = A' \cap B'$

(ii)  $(A \cap B)' = A' \cup B'$  என நிரூபிக்க.

Or

(b) If  $A = \{1, 2, 3, 4\}$ ,  $B = \{3, 4, 5, 6\}$  and  $C = \{1, 5, 6, 7, 8\}$   
verify that  $A \cup (B \cap C) = (A \cup B) \cap (A \cup C)$ .

$A = \{1, 2, 3, 4\}$ ,  $B = \{3, 4, 5, 6\}$ ,  $C = \{1, 5, 6, 7, 8\}$   
 $A \cup (B \cap C) = (A \cup B) \cap (A \cup C)$  என்பதனை  
சரிபார்க்க.

14. (a) Two dice are thrown, what is the probability of  
getting the sum being 8 or the sum being 10?

இரண்டு பகடைகளை வீசப்பட்டது, அவற்றின் கூடுதல்  
8 அல்லது கூடுதல் 10 ஆக இருப்பதற்கான நிகழ்தகவினை  
கணக்கிடுக.

Or

- (b) If  $P(A \cap B) = 0.3$ ,  $P(A) = 0.6$ ,  $P(B) = 0.7$ , find the value of  $P(B/A)$ .

$P(A \cap B) = 0.3$ ,  $P(A) = 0.6$ ,  $P(B) = 0.7$  எனில்  $P(B/A)$ -ஐ கணக்கிடுக.

15. (a) A normal distribution has mean = 20 and standard deviation = 10. Find area between  $x = 15$  and  $x = 40$ .

ஒரு இயல்பான பரவலின் கூட்டு சராசரி = 20, திட்ட விலக்கம் = 10.  $x = 15$  மற்றும்  $x = 40$  இவற்றிற்கு இடையேயான பரப்பளவை கணக்கிடுக.

Or

- (b) In a Poisson distribution  $3P(X = 2) = P(X = 4)$ . Find the parameter 'm'.

ஒரு பாய்சான் பரவலில்  $3P(X = 2) = P(X = 4)$  அதன்  $m$ -ன் அளவையை கணக்கிடுக.

### Section C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. The difference between true discount and banker's discount on a bill due after 6 months discounted at 6% per annum is Rs. 27. Find the True Discount, Banker's Discount and the Face Value of the Bill.

6 மாத தவணைக்காலம் வருடத்திற்கு 6% தள்ளுபடி சதவிகிதம் உள்ள ஒரு இரசீதின் உண்மை தள்ளுபடிக்கும் வங்கியரின் தள்ளுபடிக்கும் உள்ள வித்தியாசம் ரூ. 27 அந்த இரசீதின் உண்மை தள்ளுபடியையும், வங்கியர் தள்ளுபடியையும் மற்றும் அந்த இரசீதின் முகமதிப்பினையும் கணக்கிடுக.

17. Show that :

$$\log 2 + 16 \log \frac{16}{15} + 12 \log \frac{25}{24} + 7 \log \frac{81}{80} = 1.$$

$$\log 2 + 16 \log \frac{16}{15} + 12 \log \frac{25}{24} + 7 \log \frac{81}{80} = 1 \quad \text{என்பதனை}$$

நிரூபிக்க.

18. In a certain city, 3 daily news papers, the 'Times', the 'Express' and the 'Daily' are mainly read. 42% of the literates from the city read 'Times', 51% read 'Express', 68% read 'Daily', 30% read both 'Times' and 'Express', 28% read both 'Express' and 'Express' and 'Daily', 36% read 'Daily' and 'Times' and 8% read none of these papers.

Find the percentage of people who read all the three newspapers.

ஒரு குறிப்பிட்ட நகரத்தில் தினம்தோறும் 'டைம்ஸ்', எக்ஸ்பிரஸ் மற்றும் 'டெல்லி' ஆகிய செய்திதாள்களை பிரதானமாக படிக்கின்றனர். அந்த நகரத்தில் படித்தவர்களில் 42 சதவிகிதத்தினர் டைம்ஸ் நாளிதழையும் 51 சதவிகிதத்தினர் எக்ஸ்பிரஸ் நாளிதழையும், 68 சதவிகிதத்தினர் டெல்லி நாளிதழையும் படிக்கின்றனர். 30 சதவிகிதத்தினர் டைம்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் நாளிதழையும், 28 சதவிகிதத்தினர் எக்ஸ்பிரஸ் மற்றும் டெல்லி நாளிதழையும் 36 சதவிகிதத்தினர் டெல்லி மற்றும் டைம்ஸ் நாளிதழையும், 8% சதவிகிதத்தினர் எந்த நாளிதழையும் படிப்பதில்லை. மூன்று செய்திதாள்களையும் படிப்பவர்களை சதவிகிதத்தில் குறிப்பிடுக.

19. Three coins are tossed simultaneously, find the probability that

- (a) No head
- (b) One head
- (c) Two heads
- (d) Atleast two heads
- (e) Utmost two heads appear.

மூன்று நாணயங்கள் ஒரே நேரத்தில் சுண்டப்படுகிறது. கீழே குறிப்பிட்டவைகளுக்கு நிகழ்தகவினை கணக்கிடுக.

- (அ) தலைகள் அல்லாதவை  
(ஆ) ஒரு தலை மட்டும்  
(இ) இரண்டு தலை மட்டும்  
(ஈ) குறைந்தபட்சம் இரண்டு தலைகள்  
(உ) அதிகபட்சம் இரண்டு தலைகள் இடம் பெற வேண்டும்.

20. Fit a binomial distribution for the following data and find the expected frequencies.

X	0	1	2	3	4
f	18	35	30	13	4

பின்வரும் விவரங்களுக்கு ஈருறுப்பு பரவலை பொருத்தி, எதிர்பார்க்கும் அலைவெண்களை கணக்கிடுக.

X	0	1	2	3	4
f	18	35	30	13	4

**A-9969**

**Sub. Code**

**4BCO4C4**

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations**

**Fourth Semester**

**Commerce**

**ADVANCED ACCOUNTANCY — IV**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define Contract.  
ஒப்பந்தத்தை வரையறுக்கவும்.
2. What is Work Certified?  
சான்றளிக்கப்பட்ட வேலை என்றால் என்ன?
3. Bring out the meaning of Royalties.  
உரிமைத் தொகையின் பொருளை தருக.
4. Who is a Lessor?  
குத்தகைகாரர் என்பவர் யார்?
5. State the meaning of Hire Purchase Trading account.  
வாடகை கொள்முதல் வியாபார கணக்கின் பொருளை கூறுக.
6. Write the meaning of Partial re-possession.  
பகுதி மறு உடைமை என்ற பொருளை எழுதுக.

7. What do you mean by Deficiency account?

பற்றாக்குறை கணக்கைப் பற்றி நீவிர் அறிவது யாது?

8. Mention the meaning of Statement of Affairs.

நிலை அறிக்கை என்ற பதத்தினை குறிப்பிடுக.

9. Define Departmental accounting.

துறைவாரிக் கணக்கினை வரையறுக்கவும்.

10. What is branch account?

கிளைக் கணக்கு என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions.

11. (a) Explain the following :

(i) Notional Profit

(ii) Contractor and contractee.

பின்வருபவனவற்றை விளக்குக :

(i) உத்தேச இலாபம்

(ii) ஒப்பந்தம் பெறுபவர் மற்றும் ஒப்பந்தம் தருபவர்.

Or

2

**A-9969**



- (b) The following was the expenditure on a contract for Rs. 12,00,000 commenced in June 2008.

	Rs.
Materials	2,40,000
Wages	3,28,000
Plant	40,000
Overheads	17,200
Work uncertified	8,000

Cash received on account of the contract to 31<sup>st</sup> Dec. 2008 was Rs. 4,80,000, being 80% of the work certified. The value of materials in hand was Rs. 12,000. The plant had undergone 20% depreciation. Prepare Contract Account.

ஐண் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரூ. 12,00,000 மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தின் செலவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

	ரூ.
மூலப்பொருள்கள்	2,40,000
கூலி	3,28,000
தொழிற்கூடம்	40,000
மேற்செலவுகள்	17,200
சான்றழிக்கப்படாத பணி	8,000

31.12.2008 அன்று ஒப்பந்த தொகையில் பணி சான்றளிக்கப்பட்டதில் 80% ரொக்கமாக பெறப்பட்டது ரூ. 4,80,000. கையிலிருக்க கூடிய சரக்கின் மதிப்பு ரூ. 12,000. பொறிக்கான தேய்மானம் 20% ஒதுக்கப்பட்டது. ஒப்பந்த கணக்கினை தயாரிக்க.

12. (a) Bihar coal limited leased a colliery from Himalaya Coal Ltd. On 1<sup>st</sup> January, 2008 at a minimum rent of Rs. 15,000 merging into a royalty of Rs. 1 per ton with a stipulation to recoup short working over the first three years of the lease. The output for the first four years of the lease was Rs. 8,000, 13,000, 21,000 and 18,000 tones respectively. Draft the necessary journal entries in the books of Bihar coal limited.

பீகார் நிலக்கரி சுரங்கம் ஹிமாலயா நிலக்கரி லிமிடெட்டிடம் இருந்து ஒரு நிலக்கரி சுரங்கத்தினை ஜனவரி 1, 2008 அன்று ரூ. 15,000 குறைந்த வாடகைக்கு ஒரு டன்னிற்க்கு உரிமை தொகையாக ரூ. 1 ம் என்ற உடன்பாட்டில் குத்தகைக்கு எடுத்துக் கொண்டது. குறைந்த வாடகையை உள்ள பற்றாக் குறையை முதல் மூன்று ஆண்டுகளுக்குள் என்ற உடன்பாட்டுடன் மீட்கப்பட வேண்டும். அந்த குத்தகையில் இருந்து பெற்ற உற்பத்தி முதல் நான்கு ஆண்டுகளுக்கு முறையே ரூ. 8,000, ரூ. 13,000, ரூ. 21,000 மற்றும் ரூ. 18,000. தேவையான குறிப்பேட்டு பதிவுகளை பீகார் நிலக்கரி லிமிடெட்டின் ஏடுகளை பதிக.

Or

- (b) Compute short workings recovered from the following particulars assuming short workings are recoupable in the following two years:

Royalty: Rs. 5 per ton of coal raised

Dead rent: Rs. 35,000 p.a.

Output: 1999: 5000 tonnes

2000 :8000 tonnes

2001: 10000 tonnes.

பின்வரும் விபரங்களிலிருந்து இழப்பீட்டு தொகையை முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் ஈடுசெய்து கொள்ள வேண்டுமென கொண்டு இழப்பீட்டு தொகையை கணக்கிடுக.

உரிமை தொகை ரூ. 5 ஒருடன் நிலக்கரி உற்பத்திற்கு குறைவாக ரூ. 35,000 ஒரு ஆண்டிற்கு

உற்பத்து 1999 : 5000 டன்கள்

2000 : 8000 டன்கள்

2001 : 10000 டன்கள்.

13. (a) X Purchased a machine under hire purchase system. According to the terms of the agreement Rs. 40,000 was to be paid on signing of the contract. The balance was to be paid in four annual instalments of Rs. 25,000 each plus interest. The cash price was Rs. 1,40,000. Interest is chargeable on outstanding balance at 20% per annum.

Calculate interest for each year and the instalment amount.

X என்பவர் வாடகை கொள்முதல் முறையில் ஒரு இயந்திரத்தை வாங்கினார். உடன்பாட்டு சரத்துகளின் படி ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும் பொழுது ரூ. 40,000 செலுத்த வேண்டும். மீதி தொகையை நான்கு வருட தவணைகளில் ரூ. 25,000 உடன் வட்டியும் சேர்ந்து செலுத்தப்பட வேண்டும். அதன் ரொக்க விலை ரூ. 1,40,000. கொடுக்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள தொகைக்கு ஒரு வருடத்திற்கு 20% வட்டி கணக்கிடப்படவேண்டும். ஒவ்வொரு வருட வட்டியையும் அதன் தவணை தொகையை கணக்கிடுக.

Or

- (b) State the main features of hire purchase system.

வாடகை கொள்முதல் முறையின் முக்கிய பண்புகளை கூறுக.

14. (a) What is statement of affairs? How does it differ from balance sheet?

நிலை அறிக்கை என்றால் என்ன? அது இருப்பு நிலை குறிப்பிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

Or

- (b) Prepare a Deficiency account from the following particulars:

	Rs.
Excess of assets over liabilities	4,000
Loss in business	7,500
Profits	12,000
Drawings	15,000

பின்வரும் விபரங்களிலிருந்து பற்றாக்குறை கணக்கினை தயார் செய்க.

	ரூ.
பொறுப்புகளை காட்டிலும் அதிகமாக உள்ள சொத்துக்கள்	4,000
வணிகத்தில் ஏற்பட்ட நட்டம்	7,500
இலபாம்	12,000
எடுப்புகள்	15,000

15. (a) From the following particulars prepare a branch account showing the profit or loss at the branch.

	Rs.
Opening stock at the branch	15,000
Goods sent to the branch	45,000
Sales	60,000
Salaries	5,000
Other expenses	2,000

Closing stock could not be ascertained but it is known that the branch usually sells at cost plus 20%. The branch manager is entitled to a commission of 5% on the profit of the branch before charging such commission.

பின்வரும் விபரங்களிலிருந்து ஒரு கிளையின் இலாப நடட்டத்தை அறிய கிளை கணக்கினை தயாரிக்கவும்

	ரூ.
கிளையிலிருந்து ஆரம்ப சரக்கிருப்பு	15,000
கிளைக்கு அனுப்பீடு செய்த சரக்கு	45,000
விற்பனை	60,000
சம்பளம்	5,000
இதர செலவுகள்	2,000

இறுதி சரக்கிருப்பு அறியப்படவில்லை. ஆனால் அந்த கிளை வழக்கமாக அடக்கத்தில் 20% சேர்த்து விற்பனை செய்கிறது. அந்த கிளை மேலாளருக்கு கழிவாக இலாபத்தில் 5% கணக்கிடப்படுகிறது அதனை கழிப்பதற்கு முன்னர் கணக்கிடப்படுகிறது.

Or

(b) Distinguish between departments and branches.

துறைகளையும் கிளைகளையும் வேறுபடுத்துக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. M/s Kasi housing undertook a contract for Rs. 2,50,000 for constructing a building. Following is the information regarding the contract during 2013

	Rs.		Rs.
Materials issued to site	85,349	Materials at site on	
Plant installed at site	15,000	31 <sup>st</sup> December 2013	1,883
Labour at site	74,375	Cost of work not yet	
Direct expenses	3,167	certified	4,500
Establishment expenses	4,126	Wages O/S on	

	Rs.	Rs.
Materials returned to stores	31 <sup>st</sup> Dec 2013	2,400
Work certified	549 Direct exps O/S on 31 <sup>st</sup> Dec 2013	240
Plant at the end	11,000	
Cash received from contractee	1,80,000	

Prepare contract account and contractee's account. Show how the work-in-progress will appear in the balance sheet.

காசி கட்டுமான நிறுவனம் ரூ. 2,50,000 க்கு ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்தது. 2013 ம் ஆண்டின் ஒப்பந்தத்தின் தொடர்புடைய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

	ரூ.	ரூ.
கட்டுமான இடத்திற்கு வழங்கிய சரக்கு	31, டிசம்பர் 2013	
பொறியை கட்டுமான இடத்தில் நிறுவியது	85,349 கட்டுமான இடத்தில் இருந்த பொருள்கள்	1,883
கட்டுமான இடத்தில் பணியாளரின் கூலி	15,000 சான்றளிக்கப்படாத பணி	4,500
இடத்தில் பணியாளரின் கூலி	74,375 31 டிசம்பர் 2013 படி	
நேரடி செலவுகள்	3,167 நிலுவையான கூலி	2,400
உருவாக்கச் செலவு	4,126 31 டிசம்பர் 2013 ன் படி நேரடி செலவு	240
வைப்பறைக்கு திருப்பி அனுப்பப்பட்ட சரக்கு	549	
சான்று அளிக்கப்பட்ட பணி	1,95,000	
பொறியின் இறுதி மதிப்பு	11,000	
ஒப்பந்தம் வழங்கியவரிடம் பெற்ற ரொக்கம்	1,80,000	

ஒப்பந்த கணக்கினையும் ஒப்பந்தம் வழங்கியவரின் கணக்கினையும் தயார் செய்க. இருப்பு நிலைக் குறிப்பில் முடிந்தும் முடியாமலும் உள்ள பணி அளவு தொகையினை எவ்வாறு காட்டுவாய்.

17. The P. Colliery Co. are lessees of a mine at a dead rent of Rs. 4,000 p.a. merging into a royalty of Rs. 2 per tone. Dead rent paid in excess of actual royalties is recoverable during the five years following the year in respect of which such excess was paid. The lease provided that in case of strike and the minimum rental not being reached, the actual royalties earned for the year discharged all rental obligation for that year. The results of the working for the years ended were as follow:

Year	2008	2009	2010	2011
Actual royalties (in Rs.)	1,300	3,700	7,000	2,400

(Strike 3 months)

Write up the minimum Rent, royalties payable, Short workings allowable and landlord accounts in the books of the Colliery co.

P. கொளையரி கம்பெனி ரூ. 4,000 வருடத்திற்கு குறைந்த வாடகையாக ஒரு சுரங்கத்தினை ஒரு டன்னிற்கு ரூ. 2 உரிமை தொகையாக குத்தகைக்கு எடுத்தது. குறை வாடகையை செலுத்துவதில் உள்ள பற்றாக்குறை பின்வரும் ஐந்து வருட காலத்திற்குள் மிகுதியாக செலுத்துவதில் ஈடுகட்டி கொள்ளப்பட வேண்டும். அந்த குத்தகை ஒப்பந்தத்தின் படி வேலை நிறுத்த நாட்களில் குறைந்தபட்ச வாடகை அடையாத பட்சத்தில் உண்மையான உரிமை தொகை பெறப்பட்டது. அந்த வருடத்தில் வாடகை செலுத்த கடமைப் பட்டவராவார். பின்வரும் ஆண்டுகளின் முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

வருடம்	2008	2009	2010	2011
உண்மை உரிமை தொகை	1,300	3,700	7,000	2,400

(வேலை நிறுத்த நாட்கள் 3 மாதம்)

18. On 1.1.1993, a firm purchased a Truck on instalment system. The cash price of the machinery was Rs. 11,175 and payment was to be made as follows: Rs. 3,000 was to be paid on signing of the agreement and the balance in three instalments of Rs. 3000 each at the end of the each year. Interest at 5% is charged by the vendor. The firm has decided to write off 10% annually on the diminishing balance of the cash price. Give journal entries and ledger accounts in the books of the purchaser and hire vendor.

ஒரு நிறுவனம் 1.1.1993 அன்று தவணை முறையில் ஒரு வாகனத்தினை வாங்கியது. அந்த இயந்திரத்தில் ரொக்க விலை ரூ. 11,175 அவை பின்வருமாறு செலுத்தப்பட வேண்டியது. ரூ. 3,000 ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது செலுத்தப்பட வேண்டும். மீதி தொகையை வருடத்திற்கு ரூ. 3,000 மாக மூன்று தவணைகளாக செலுத்தப்பட வேண்டும். விற்பனையாளர் வட்டியாக 5% கணக்கிடுகிறார். அந்நிறுவனம் ரொக்க விலையை வருடத்திற்கு 10% குறைந்து செல் இருப்பு முறையில் போக்கெழுதுகிறது. குறிப்பேட்டு பதிவுகளையும் பேரேட்டு கணக்குகளையும் கொள்முதல் செய்பவர் ஏடுகளிலும் விற்பனையாளர் ஏடுகளிலும் தருக.

19. On January, 31 1990 a compulsory order for winding up was made against X company Ltd. The following particulars being disclosed.

	Book value Rs.	Est. to produce Rs.
Cash in hand	100	100
Debtors	4,000	3,600
Buildings	60,000	48,000
Furniture	20,000	20,000
Unsecured creditors	20,000	—
Debentures:		
Secured on buildings	42,000	
Secured on. floating charges	10,000	
Preferential creditors	6,000	
Share capital :		
32000 shares of 10 each	3,20,000	

Estimated liability for bills discounted was Rs. 6,000 estimated to rank Rs. 6,000. Other contingent liabilities were Rs. 12,000 estimated to rank at Rs. 12,000. The company was formed on the 1<sup>st</sup> day of January 1985 and has made losses of Rs. 3,13,900. Prepare statement of affairs and deficiency a/c.



ஜனவரி 31, 1990 - ல் X கம்பெனி விமிடெட்டிற்கு எதிராக கட்டாய கலைப்பு ஆணை வழங்கப்படுகிறது. பின்வரும் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது

ஏட்டு மதிப்பு எதிர் நோக்கும் உற்பத்து

	ரூ.	ரூ.
கையிருப்பு ரொக்கம்	100	100
கடனாளி	4,000	3,600
கட்டிடம்	60,000	48,000
அறைகலன்	20,000	20,000
பிணையமற்ற கடனாளி	20,000	—
கடன்பத்திரம்:		
கட்டிடத்தின் மீதான		
பிணையம்	42,000	
மிதக்கும்		
செலவுகளுக்கான பிணையம்	10,000	
முன்னுரிமை கடனாளர்கள்	6,000	
பங்கு முதல் :		
32000 பங்குகள்		
ரூ. 10 வீதம்	3,20,000	

மாற்றுசீட்டு தள்ளுபடி செய்த வகையில் மதிப்பிடப்படும் பொருப்பு ரூ. 6,000, அதில் ரூ. 6,000 செலுத்தப்பட வேண்டும். இதர நிகழ்வு சார் பொருப்பு ரூ. 12,000 ல், ரூ. 12,000 செலுத்தப்பட வேண்டும். அந்த நிறுவனம் 1985 ஜனவரி முதல் தேதியன்று தொடங்கப்பட்டது இதுவரையிலான பெற்ற நட்டம் ரூ. 3,13,900.

நிலை அறிக்கையினையும் பற்றாக்குறை கணக்கினையும் தயார் செய்க.

20. The following information is given by Balan, a merchant, for the year ended 31.12.1996

	Rs.		Rs.
Sales :		Purchases :	
Dept I	70,000	Dept I	43,000
Dept II	30,000	Dept II	25,000

Stock(1-1-96)		Salary	5,400
Dept I	3,400	Commission	2,200
Dept II	1,100	Advertisement	5,800
Debtors	23,000	Bank charges	120
Office furniture	1,080	Stationery	2,700
Rent	1,800	Wages	10,000
Insurance	2,400		

Provide depreciation at 10% on furniture. Bad debts Rs. 300. Create 10% provision for discount on debtors. Stock position on 31-12-1996: Dept I Rs. 4,000 and Dept II Rs. 1,680. From the above information, prepare the departmental trading and profit and loss account. Expenses are allocated on the basis of sales.

31.12.1996 ன் படி திரு. பாலன் என்ற ஒரு வணிகர் வழங்கிய பின்வரும் விபரங்கள் கொடுத்துள்ளவை

	ரூ.		ரூ.
விற்பனை :		கொள்முதல் :	
துறை I	70,000	துறை I	43,000
துறை II	30,000	துறை II	25,000
சரக்கிருப்பு (1-1-96)		சம்பளம்	5,400
துறை I	3,400	கழிவு	2,200
துறை II	1,100	விளம்பரம்	5,800
கடனாளிகள்	23,000		
அலுவலக அறைகலன்	1,080	வங்கி கட்டணம்	120
வாடகை	1,800	எழுது பொருள்கள்	2,700
காப்பீட்டு	2,400	கூலி	10,000

அறைகலன் மீது 10% தேய்மானம் ஒதுக்கப்பட வேண்டும். வாராகடன் ரூ. 300. கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு 10% உருவாக்கப்பட வேண்டும். 31.12.1996 ன் படி அதன் சரக்கிருப்பு விபரம்: துறை I-4000; துறை II-1680. மேலே குறிப்பிட்ட விபரங்களிலிருந்து துறைவாரி வியாபார மற்றும் இலாப நட்ட கணக்கினை தயார் செய்க. செலவுகள் விற்பனையின் அடிப்படையில் ஒதுக்கப்பட வேண்டும்.

**A-9970**

**Sub. Code**

**4BCO5C1**

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations  
Fifth Semester  
Commerce  
CORPORATE ACCOUNTING  
(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. What is Share?  
பங்கு என்றால் என்ன?
2. Write the meaning of Debenture.  
கடனீட்டு பத்திரம் என்பதன் பொருளை எழுதுக.
3. What do you mean by Profit Prior to Incorporation?  
கூட்டுறுவர்க்கத்திற்கு முந்தைய இலாபம் என்பதன் பொருள் யாது?
4. State the methods of Purchase Consideration.  
கொள்முதல் மறுபயன் கணக்கிடும் முறைகளை குறிப்பிடுக.
5. What is Appropriation of Profits?  
இலாபங்களை ஒதுக்குதல் என்றால் என்ன?
6. What is Unclaimed Dividend?  
கோரப்படாத பங்காதாயம் என்றால் என்ன?

7. Define Amalgamation.

ஒன்று சேர்த்தல் வரையறு.

8. What is External Reconstruction?

புற மறுசீரமைப்பு என்றால் என்ன?

9. Name the methods of valuation of Share.

பங்குகளை மதிப்பிடும் முறைகளை பெயரிடுக.

10. Who are Preferential Creditors?

முன்னுரிமை கடனாளர்கள் என்பவர் யார்?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Anand Ltd has 10,000 redeemable preference shares of Rs. 100 each, as part of its share capital. The shares became due for redemption. The company decided that the whole amount will be redeemed out of a fresh issue of equal amount of equity shares of Rs. 10 each. Pass journal entries in the books of the company.

ஆனந்த் லிமிடெட் தன்னுடைய பங்கு முதலில் ரூ. 100 வீதம். 10,000 மீட்பு முன்னுரிமை பங்குகளை கொண்டுள்ளது. அந்த பங்குகள் தற்பொழுது மீட்பு செய்யப்பட வேண்டும் அதற்காக ரூ. 10 வீதம் சமஉரிமை பங்குகளை அதற்கு சமமான மதிப்பில் வெளியீட்டு மீட்பு செய்யப்பட வேண்டும் என அந்த நிறுவனம் முடிவு செய்தது. அந்த நிறுவனம் ஏடுகளில் அதற்கான முதற்குறிப்பேட்டு பதிவுகளை தருக.

Or

(b) What are the methods of redemption of Debentures?

கடனீட்டு பத்திரங்களை மீட்பு செய்வதில் உள்ள முறைகள் யாவை?

12. (a) ABC Ltd. took over the business of A and B as a going concern and agrees to pay the partners the following:

- (i) 10,000 equity shares of Rs. 100 each at a premium of 10%
- (ii) 5,000, 10% redeemable preference shares of Rs. 100 each
- (iii) Rs. 1,00,000 in cash.

Calculate the Purchase Consideration.

ABC லிமிடெட் A மற்றும் B நிறுவனத் எடுத்து கொண்டு அதற்காக பின்வருமாறு செலுத்துவதாக உடன்பட்டது.

- (i) ரூ. 100 வீதம் 10% முனைமத்தில் 10,000 சம உரிமை பங்குகள்.
- (ii) ரூ. 100 வீதம் 5,000 10% மீட்பு முன்னுரிமை பங்குகள்
- (iii) ரொக்கம் ரூ. 1,00,000  
கொள்முதல் மறுபயனை கணக்கிடுக.

Or

(b) Nanda Ltd. took over the business of Ram brothers from 1<sup>st</sup> April, 2014. It got the certificate to commence business from 1<sup>st</sup> February, 2015. The company got its certificate of incorporation on 1<sup>st</sup> November, 2014.

Its sales during the first 5 months of the year were double that of remaining mouths. The company closes its books on 31<sup>st</sup> March.

Calculate Sales Ratio and Time Ratio.

நந்தா லிமிடெட் ராம் சகோதரர்கள் நிறுவனத்தை ஏப்ரல் 1 2014 தேதியிலிருந்து எடுத்துக் கொண்டது. அது தொழில் தொடங்குவதற்கான சான்றிதலை பிப்ரவரி 1 2015-ல் பெற்றது. அந்த நிறுவனம் கூட்டுறுவாக்க சான்றிதழை நவம்பர் 1 2014 அன்று பெற்றது. அதன் முதல் 5 மாத விற்பனை மற்ற மாதங்களின் விற்பனையை காட்டிலும் இரண்டு மடங்காகும் அந்த நிறுவனம் 31 மார்ச் தனது ஏடுகளை முடித்தது. விற்பனை விகிதம் மற்றும் கால விகிதத்தை கணக்கிடுக.

13. (a) The following are the ledger balances extracted from the books of a company. You are required to calculate the managerial remuneration of the managing director at 5% of the net profit after charging such commission.

Net Profit - Rs. 38,786

Items considered for calculating the above profit:

Provision for Tax - Rs. 30,000

MD Remuneration - Rs. 12,000

Preliminary Expenses written off - Rs. 4,000

Depreciation inadmissible - Rs. 2,880.

பின்வரும் விபரங்கள் ஒரு நிறுமத்தின் பேரேட்டு இருப்புகளிலிருந்து பெறப்பட்டது. மேலாண்மை இயக்குனருக்கு வழங்கப்படும் மேலாண்மை ஊதியத்தை கழிவு கழிக்கப்பட்ட பிறகு உள்ள நிகர இலாபத்தில் 5% -ஐ கணக்கிடுக.

நிகர இலாபம் ரூ. 38,786

மேற்கூறிய இலாபத்தின் கணக்கிடுவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இனங்கள்

வரிக்கான ஒதுக்கு ரூ. 30,000

மேலாண் இயக்குனர் ஊதியம் ரூ. 12,000

போக்கெழுதப்பட்ட தொடக்க செலவுகள் ரூ. 4,000

அனுமதிக்கப்படாத தேய்மானம் ரூ. 2,880.

Or

- (b) Explain the various items shown under the head 'Non-Current Liabilities'.

நடப்பு பொறுப்புகள் அல்லாத தலைப்பின் கீழ் இடம்பெறும் பல்வேறு இனங்களை விளக்குக.

14. (a) Mohan Limited agrees to purchase the business of Murugan Limited on the following terms:

- (i) For each of the 10,000 shares of Rs. 10 each in Murugan Limited 2 shares in Mohan limited of Rs. 10 each will be issued at an agreed value of Rs. 12 per share. In addition, Rs. 4 per share cash also will be paid.
- (ii) 8% debentures worth Rs. 80,000 will be issued to settle the Rs. 60,000, 9% debentures in Murugan Limited.
- (iii) Rs. 10,000 will be paid toward expenses of winding up.

Calculate the Purchase Consideration.

மோகன் லிமிடெட் முருகன் லிமிடெட்டை பின்வரும் நிபந்தனைகளுடன் வாங்க ஒப்புக்கொண்டது.

- (i) முருகன் லிமிடெட்டில் உள்ள ரூ. 10 வீதம் உள்ள 10,000 பங்குகள் ஒவ்வொன்றிற்கும் மோகன் லிமிடெட் 2 பங்குகள் ரூ. 10 வீதம் ரூ. 12-க்கு ஒப்புக்கொள்ளப்பட்ட விலைக்கு வெளியிட்டது. இத்துடன் ஒவ்வொரு பங்கிற்கும் ரூ.4 ரொக்கமாகவும் வழங்கப்பட்டது.
- (ii) முருகன் லிமிடெட்டில் உள்ள ரூ. 60,000 9% கடனீட்டு பத்திரங்களுக்கு மோகன் லிமிடெட் ரூ. 80,000 பொருமானமுள்ள 8% கடனீட்டுப் பத்திரங்களை வெளியிட்டது.
- (iii) நிறும கலைப்பிற்கான செலவு ரூ. 10,000.

கொள்முதல் மறுபயன் கணக்கிடுக.

Or

(b) What are the conditions to be satisfied for the reduction of Capital?

மூலதனத்தை குறைப்பை பூர்த்திசெய்யும் நிபந்தனைகள் யாவை?

15. (a) A firm earned net profits during the last three years as follows:

	Rs.
1 <sup>st</sup> Year	72,000
2 <sup>nd</sup> Year	80,000
3 <sup>rd</sup> year	88,000

The capital investment of the firm is Rs. 2,00,000.

A fair return on the capital, having regard to the risk involved is 10%.

Calculate the value of goodwill on the basis of 3 years' purchase of Super Profit.

ஒரு நிறுவனம் கடந்த 3 வருடத்தில் ஈட்டிய நிகர இலாபம் பின்வருமாறு

	ரூ.
முதல் வருடம்	72,000
இரண்டாம் வருடம்	80,000
மூன்றாம் வருடம்	88,000

அந்த நிறுவனத்தின் மூலதன முதலீடு ரூ. 2,00,000.

முதலிட்டிலிருந்து இடர் உள்ளீட்ட சரியான இலாப வீதம் 10 %

மிகை இலாபத்தில் 3 வருட கொள்முதல் எனக்கொண்டு நற்பெயர் மதிப்பினை கணக்கிடுக.

Or



- (b) From the following particulars, compute the value per equity share under Net Assets method:

	Rs.
Total Assets at market value	49,80,000
Total Outside Liabilities	19,00,000
2,00,000 Equity Shares of Rs. 10 each	20,00,000

பின்வரும் விபரங்களிலிருந்து சம உரிமை பங்கின் ஒன்றின் மதிப்பை நிகர சொத்து முறையில் கணக்கிடுக.

	ரூ.
மொத்த சொத்துகள் சந்தை மதிப்பு	49,80,000
மொத்த வெளிப்புற பொறுப்புகள்	19,00,000
2,00,000 சமஉரிமை பங்குகள் ரூ. 10 வீதம்	20,00,000

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Good Luck Ltd. invited applications for 10,000 shares of Rs. 100 each at a discount of 5% payable as follows:

On application	Rs. 25
On allotment	Rs. 34
On first call	Rs. 18
On second call	Rs. 18

Applications were received for 9,000 shares and all of these were accepted. All moneys were duly received except the first call on 300 shares and final call on 500 shares.

Pass journal entries and prepare Balance of Good Luck Ltd.

குடல் விமிடெட் ரூ. 100 வீதம் 10,000 பங்குகளுக்கு 5% வட்டத்தில் செலுத்துவதற்கு, விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்தது.

விண்ணப்பத்தில்	ரூ. 25
ஒதுக்கீட்டில்	ரூ. 34
முதல் அழைப்பு	ரூ. 18
இரண்டாம் அழைப்பு	ரூ. 18

9,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. முதல் அழைப்பில் 300 பங்குகளுக்கும் இரண்டாம் அழைப்பில் 500 பங்குகளையும் தவிர மற்ற அனைத்திற்கான பணம் பெறப்பட்டது. அதற்கான குறிப்பேட்டு பதிவுகளை தந்து அதன் இருப்பு நிலை குறிப்பினை தயாரிக்க.

17. X Ltd. acquired the running business of Y & Co., on the basis of the following balance sheet:

Liabilities	Rs.	Assets	Rs.
Creditors	52,000	Cash	28,000
Bills Payable	17,000	Stock	32,000
Capital	1,12,000	Debtors	46,000
Reserves	14,000	Fixtures	19,000
		Land and Buildings	45,000
		Plant and Machinery	25,000
	<u>1,95,000</u>		<u>1,95,000</u>

Purchase consideration was agreed at Rs. 1,30,000 payable in 10,000 shares of Rs.10 each at 10% premium and the balance in cash.

Show journal entries in the books of the company and also prepare company's balance sheet.

X லிமிடெட் இயங்கி கொண்டிருக்கும் Y & Co -வை பின்வரும் இருப்பு நிலைகுறிப்பின் அடிப்படையில் வாங்கியது.

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
கடனாளிகள்	52,000	ரொக்கம்	28,000
செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டு	17,000	சரக்கிருப்பு	32,000
முதல்	1,12,000	கடனாளிகள்	46,000
காப்புகள்	14,000	பொருத்துதல்கள்	19,000
		நிலம் மற்றும் கட்டிடம்	45,000
		பொறி மற்றும் இயந்திரம்	25,000
	<u>1,95,000</u>		<u>1,95,000</u>

ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்முதல் மறுபயன் ரூ. 1,30,000-ஐ 10,000 பங்குகள் ரூ. 10 வீதம் 10% முனைமத்திற்கும் மீதியை ரொக்கமாகவும் செலுத்த வேண்டியது.

குறிப்பேட்டு பதிவுகளை தந்து அதன் இருப்பு நிலை குறிப்பினை தயாரிக்கவும்.

18. Give a specimen form of balance sheet and statement of profit and loss of a company according to Company Act.

நிலும் சட்டத்தின்படி இருப்ப நிலைகுறிப்பு மற்றும் இலாப நட்ட அறிக்கையின் மாதிரி படிவத்தினை தருக.

19. Following is the Balance Sheet of Lotus Ltd. as on 31<sup>st</sup> March 2016.

Liabilities	Rs.	Assets	Rs.
Share Capital	2,50,000	Land and Buildings	3,00,000
Reserve	1,00,000	Furniture	2,00,000
Bank Loan	2,00,000	Stock	1,00,000
Creditors	1,50,000	Debtors	50,000
		Profit and Loss a/c	50,000
	<u>7,00,000</u>		<u>7,00,000</u>

Lotus Ltd. was absorbed by Maui. Ltd. on a purchase consideration of Rs. 6,00,000 payable Rs. 4,00,000 in cash and 20,000 shares of Rs. 10 each. Liquidation expenses were Rs 10,000. Prepare necessary Ledger accounts in the books Lotus Ltd.

31 மார்ச் 2016-ம் ஆண்டைய லோட்டஸ் விமிடெட்டின் இருப்புநிலை குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
பங்கு முதல்	2,50,000	நிலம் மற்றும் கட்டிடம்	3,00,000
காப்பு	1,00,000	அறைகலன்	2,00,000
வங்கி கடன்	2,00,000	சரக்கிருப்பு	1,00,000
கடனாளர்கள்	1,50,000	கடனாளிகள்	50,000
		இலாப நட்ட கணக்கு	50,000
	<u>7,00,000</u>		<u>7,00,000</u>

லோட்டஸ் விமிடெட் மணி விமிடெட்டால் ஈர்க்கப்பட்டு அதற்கான கொள்முதல் மறுபயனாக ரூ. 6,00,000-ஐ ரொக்கமாக ரூ. 4,00,000 மீதியை 20,000 பங்குகளாக ரூ. 10 வீதம் செலுத்தப்பட வேண்டியது.

லோட்டஸ் விமிடெட்டின் ஏடுகளில் தேவையான பேரேடு கணக்குகளை தயாரிக்கவும்.

20. The following particulars relate to a limited company which has gone into voluntary liquidation. You are required to prepare the liquidator's final account allowing for his remuneration @ 3% on the amount realized and 2.5% on the amount paid to the unsecured creditors.

Share Capital issued:

5,000 Preference shares of Rs. 100 each fully paid

30,000 equity shares of Rs. 10 each fully paid

12,000 equity shares of Rs. 10 each, Rs 8 paid up

Assets realized Rs. 9,24,000 excluding amount realized by sale of securities held by the secured creditors.

	Rs.
Preferential creditors	24,000
Unsecured creditors	8,51,094
Secured creditors (security realized Rs. 1,62,000)	1,38,000
Debentures having a floating charge on the assets	3,00,000
Expenses of liquidation amounted to	9,000

A call of Rs. 2 per share on the partly paid equity shares was duly paid except in case of one shareholder owning 1,200 shares.

பின்வரும் விபரங்கள், ஒரு விருப்ப கலைப்பிற்கு சென்ற வரையறுக்கப்பட்ட நிறுமத்தின் விபரங்கள் பின்வருமாறு. கலைப்பாளருக்கு ஊதியமாக தொகை பெற்றதில் 3%-ம், பிணையமற்ற கடனாளர்களுக்கு வழங்குவதிலிருந்து 2.5% அனுமதித்து கலைப்பாளர் இறுதி கணக்கினை தயாரிக்கவும்.

பங்கு முதல் வெளியிடப்பட்டது.

5,000 முன்னுரிமை பங்குகள் ரூ. 100 வீதம் முழுவதும் செலுத்தப்பட்டது.

30,000 சமஉரிமை பங்குகள் ரூ. 10 வீதம் முழுவதும் செலுத்தப்பட்டது.

12,000 சமஉரிமை பங்குகள் ரூ. 10 வீதம் ரூ. 8 செலுத்தப்பட்டது.

பிணைய கடனாளர்களிடம் உள்ள சொத்துகள் விற்றுபெற்றது தவிர மற்ற சொத்துகள் விற்று பெற்றது ரூ. 9,24,000

ரூ.

முன்னுரிமை கடனாளர்கள்	24,000
பிணையமற்ற கடனாளர்கள்	8,51,094
பிணைய கடனாளிகள் (பிணையம் விற்றது ரூ. 1,62,000)	1,38,000
சொத்துகள் மீது மிதக்கும் பொறுப்பு கடனீட்டு	3,00,000
கலைப்பு செலவு பத்திரங்கள்	9,000

பகுதி செலுத்தப்பட்ட பங்கு முதலில், 1,200 பங்குகள் தவிர மற்ற அனைத்திற்கான பங்குகள் பணம் பெறப்பட்டது.

A-9971

Sub. Code

4BCO5C2

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &**

**Supplementary/Improvement/Arrear Examinations**

**Fifth Semester**

**Commerce**

**COSTING**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Section A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define the term Cost.  
அடக்கவிலை வரையறுக்க.
2. Bring out the key difference between Direct Cost and Indirect Cost.  
நேரடிச் செலவுக்கும் மறைமுகச் செலவுகள் உள்ள அடிப்படை வேறுபாடு தருக.
3. What do you mean by Stores Ledger?  
சரக்குபேரே என்றால் என்ன?
4. Find out the Economic Order Quantity.  
Annual usage : 6,000 units  
Cost of Material per unit : Rs.20  
Cost of placing and receiving on order : Rs.60  
Annual carrying cost of one unit : 10% of inventory value

பின்வரும் விபரங்களிலிருந்து சிக்கன கொள்முதல் ஆணையைக் கணக்கீடுக.

ஆண்டு மொத்த நுகர்வு : 6,000 அலகுகள்

ஒரு பொருளின் செலவு : ரூ.20

ஒரு ஆணையின் கொள்முதல் செலவு ரூ.60

கொண்டுவரும் செலவு 10% சரக்கு மதிப்பில்

5. Define Over Time.

அதிக உழைப்பு நேரம் என்பதனை வரையறு.

6. Write a short note on Time Study.

நேர ஆய்வு பற்றிச் சிறுகுறிப்பு வரைக.

7. Mention the meaning of Overhead.

மேற்செலவுகள் என்பதன் பொருளை தருக.

8. What is Absorption of overhead?

மேற்செலவு மீட்பு எனப்பது யாது?

9. Give the meaning of Abnormal Loss.

அசாதாரண நடட்டம் என்பதன் பொருளை தருக.

10. Bring out the meaning of Work certified.

முடிக்கப்பட்ட பணி- வரையறு.

**Section B****(5 × 5 = 25)**Answer **all** questions.

11. (a) Briefly explain the general Principles of Cost Accounting.

அடக்கவிலைக் கணக்கியலின் அடிப்படைக் கோட்பாடுகளை சுருங்க விளக்குக.

Or

- (b) Examine the Limitations of Cost Accounting.

அடக்கவிலைக் கணக்கியலின் குறைபாடுகளை ஆய்க.

12. (a) What are the objectives of Purchase Department?

கொள்முதல் துறையின் நோக்கங்கள் யாவை?

Or

- (b) Material 'A' is used as follows:

Maximum usage in a month	600 units
Minimum usage in a month	400 units
Average usage in a month	450 units
Lead Time :	Maximum 6 months, minimum 2 months
Re-order Quantity :	1,500 units
Maximum re-order period for emergency purchases	1 month

Calculate

- (i) Re-order Level  
(ii) Maximum Level  
(iii) Minimum Level  
(iv) Average Stock level  
(v) Danger Level



மூலப்பொருள் A பின்வருமாறு பயன்படுத்தப்பட்டது

ஒரு மாதத்தின் உச்சபட்ச பயன்பாடு	600 அலகுகள்
ஒரு மாதத்தின் குறைந்த அளவுப் பயன்பாடு	400 அலகுகள்
ஒரு மாதத்தின் சராசரி பயன்பாடு	450 அலகுகள்
முன்னணி நேரம் :	உச்ச அளவு 6 மாதங்கள், குறைந்த அளவு 2 மாதங்கள்
மறு ஆணை :	1,500 அலகுகள்
அவசர நிலைக்கான அதிகபட்சகால அளவு:	1 மாதம்

- (i) மறு ஆணை அளவு
- (ii) உயர் அளவு
- (iii) குறைந்த அளவு
- (iv) சராசரி அளவு
- (v) அபாயம் அளவு ஆகியவற்றைக் கணக்கிடுக.

13. (a) Bring out the different methods of calculating Labour turnover.

தொழிலாளர் மாறும் விகிதத்தைக் கணக்கிடும் முறைகளை வெளிக்கொணர்.

Or

(b) From the following data given by the Personnel Department, calculate the Labour Turnover Rate by applying:

- (i) Separation Method
- (ii) Replacement Method
- (iii) Flux Method

No. of workers on the payroll:

At the beginning of the period : 900

At the end of the period : 1,100

During the month, 10 workers left; 40 workers were discharged and 150 workers were recruited. Of these, 25 workers are recruited in the vacancies of those leaving while the rest were engaged for an expansion scheme.

பின்வரும் விபரங்களிலிருந்து பணியாளர் துறையிலிருந்து தொழிலாளர் மாறும் விகிதத்தினை

- (i) பிரித்தல் முறை
- (ii) மாற்றுதல் முறை மற்றும்
- (iii) பிளக்ஸ் முறையில் கணக்கிடுக.

சம்பளப்பட்டியல்படி தொழிலாளிகளின் எண்ணிக்கை :

ஆரம்பநாளில் தொழிலாளர் எண்ணிக்கை : 900

இறுதிநாளில் தொழிலாளர் எண்ணிக்கை : 1,100

நடப்பாண்டில், 10 தொழிலாளர்கள் பணியை விட்டுச்சென்றனர். மேலும், 40 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். புதிதாகசேர்க்கப்பட்ட 150 பணியாளர்களில், 25 பேர் காலியிடத்தைப் பூர்த்தி செய்வதற்காகவும், மீதிப்பேர் விரிவாக்கப் பணிகளுக்காகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

14. (a) Describe the Principles of Apportionment of Overheads.

மேற்செலவுகளைப் பகிர்ந்தளித்தலின் கோட்பாடுகளைக் கூறுக.

Or

- (b) Calculate the direct material percentage rate for overhead absorption from the following:

	Rs.
Factory overhead budgeted for 2010	3,00,000
Cost of direct material estimated to be consumed during 2010	5,00,000

பின்வரும் விபரங்களிலிருந்து மேற்செலவுகள்  
பகிர்ந்தளித்தல் வீதத்தினைக் காண்க.

	ரூ.
2010-ல் எதிர்பார்க்கப்படும் ஆலைமேற்செலவுகள்	3,00,000
2010-லிருந்து எதிர்பார்க்கப்படும் நேரடி மூலப்பொருட்கள்	5,00,000

15. (a) The following data is available in respect of Job No.876:

Direct Materials Rs.17,000; Wages 160 hours at Rs.50 per hour. Variable overheads incurred for all jobs Rs.80,000 for 2,000 labour hours. Fixed overheads are absorbed at Rs.20 per hour.

Find out the profit or loss from the job if the job is billed for Rs.40,000.

பணிஎண். 876 தொடர்பான விபரங்கள்

நேரடி மூலப்பொருட்கள் ரூ.17,000; கூலி மணியொன்றுக்கு ரூ.50 வீதம் 160 மணிகள். அனைத்து பணிகளுக்குமான மாறுபடும் மேற்செலவுகள் 2,000 மணிகளுக்கு ரூ.80,000. நிலையான மேற்செலவுகள் மணியொன்றுக்கு ரூ.20 வீதம் மீட்கப்பட்டது.

பட்டியலிடப்பட்ட தொகை ரூ.40,000 எனில் இலாப நட்டத்தைக் காண்க.

Or

(b) What are the causes for difference the Profit shown in Cost A/c and Financial A/c?

அடக்கவிலைக் கணக்கியலின் இலாபமும் நிதிநிலைக் கணக்கியலின் இலாபமும் வேறுபடக் காரணங்கள் யாவை?

**Section C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. The cost of sale of Product A is made up as follows:

	Rs.		Rs.
Materials used in manufacturing	60,000	Indirect Expenses - Factory	1,000
Materials used in primary packing	10,000	Administration Expenses	1,250
Materials used in selling the product	1,500	Depreciation on Office building and Equipment	750
Materials used in the factory	750	Depreciation on Factory building	1,750
Materials used in the office	1,250	Selling expenses	3,500
Labour required in producing	10,000	Freight on materials purchased	5,000
Labour required for factory supervision	2,000	Advertisement	1,250

Assuming that all the products manufactured are sold, what should be the selling price to obtain a profit of 20% on selling price?

உற்பத்திப் பொருள் A-ன் செலவுகள் பின்வருமாறு

	ரூ.		ரூ.
உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள்	60,000	ஆலையின் மறைமுகச் செலவுகள்	1,000
பொதி செய்தலில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள்	10,000	நிர்வாகச் செலவுகள்	1,250
விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட பொருள்கள்	1,500	அலுவலகக் கட்டிடம் மற்றும் கருவிகள் மீதான தேய்மானம்	750
ஆலையில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள்	750	ஆலைக் கட்டிடம் மீதான தேய்மானம்	1,750
அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள்	1,250	விற்பனைச் செலவுகள்	3,500
உற்பத்திக்கான கூலி	10,000	மூலப்பொருட்கள் மீதான தூக்குக்கூலி	5,000
மேற்பார்வை கூலி	2,000	விளம்பரம்	1,250

உற்பத்தி செய்யப்பட அனைத்து அலகுகளும் விற்பனை செய்யப்பட்டு விட்டதாகக் கணித்து விற்பனை விலையில் 20% இலாபம் கிடைக்க வேண்டுமெனில் விற்பனை விலை யாது ?

17. Two components A and B are used as follows:

Average consumption	40 units
Normal usage	50 units per week each
Minimum usage	25 units per week each
Maximum usage	75 units per week

	each
Re-order quantity	A : 300 units B : 500 units
Re-order period	A : 4 to 6 weeks B : 2 to 4 weeks
Maximum lead time for emergency purchases	A : 1 day B : 2 days

Calculate

- Re-order Level
- Minimum Level
- Maximum Level
- Average Stock Level and
- Danger Level

இரண்டு மூலப்பொருட்கள் A மற்றும் B பின்வருமாறு பயன்படுத்தப்பட்டன.

சராசரிப் பயன்பாடு	40 அலகுகள்
சாதாரணப் பயன்பாடு	ஒவ்வொன்றும் வாரமொன்றுக்கு 50 அலகுகள்
குறைந்த அளவுப் பயன்பாடு	ஒவ்வொன்றும் வாரமொன்றுக்கு 25 அலகுகள்
உயரளவுப் பயன்பாடு	ஒவ்வொன்றும் வாரமொன்றுக்கு 75 அலகுகள்
மறு ஆணை அலகுகள்	A : 300 அலகுகள் B : 500 அலகுகள்
மறு ஆணை காலம்	A : 4 முதல் 6

வாரங்கள்

B : 2 முதல் 4  
வாரங்கள்

அவசரநிலைக்கான அதிகபட்ச கால  
அளவு

A : 1 நாள்

B : 2 நாட்கள்

(அ) மறு ஆணை அளவு

(ஆ) குறைந்த அளவு

(இ) உயர் அளவு

(ஈ) சராசரி அளவு மற்றும் அபாய அளவு ஆகியவற்றைக்  
கணக்கிடுக.

18. The standard production in a factory is 10 units per hour for a day of 8 hours. The wage is Rs.6 per day. Bonus rated on efficiency is paid according to a scale as follows:

Level of efficiency	Bonus
Upto 60% of standard	Nil
Above 60% and upto 75%	5%
Above 75% and upto 90%	10%
Above 90% and upto 100%	15%

For an increase of every 1% of efficiency beyond 100% the bonus also rises by 1%.

Output of 3 workers on a day was as follows:

A - 40 units

B - 75 units

C - 100 units

Calculate the earnings of the workers.

ஓர் ஆலையின் 8 மணிநேரம் கொண்ட நாளுக்கான தரநிலை அளவு 10 அலகுகளாகும். நாளொன்றின் கூலி வீதம் ரூ.6 திறனடிப்படையிலான போனஸ் தொகை பின்வருமாறு மதிப்பிடப்படுகிறது.

திறனளவு	போனஸ்
60% வரை	Nil
60% க்கும் மேல் 75% வரை	5%
75% க்கும் மேல் 90% வரை	10%
90% க்கும் மேல் 100% வரை	15%

உற்பத்தித்திறனில் 100%க்கும் மேல் காணப்படும் ஒவ்வொரு 1% அதிகரிப்பிற்கும் போனஸ் வீதமும் 1% அதிகரிக்கப்படுகிறது. மூன்று பணியாளர்களின் உற்பத்தி அலகுகள் பின்வருமாறு :

A	-	40 அலகுகள்
B	-	75 அலகுகள்
C	-	100 அலகுகள்

தொழிலாளர்களின் கூலியைக் கணக்கிடுக.

19. In a factory, there are two service departments I and II and three production departments A, B and C. In April 2012, the departmental expenses were

Departments	A	B	C	I	II
	Rs.	Rs.	Rs.	Rs.	Rs.
	6,50,000	6,00,000	5,00,000	1,20,000	1,00,000

The expenses of the service departments are allotted on a percentage basis as follows:

	A	B	C	I	II
I	30	40	15	-	15
II	40	30	25	5	-

Prepare a statement showing distribution of the expenses of the two service departments on a percentage basis by Repeated distribution method.



ஒரு நிறுவனத்தில் 3 உற்பத்தித் துறைகளும் (A, B and C) 2 சேவைத்துறைகளும் I and II இயங்குகின்றன. ஏப்ரல் 2012ல் துறைசார்ந்த செலவுகளாவன.

துறைகள்	A	B	C	I	II
	Rs.	Rs.	Rs.	Rs.	Rs.
	6,50,000	6,00,000	5,00,000	1,20,000	1,00,000

சேவைத் துறைகளின் செலவுகள் உற்பத்தித் துறைகளுக்கு பின்வரும் வீதத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டன.

	A	B	C	I	II
I	30	40	15	-	15
II	40	30	25	5	-

இரண்டு சேவை துறைகளின் செலவுகள் விநியோகிக்கப்படும் அறிக்கையை மீண்டும் விநியோக முறையில் தயாரிக்கவும்.

20. 100 units are introduced into Process I at a cost of Rs.9,600 and an expenditure of Rs.4,800 is incurred. From the past experience, it is ascertained that wastage normally arises to the extent of 15% of units introduced. The wastage is having a scrap value of Rs.10 per unit. The actual output of Process I is 90 units, transferred to Process II. Prepare Process I Account, Abnormal Gain Account and Normal Loss Account.

படிமுறை I ல் 100 அலகுகள் ரூ.9,600 மதிப்பில் உட்செலுத்தப்பட்டன. மேலும் ரூ.4,800 செலவிடப்பட்டது. முன்னுபவ அடிப்படையில் கழிவானது 15% இருக்குமெனக் கணிக்கப்படுகிறது. கழிவானது ஓரலகு ரூ.10 க்கு விற்கப்படுகிறது. படிமுறை I ல் உற்பத்தி செய்யப்பட்ட 90 அலகுகள் படிமுறை II ல் உட்செலுத்தப்பட்டன. படிமுறை I, அசாதாரண இலாபம் மற்றும் சாதாரண நட்டம் ஆகிய கணக்குகளைத் தயாரிக்க.

**A-9972**

**Sub. Code**

**4BCO5C3**

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations**

**Fifth Semester**

**Commerce**

**COMMERCIAL LAW**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define 'Valid Contract'.  
'செல் தகு ஒப்பந்தம்' வரையறு.
2. What is 'Fraud'?  
'மோசடி' என்றால் என்ன?
3. Give the meaning of 'Contract of Indemnity'.  
'ஈட்டுறுதி ஒப்பந்தம்' என்பதன் பொருள் தருக.
4. What is 'Right of Subrogation'?  
'கடன் பற்றுரிமை மாற்றிட்டு உரிமை' என்றால் என்ன?
5. Define 'Bailment'.  
'ஒப்படைவு' வரையறு.
6. What do you mean by 'Pledge'?  
'அடகு' என்றால் என்ன?

7. Who is an 'Agent'?
- ‘முகவர்’ என்பவர் யார்?
8. Define 'Travelling Agent'.
- ‘பிரயான முகவர்’ வரையறு.
9. What is meant by 'Bill of Lading'?
- ‘கப்பல் ரசீது’ என்றால் என்ன?
10. What is 'Caveat Emptor'?
- ‘Caveat Emptor’ என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions.

11. (a) "No Consideration No Contract" – Explain.
- ‘மறுபயன் இல்லையேல் ஒப்பந்தம் இல்லை’ – விளக்குக.
- Or
- (b) State the remedies for breach of contract.
- ஒப்பந்த முறிவிற்கான பரிகாரங்களை விளக்குக.
12. (a) Indicate the features of a contract of guarantee.
- உத்திரவாத ஒப்பந்தத்தின் சிறப்பியல்புகளை குறிப்பிடுக.

Or

- (b) Point out the types of Guarantee.
- உத்திரவாதத்தின் வகைகளை குறிப்பிடுக.

13. (a) What are the rights of Pawnor?  
அடகுவைப்பவரின் உரிமைகள் யாவை?

Or

- (b) Distinguish between Bailment and Pledge.  
ஒப்படைவு, அடகு - வேறுபடுத்துக.

14. (a) State the kinds of agents.  
முகவர்களின் வகைகளை விளக்குக.

Or

- (b) Mention the liabilities of principal towards third parties.  
மூன்றாம் நபருக்கு தொடர்பான முதல்வரின் பொறுப்புக்களை குறிப்பிடுக.

15. (a) What are the rights of an unpaid seller?  
செலித்தப்படா விற்பனையாளரின் உரிமைகள் யாவை?

Or

- (b) Describe the essentials of a Contract of Sale.  
விற்பனை ஒப்பந்தத்தின் இன்றியமையாகக் கூறுகளை விவரி.

**Part C** (3 × 10 = 30)

Answer any **three** questions.

16. What are the essential elements of a valid contract?  
செல்தகு ஒப்பந்தத்தின் மூலிக்கூறுகள் யாவை?
17. Distinguish between Contract of Indemnity and Contract of Guarantee.  
ஈட்டுறுதி ஒப்பந்தம், உத்திரவாத ஒப்பந்தம் - வேறுபடுத்துக.

18. State the duties of a Bailor.

ஓப்படைவு செய்நரின் கடமைகளை கூறுக.

19. Explain the different modes of termination of agency.

முகமை நீக்கப்படலின் பல்வேறு முறைகளை விளக்குக.

20. What are the differences between Sale and Agreement to sell?

விற்பனை மற்றும் விற்பனைக்கான உடன்படிக்கை இடையேயான வேறுபாடுகள் யாவை?

---

**A-9973**

**Sub. Code**

**4BCOE1A**

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations**

**Fifth Semester**

**Commerce**

**Elective – INCOME TAX – I**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Section A**

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. What is Income Tax?
2. How many heads are there under total income? Name them.
3. Define the term "Person".
4. What is mean by "Previous Year"?
5. Name the deductions allowed U/s 16 in the income Tax Act.
6. Give the meaning of "Standard Rent".
7. Define the term "Profession".
8. What do you mean by Block of Assets?

9. State the meaning of "Cost of Improvement".
10. What is TDS?

**Section B**

(5 × 5 = 25)

Answer **all** questions.

11. (a) Explain Income along with its features.

Or

- (b) How tax acts as a Source of Revenue to Government.

12. (a) Who is an Assessee? Describe the types of an Assessee.

Or

- (b) How will you decide the Residential Status of an Individual?

13. (a) From the following, Calculate Taxable Portion of HRA of Ms. Mithran working in Chennai

Basic salary       Rs. 10,000 pm

DA (forming part) Rs. 3,000 pm

HRA                 Rs. 2,000 pm

Actual Rent Paid Rs. 3,000 pm

Or

- (b) Calculate Annual Rental Value from the particulars given below:

Actual Rent           Rs. 7,000 pm

FRV                    Rs. 66,000 pa

MRV                   Rs. 60,000 pa

Standard Rent       Rs. 69,000 pa

Assessee could not realise rent for two months and house also remained vacant for 2 months during the previous year 2018-19.

14. (a) From the following P & L Account, Calculate Income from Business for the Assessment Year 2019-20.

Liabilities	Rs.	Assets	Rs.
To Rent	4,000	By Gross profit	25,000
To Salary	5,000	By business income	45,000
To Donation	8,000	By income from Lottery	25,000
To Depreciation	5,000		
To Income Tax	2,000		
To Patents (acquired before 1.4.2007)	14,000		
To Net Profit	57,000		
	95,000		95,000

- (i) Depreciation to be allowed Rs. 10,000  
(ii) An Expenditure of Rs. 1,500 approved by the IT authority is not shown in P and L Account.

Or



- (b) From the following information, Compute the Amount of Depreciation Allowable for the AY 2019-20.

WDV on furniture on 1.4.2018	1,10,000
Furniture purchased on 10.06.2018	15,000
Furniture purchased on 18.01.2019	20,000
Part of Furniture Sold in Feb, 2019	3,000
Rate of Depreciation	10%

15. (a) Compute the Taxable Capital Gain.

- (i) Cost of Acquisition of Residential House (2002-03) Rs. 3,50,000
- (ii) Sale Consideration on 5.10.2018 Rs. 13,00,000
- (iii) Commission paid to Broker Rs. 1,00,000
- (iv) Cost of Acquisition of a New House purchased in December 2018 Rs. 4,00,000

The Cost Inflation Index in 2002-03 was 105; 2017-18 was 272; 2018-19 was 280.

Or

- (b) From the following particulars, Calculate Income from Other Sources.

- (i) Rs. 25,000 interest from Post Office Savings Bank Account.
- (ii) Rs. 25,000 from 10% debenture of listed tea company.
- (iii) Rs. 4,000 interest received from National Development Bonds.
- (iv) Rs. 2,500 received as interest from debentures of a Co-operative Society.
- (v) 10% tax-free debentures of Chennai Municipal Corporation Rs.25,000

**Section C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Write the historical background of Income Tax Act.
17. Mr. Sankaralingam left India for the first time on 15<sup>th</sup> December 2018 and returned back to India on 2<sup>nd</sup> February 2019. Determine his Residential Status for the AY 2019-20.
18. Mr. Rosan is employed as an Engine Driver in Southern Railway. He is getting Rs. 7,500 p.m. as Basic Pay, Rs. 2,500 p.m. as Dearness Pay and Rs. 2,500 as Dearness Allowance. He received the following allowance also.
- (a) Rs. 1,650 as Running Allowance.
  - (b) Rs. 200 p.m per Child as Education Allowance for the education of his Two Sons.
  - (c) one of these sons is living in Hostel on whom Mr. John is spending Rs. 800 p.m. he is getting Rs. 500 p.m as Hostel Allowance to meet his son's hostel expenses.
  - (d) Rs. 250 p.m. as City Compensatory Allowance.
  - (e) Rs. 400 p.m. as Uniform Allowance, whole of it is spent for official purpose.
  - (f) Rs. 1,250 p.m. as House Rent Allowance, Mr. John has taken a house for his residence at Coimbatore and pays Rs. 1,550 p.m. as rent.
  - (g) He contributes 10% of his Basic Pay and Dearness Pay to his statutory provident fund and the southern railway also contributes a similar amount.

Compute the Salary Income of Mr. Rosan for the Assessment Year 2019-20.

19. Following is the income and expenditure account of Antony & Co, Chartered Accountants.

Calculate Income from Profession from the details given below.

Income and Expenditure Account

Expenditures	Rs.	Incomes	Rs.
Charity and Donation	1,00,000	Audit Fees	3,00,000
Subscription Journals	2,000	Examination Fees	25,000
Institute Fee	4,000	Fee for other accounts work	40,000
Office Rent	5,000	Dividend from UTI	35,000
Drawings	50,000		
Electricity Bill	9,000		
Salary to Trainee	20,000		
Net income	2,10,000		
	4,00,000		4,00,000

Rs. 5,000 can be claimed as depreciation for office assets as per income tax provision.

20. What are the incomes that can be taxed under the head Other Sources? Explain briefly.

\_\_\_\_\_

**A-9659**

**Sub. Code**

**4BCOE2A**

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations**

**Sixth Semester**

**Commerce**

**Elective – INCOME TAX – II**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Section A**

(10 × 2 = 20)

Answer **all** the questions.

1. Define the term Total Income.

மொத்த வருமானம் என்ற சொல்லை வரையறு.

2. What is the meaning of Inter-Head Adjustments?

இரு தலைப்புகளுக்கு இடையிலான சரிக்கட்டல்கள் என்றால் என்ன?

3. Give any two deductions of Profits and Gains under Business and Profession.

வர்த்தகம் மற்றும் வாழ்க்கை தொழில் மீதான லாபங்கள் மற்றும் ஆதாரங்களுக்கான இரண்டு வரி விலக்குகளை தருக.

4. Mr. Alex informs you that his total income computed under the Income Tax Act is Rs. 80,000. You are required to calculate his Tax Liability for the AY 2019-20.

திரு.அலெக்ஸ் வருமான வரிச் சட்டத்தின் கீழ் கணக்கிடப்பட்ட மொத்த வருமானம் ரூ.80,000 ஆகும். 2019-20 மதிப்பீட்டு ஆண்டுக்கான அவரது வரிப்பொறுப்பை கணக்கிடுக.

5. Expand the term CBDT.

CBDT என்ற பதத்தினை விரிவாக்குக.

6. What do you mean by Bond Washing Transactions?

கண் துடைப்பு நடவடிக்கைகள் என்றால் என்ன?

7. Define Self Assessment.

சுயமதிப்பீடு – வரையறு.

8. What is the Time Limit for making the Assessment under section 143(1)?

பிரிவு 143(1) இன் கீழ் மதிப்பீடு செய்வதற்கான கால வரம்பு என்ன?

9. What is deduction of Tax at Source?

ஆதாரத்தில் இருந்து பிடித்தம் என்றால் என்ன?

10. State the meaning of "Permanent Account Number".

நிரந்தர கணக்கு எண் என்பதன் பொருள் தருக.

**Section B****(5 × 5 = 25)**Answer **all** the questions.

11. (a) What is the Meaning of 'Set-Off and Carry Forward' of Business Losses? How to adjust Business Losses?

வணிக நட்டங்களை ஈடு செய்தல் மற்றும் முன்னோக்கி எடுத்துச் செல்லுதல் என்றால் என்ன? வணிக நட்டங்களை எவ்வாறு சரி செய்வது?

Or

- (b) Compute Taxable Income and Loss to be C/F:

- (i) Business Profit for the Previous Year 2018-19  
Rs. 20,000
- (ii) B/F Business Loss of 2016-17  
Rs. 10,000
- (iii) Capital Loss on Shares  
Rs. 60,000
- (iv) Loss from Self-Occupied House (u/s 24)  
Rs. 5,000

வரி விதிக்கக்கூடிய வருமானம் மற்றும் முன்னோக்கி எடுத்துச் செல்லும் நட்டங்களை கணக்கிடுக.

- (i) முந்தைய ஆண்டு 2018-19 கான வணிக லாபம்  
ரூ. 20,000
- (ii) 2016-17ம் ஆண்டின் முன் கொணரப்பட்ட வணிக நட்டம்  
ரூ. 10,000
- (iii) பங்குகளின் மூலம் மூலதன நட்டம்  
ரூ. 60,000
- (iv) சொந்த குடியிருப்பு வீட்டிலிருந்து ஏற்பட்ட நட்டம் (u/s 24)  
ரூ. 5,000

12. (a) Compute the total income of Mr. Ram from the particulars given below.

Interest on Securities (Gross)	27,000
Rental value of a house Rs.7,500 p.m. Self-acquired but transferred to H.U.F. common pool. Income from this house (computed) is	25,200
Share from firm in which he has 1/3 <sup>rd</sup> Share	45,000
Commission received by his wife from such firm for acting as its selling agent.	25,000

திரு.ராமின் மொத்த வருமானத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து கணக்கிடுக.

பத்திரங்கள் மீதான வட்டி (மொத்தம்)	27,000
வீட்டின் வாடகை மதிப்பு மாதத்திற்கு ரூ.7,500 சுயமாக வாங்கியது ஆனால் H.U.F. என்ற பொதுவின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த வீட்டிலிருந்து (கணக்கிடப்பட்டது) வருமானம்.	25,200
ஒரு கூட்டு நிறுவனத்தில் இவருக்கு பங்கு உள்ளது. இதில் இவரது பங்கு 1/3	45,000
நிறுவனத்தில் அதன் விற்பனை முகவராக செயல்பட்டதற்காக அவரது மனைவி அந்த நிறுவனத்திடமிருந்து பெற்ற கமிஷன்	25,000

Or

(b) Compute the Book Profit of a firm (Partners are Chartered Accountants) (FAS) from the details given below.

Profit earned by the firm in the year 2018-19 (after charging the following amounts) Rs. 5,00,000.

- (i) Interest on Capital to Partners @ 18%  
Rs. 54,000.
- (ii) Remuneration to Working Partners as per Partnership deed  
Rs. 1,00,000.

(iii) Donation to an approved educational institution Rs. 1,00,000

(iv) Business Expenses Rs. 5,000

(v) Income Tax Rs. 1,000.

கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து ஒரு நிறுவனத்தின் புத்தக லாபத்தை (கூட்டாளிகள் பட்டய கணக்காளர்கள்) (FAS) கணக்கிடுக.

2018-19ம் ஆண்டில் நிறுவனம் ஈட்டிய லாபம் (பின்வரும் தொகைகளை வசூலித்த பிறகு) ரூ. 5,00,000

(i) கூட்டாளிகளுக்கான முதல் மீதான வட்டி @ 18%

ரூ.54,000.

(ii) கூட்டு பத்திர படி உழைக்கும் கூட்டாளிகளுக்கான ஊதியம் ரூ. 1,00,000.

(iii) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திற்கு நன்கொடை ரூ. 1,00,000.

(iv) வணிக செலவுகள் ரூ. 5,000

(v) வருமான வரி ரூ. 1,000.

13. (a) What are the powers of commissioner (Appeals)?

ஆணையாளரின் (மேல்முறையீடு) அதிகாரங்கள் என்ன?

Or

(b) Mention the various Income Tax Authorities.

பல்வேறு வகையான வருமானவரி அதிகாரிகளைக் குறிப்பிடுக.

14. (a) Explain the Consequences of Best Judgement Assessment.

சிறந்த தீர்ப்பு மதிப்பீட்டின் விளைவுகளை விளக்குக.

Or



(b) Discuss the following.

(i) E-Filing

(ii) PAN

பின்வருவனவற்றைப் பற்றி விவாதிக்கவும்.

(i) மின் தாக்கல்

(ii) பான்

15. (a) What are the payments covered under the TDS Mechanism and the rates for deduction of tax at source?

டி.டி.எஸ். முறையின் கீழ் உள்ள செலுத்துல்கள் மற்றும் ஆதாரத்திலிருந்து வரி பிடித்த விகிதங்கள் என்ன?

Or

(b) What is the difference between PAN and TAN?

PAN க்கும் TAN க்கும் என்ன வித்தியாசம்.

**Section C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. From the following particulars, compute the Total Income of Mr. David for the Assessment year 2019-20.

	Rs.
Loss from House Property	-10,000
Short Term Capital Gain on sale of Shares	1,05,000
Long Term Capital Loss on sale of Bonds	-85,000
Other sources : Interest on Govt. Securities	10,000

The Assessee has unabsorbed depreciation of Rs. 25,000 being brought forward from 2016-17. Assessee had closed the business and all the assets have been disposed of.

பின்வரும் விவரங்களிலிருந்து, 2019-20 மதிப்பீட்டு ஆண்டிற்கான திரு.டேவிட் மொத்த வருமானத்தை கணக்கிடுங்கள்.

ரூ.

வீட்டு சொத்திலிருந்து இழப்பு - 10,000

பங்குகளின் விற்பனை மூலம் குறுகிய கால மூலதன ஆதாயம் 1,05,000

பத்திரங்களின் விற்பனையில் நீண்ட கால மூலதன இழப்பு - 85,000

பிற ஆதாரங்கள் : அரசு பத்திரங்கள் மீதான வட்டி 10,000

மதிப்பீட்டாளர் ஈர்க்கப்படாத தேய்மானமான ரூ.25,000 ஐ 2016-17 ஆண்டிலிருந்து முன் கொணரப்பட்டது ஆகும். மதிப்பீட்டாளர் வணிகத்தை மூடிவிட்டு அதன் அனைத்து சொத்துக்களும் விற்கப்பட்டன.

17. Compute the Tax Liability of Mr. Rahim from the particulars given below.

(a) Business Income Rs. (+) 1,50,000

(b) Loss from Self Occupied House Rs. (-) 30,000

(c) Short Term Capital Gain from Jewellery  
Rs. (+) 8,000

(d) Short Term Capital Gain from Shares which are subject to Securities Transaction Tax (+) 65,000

திரு.ரஹீமின் வரிப் பொறுப்பை கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து கணக்கிடுக.

(அ) வணிக வருமானம் ரூ. (+) 1,50,000

(ஆ) சொந்த குடியிருப்பு வீட்டிலிருந்து இழப்பு ரூ. (-) 30,000

(இ) நகைகளிலிருந்து குறுகிய கால மூலதன ஆதாயம்  
ரூ. (+) 8,000

(ஈ) பத்திர பரிவர்த்தனை வரிக்கு உட்பட்ட பங்குகளிலிருந்து குறுகிய கால மூலதன ஆதாயம் (+) 65,000

18. Who can act as Assessing Officers and what powers they have?

வரி விதிக்கும் அதிகாரி/மதிப்பீட்டு அதிகாரிகளாக யார் செயல்பட முடியும், அவர்களுக்கு என்ன அதிகராங்கள் உள்ளன?

19. What is Assessment of Income? Explain various types of Assessments.

வருமான மதிப்பீடு என்றால் என்ன? பல்வேறு வகையான மதிப்பீடுகளை விளக்குக.

20. Explain the procedure for Advance Tax Payable by an Assessee on his own accord.

ஒரு மதிப்பீட்டாளர் தனது சொந்த விருப்பப்படி செலுத்த வேண்டிய அட்வான்ஸ் வரிக்கான நடைமுறையை விளக்குக.

**A-9656**

**Sub. Code**

**4BCO6C1**

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations**

**Sixth Semester**

**Commerce**

**SPECIAL ACCOUNTS**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Section A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Write note on Non Banking Assets.  
வங்கி சாராத சொத்துக்கள் குறித்து குறிப்பு எழுதுக.
2. What is rebate on bills discounted?  
தள்ளுபடி செய்யப்பட்ட பில்களுக்கான தள்ளுபடி என்றால் என்ன?
3. Give the meaning of surrender value.  
சரணடைதல் மதிப்பின் பொருளைத் தருக.
4. What do you understand by life assurance fund?  
ஆயுள் காப்பீட்டு நிதியத்தால் நீவிர் புரிந்துக்கொள்வது என்ன?
5. Define double account system.  
இரட்டைக் கணக்கு முறையை வரையறுக்கவும்.
6. Trace the meaning of development reserve.  
வளர்ச்சி இருப்புக்கான பொருளைக் கண்டறியவும்.

7. Define a holding company.  
பிடிப்பு நிறுவனத்தை வரையறுக்கவும்.
8. State the meaning of minority interest.  
சிறுபான்மை நிறுமத்தின் பொருளைக் கூறுங்கள்.
9. Mention the types of farm record.  
பண்ணை பதிவின் வகைகளைக் குறிப்பிடுக.
10. Stevedoring Charges - explain.  
சரக்கு பெட்டக காப்பு கட்டணங்கள் - விளக்குக.

**Section B**

(5 × 5 = 25)

Answer **All** questions.

11. (a) On 31<sup>st</sup> March, 1998 a bank held the following bills, discounted by it earlier.

Date of bill 1998	Term of bill (months)	Discounted @ % p.a.	Amount of bill
January, 17	4	17	7,30,000
February, 7	3	18	14,60,000
March 9	3	17.5	3,64,000

You are required to calculate the rebate of bills discounted.

31.3.1998 அன்று வங்கியின் மாற்றுச்சீட்டுக்கள் பின்வருமாறு.

1998 மாற்றுச்சீட்டு தேதி	காலம் (மாதம்)	வட்டம் ஆண்டுக்கு	தொகை ரூ.
ஜனவரி, 17	4	17	7,30,000
பிப்ரவரி, 7	3	18	14,60,000
மார்ச் 9	3	17.5	3,64,000

வங்கியில் கழிவு செய்யப்பட்ட மாற்றுச்சீட்டின் மீதான தள்ளுபடியினை கணக்கிடுக.

Or

- (b) Explain the major kinds of deposits usually accepted by Banks and shown under section 3

பொதுவாக வங்கிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் பிரிவு 3-ன் கீழ் காட்டப்படும் முக்கிய வகையான வைப்புகளை விளக்குக.

12. (a) From the following particulars, prepare the profit and loss account of ABC Bank Ltd. for the year ending 31-03-2017:

	Rs.
Interest on deposits	80,000
Commission (Cr.)	2,500
Interest on loans	62,250
Sundry charges (Dr.)	2,500
Rent and taxes	5,000
Establishment charges	12,500
Discount on Bills discounted	37,250
Interest on Overdraft	40,000
Interest on Cash Credit	58,000
Auditors' fees	875
Directors' fees	400
Bad debts to be written off	7,500

பின்வரும் விவரங்களிலிருந்து, 31,03,2017-உடன் முடிவடையும் ஆண்டிற்கான ஏபிசி வங்கி விமிடெட்டின் லாப நட்டக் கணக்கைத் தயாரிக்கவும்.

விவரங்கள்	ரூ.
வைப்புக்கான வட்டி	80,000
கழிவு (வரவு)	2,500
கடன்களுக்கான வட்டி	62,250

விவரங்கள்	ரூ.
பற்பல கட்டணங்கள் (ப)	2,500
வாடகை மற்றும் வரிகள்	5,000
ஸ்தாபன கட்டணங்கள்	12,500
கழிவு செய்யப்பட்ட மாற்றுச்சீட்டின் கழிவு	37,250
வங்கி மேல்வறைப் பற்றின் மீது வட்டி	40,000
பணக் கடன் மீது வட்டி	58,000
தணிக்கையாளரின் கட்டணம்	875
இயக்குநர்களின் கட்டணம்	400
வாராக்கடன் போக்கு எழுதியது	7,500

Or

- (b) The following balances are extracted from the books of ABL Life Insurance Corporation.

Life insurance funds on 31.3.2006 Rs.1.600 lakhs

Net Liabilities as per valuation Rs.1,200 lakhs

Interim Bonus paid Rs.150 lakhs

You are required to show

- (i) the valuation Balance Sheet as on 31.3.2006  
and  
(ii) the distribution statement.

பின்வரும் இருப்புகள் ஏபிஎல் ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் புத்தக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

ஆயுள் காப்பீடு நிதி 31.3.2006 அன்று ரூ.1,600 லட்சங்கள்

மதிப்பீட்டின்படி நிகர பொறுப்புகள் ரூ.1,200 லட்சங்கள்

இடைக்கால மேலூதியம் செலுத்தியது ரூ.150 லட்சங்கள்

நீவிர் காட்டவேண்டியது

(i) 31.3.2006 தேதியிட்ட மதிப்பீடு இருப்பு நிலைக்குறிப்பு மற்றும்

(ii) பகிர்ந்தளிக்கும் அறிக்கை.

13. (a) H Ltd acquired 40,000 shares of S Ltd, on 1<sup>st</sup> October, 2017 at Rs.7,80,000. H Ltd., value the machinery at Rs. 2,50,000 and current assets at Rs.2,75,000. Calculate minority interest.

Liabilities	Rs.	Assets	Rs.
Shares of Rs. 10 each	5,00,000	Land	5,00,000
General Reserve as on 1.4.2017	2,00,000	Machinery	3,00,000
P & L A/c	1,50,000	Current Assets	2,00,000
(+) profit for 2016-17	50,000		
Creditors	1,00,000		
	<u>10,00,000</u>		<u>10,00,000</u>

1.10.2017 அன்று எச். லிமிடெட். 40,000 பங்குகளை எஸ் லிமிடெட்டின் இருந்து வாங்கியது, இயந்திர மதிப்பு ரூ.2,50,000 மற்றும் நடப்பு சொத்துக்கள் ரூ.2,75,000. சிறுபான்மை நிறுவனத்தை பங்கினை கணக்கிடுக.

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
பங்கு முதல் ரூ.10 வீதம்	5,00,000	நிலம்	5,00,000
பொதுக்காப்பு 1.4.2017	2,00,000	இயந்திரம்	3,00,000



லாப நட்ட க/கு	1,50,000	நடப்புச் சொத்துக்கள்	2,00,000
---------------	----------	-------------------------	----------

(+) லாபம் (2016-17)	50,000	2,00,000	
கடனீந்தோர்		1,00,000	
		<u>10,00,000</u>	<u>10,00,000</u>

Or

(b) Balance sheet as on 31.12.2017

Liabilities	H Ltd Rs.	S. Ltd Rs.	Assets	H Ltd Rs.	S. Ltd Rs.
Share capital of Rs. 10 each	1,00,000	50,000	Sundry Creditors	65,000	60,000
Profit and loss A/c	20,000	5,000	<u>Investment:</u>		
General reserve	10,000	4,000	5,000 share in 'S' ltd	75,000	
Sundry creditors	10,000	1,000			
	<u>1,40,000</u>	<u>60,000</u>		<u>1,40,000</u>	<u>60,000</u>

H Ltd., acquired the shares of 'S' Ltd., on 31.12.2017. Prepare Consolidated Balance Sheet.

பொறுப்புகள்	எச் லிமிட் ரூ.	எஸ். லிமிட் ரூ.	31.12.2017 அன்று இருப்பநிலைக் குறிப்பு பின்வருமாறு சொத்துக்கள்	எச் லிமிட் ரூ.	எஸ். லிமிட் ரூ.
பங்கு முதல் ரூ.10 வீதம்	1,00,000	50,000	பற்பல சொத்துக்கள்	65,000	60,000
லாப நட்ட க/கு	20,000	5,000	முதலீடுகள்		
பொதுக்காப்பு	10,000	4,000	5,000 பங்குகள் எஸ் லிடிடெட்டின்	75,000	
பற்பல கடனீந்தோர்	10,000	1,000			
	<u>1,40,000</u>	<u>60,000</u>		<u>1,40,000</u>	<u>60,000</u>

14. (a) The Southern Railway built a station 20 years ago at cost of Rs. 40,000. Owing to increase in the cost of labour and materials, a similar station would now cost of Rs.60,000. The station, having proved inadequate for the increased traffic, is rebuilt at a cost of Rs.1,40,000. Old material to the value of Rs.4,000 are utilized in the new construction and included in the above cost. The remaining old material sold for Rs.6,000. Apportion the new expenditure between capital and revenue.

தெற்கு ரெயில்வே 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிலையத்தை கட்டியது அதன் மதிப்பு ரூ.40,000. தெழிலாளர் மற்றும் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான உரிமைகள் உள்ள அதே நிலையத்திற்கு தற்போதைய விலை ரூ.60,000 இந்த நிலையம் அதிகரித்து வரும் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளதாக நிரூபிக்கப்பட்ட நிலையில் புதுப்பிக்க ரூ.1,40,000 என நிர்ணயித்தது. ரூ.4,000/ மதிப்புள்ள பழைய பொருள்கள் புதிய கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டு மேற்கண்ட செலவில் சேர்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ரூ.6,000 மதிப்புள்ள பழைய பொருள்கள் விற்கப்பட்டது. மூலதனத்திற்கும் வருவாய்க்கும் இடையிலான புதிய செலவைப் பிரிக்கவும்.

Or

- (b) Mention the advantages of Double Accounts System.

இரட்டைக் கணக்கு முறையின் நன்மைகளை எடுத்துரைக்கவும்.

15. (a) S.S Jalaganga commenced a voyage on June 1.2018 from Mumbai to New York and back. The voyage was completed on July 31.2018. It carried a consignment of handloom textiles on its outward journey and wheat on its return journey. The ship

was insured at annual premium of Rs. 24,000. From the particulars draw up the Voyage Account: Port charges Rs.5,000; Coal Rs.30,000; Wages and salaries Rs.50,000; Store purchases Rs.8,600; sundry expenses Rs.5,500; Depreciation (annual) Rs.96,000; Freight earned(out) Rs.1,30,000: freight earned(Return) Rs.70,000 Address communiacion 5% on outward and 4% on return Freight. Passage money received Rs.10,000. Primage is 5% on freight. The manger is entitled to a 5% commission, on the profit earned, after charging such a commission. Stores and coal on hand were valued at Rs.30,000 July 31.

எஸ். எஸ். ஜலகங்கா கப்பல் ஜூன் 1, 2018 அன்று மும்பையிலிருந்து நியூயார்க்கு சென்றது. அதன் பயணம் 31.7.2018 அன்று முடிவடைந்தது. அதன் வெளிப்புற பயணத்தில் கைத்தறி ஜவுளி மற்றும் திரும்பும் பணத்தில் கோதுமை ஆகியவை கொண்டு சென்றது. கப்பல் நிறுவனம் ஆண்டுக்கு காப்பீடு முனைமம் ரூ.24,000 க்கு செய்தது. பின்வரும் விவரங்களிலிருந்து கப்பல் போக்குவரத்து கணக்கினை தயாரிக்க. துறைமுகக் கட்டணம் ரூ.5,000, நிலக்கரி ரூ.30,000, கூலியும் சம்பளமும் ரூ.50,000, கொள்முதல் ரூ.8,600, பற்பல செலவுகள் ரூ.5,500 தேய்மானம் (ஆண்டுக்கு) ரூ.96,000, சரக்கின் மூலம் வருமானம் ரூ.1,30,000 (வெளிப்புற) சரக்கின் மூலம் வருமானம் (திரும்ப) ரூ.70,000.

முகவரி தொடர்பு 5% வெளிப்புறத்தில் மற்றும் சரக்கின் மீது 4% (திரும்ப வகையில்) பத்தியின் பணம் பெற்றது ரூ.10,000 சரக்குகளில் 5% மேலாளருக்கு கழிவு 5% சரக்கு மற்றும் நிலக்கரி 31.7-ல் 30,000

Or

(b) Explain the special features of Farm Accounting.

பண்ணைக் கணக்கின் சிறப்பு அம்சங்களை விளக்குக.

**Section C****(3 × 10 = 30)**Answer any **three** questions.

16. The following ledger balances of Mumbai bank as at 31st March, 2017, are given below. Prepare Profit & Loss Account and Balance Sheet as per the requirements of Law.

	Rs. (‘000)		Rs. (‘000)
Statutory Reserve	1,200	Cash	225
Bad debts written off	128	Interest Earned	550
Operating Expertise	182	Balance with Reserve Bank	2,030
Current Accounts	20,245	Balance with Foreign banks	1,206
Interest paid	160	Bills for collection	1,500
Deposit Accounts	6,920	Borrowings from banks	6,482
Profit and loss account B/F	229	Cash Credits and Overdrafts	15,457
Bills receivable for Customers	1,500	Investments	9,882
Discount	244	Bills discounted	6,228

	Rs. (‘000)		Rs. (‘000)
Endorsements and guarantees	575	Premises	2,217
Commission	45	Share Capital	2,000

The following further information is furnished:

- (a) Rebate on bills discounted to be provided of Rs.64,000
- (b) The bank had paid an interim dividend of Rs. 2,00,000 during the year.

பின்வரும் விவரங்கள் மும்பை வங்கியினுடைய 31.3.2017 ம் ஆண்டு முடிய உள்ளவை. இதன் மூலம் லாப நட்ட க/கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பினை சட்டமுறைப்படி தயாரிக்கவும்.

	ரூ. (‘000)		ரூ. (‘000)
சட்டமுறை காப்பு	1,200	ரொக்கம்	225
வாராக்கடன் போக்கெழுதியது	128	வட்டி பெற்றது	550
நடைமுறை செலவுகள்	182	மத்திய வங்கியின் இருப்பு	2,030
நடப்பு கணக்குகள்	20,245	வங்கி இருப்பு (வெளிநாட்டில்)	1,206
வட்டி செலுத்தியது	160	வசூலுக்குள்ள மாற்றுச் சீட்டுகள்	1,500
வைப்பு கணக்கு	6,920	வங்கியிடம் பெற்ற கடன்	6,482
லாப நட்ட க/கு	229	ரொக்க கடன் மற்றும் மேல்வரைப்பற்று	15,457

	ரூ. (‘000)		ரூ. (‘000)
பெறுவதற்குரிய மாற்றுச்சீட்டு	1,500	முதலீடுகள்	9,882
தள்ளுபடி	244	தள்ளுபடி செய்யப்பட்ட மாற்றுச்சீட்டு	6,228
மேலெழுதல் மற்றும் எதிர்பொறுப்பு	575	வளாகம்	2,217
கழிவு	45	பங்குமதல்	2,000

கூடுதல் விவரங்கள் பின்வருமாறு

(அ) கழிவு செய்யப்பட்ட மாற்றுச்சீட்டுக்குரிய தள்ளுபடி ரூ.64,000

(ஆ) நடப்பு ஆண்டில் இடைக்கால பங்காதாயம் ரூ.2,00,000 வங்கி செலுத்தியது.

17. From the following balances extracted from the books of the LIC as at 31.03.2018, Prepare a Revenue A/c for the year ending 31.03.2018 in the prescribed form.

Particulars	Rs.	Particulars	Rs.
Claims by death	3,30,000	Life Assurance Fund (1.4.2017)	63,31,000
Claims by maturity	2,15,000	Premiums	20,65,000
Salaries	44,200	Bonus in reduction of premiums	1,000
Travelling Exp	1,200	Income Tax on Interest and Dividends	5,700
Directors' fees	8,700	Agents and Canvasser's allowance	26,500

Particulars	Rs.	Particulars	Rs.
Auditor's Fees	1,000	Printing and Stationery	13,900
Medical fees	52,000	Postage and Telegrams	14,300
Commission	2,18,000	Receipt Stamps	2,300
Rent	2,800	Reinsurance premiums	40,950
Law Charges	200	Interest and Dividend (Gross)	2,72,000
Advertising	4,300	Policy Renewal Fees	9,600
Bank Charges	1,500	Assignment Fees	540
General Charges	2,000	Endowment Fees	690
Surrenders	47,500	Transfer Fees	1,400

Provide Rs. 1,500 Thousands for depreciation of furniture and Rs. 2,20,000 Thousands for depreciation on investments.

ஆயுட் காப்பீடு கழகத்தின் ஏடுகளிலிருந்து 31.3.2018 அன்று எடுக்கப்பட்ட இருப்புகளைக் கொண்டு வருவாய் க/கு - ஐ 31.3.2018 ஆண்டுக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தயாரிக்கவும்.

விவரங்கள்	ரூ.	விவரங்கள்	ரூ.
இறப்புக்குரிய உரிமை தொகை	3,30,000	ஆயுட் காப்பீடு நிதி (1.4.17)	63,31,000
முதிர்ச்சிக்கான உரிமை தொகை	2,15,000	முனைமம்	20,65,000

விவரங்கள்	ரூ.	விவரங்கள்	ரூ.
சம்பளம்	44,200	முனைமத்தில் குறைக்கப்பட்ட மேலூதியம்	1,000
போக்குவரத்து செலவுகள்	1,200	வருமான வரி வட்டி மற்றும் பங்காதாயம்	5,700
இயக்குனருக்குரிய கட்டணம்	8,700	முகவர் மற்றும் பரப்புரையார் படிகள்	26,500
தணிக்கையருக்கான கட்டணம்	1,000	அச்ச எழுதுபொருள்	13,900
மருத்துவக் கட்டணம்	52,000	தபால் தந்தி செலவுகள்	14,300
கழிவு	2,18,000	பெற்ற முத்திரைகள்	2,300
வாடகை	2,800	மறு காப்பீட்டு முனைமம்	40,950
சட்டச் செலவுகள்	200	வட்டி மற்றும் பங்காதாயம் (மொத்தம்)	2,72,000
விளம்பரம்	4,300	காப்பீடு பாலிசி புதுப்பித்தல்	9,600
வங்கி கட்டணம்	1,500	இடமதிப்பு கட்டணம்	540
பொதுச் செலவுகள்	2,000	அறக்கட்டளை கட்டணம்	690
ஒப்படைவு தொகை	47,500	மாற்று செலவுகள்	1,400

அறைகலன் மீது ரூ.1,500 தேய்மானம் முதலீடு மீதும் ரூ.2,20,000 நீக்குக.



18. The following balances appearing in the books of Universal Electric Supply Corporation Ltd. as on 31.12.2017

Particulars	Rs.	Particulars	Rs.
Equity Shares	6,00,000	Stores on Hand	6,000
Debentures	2,00,000	Cash in Hand	4,000
Lands on 31.12.2017	1,50,000	Cost of Generation of Electricity	30,000
Lands purchased during the Year	60,000	Cost of Distribution of Electricity	9,000
Mains including cost of laying 31.12.2017	1,60,000	Sale of Current	1,50,000
Mains expended during the year	76,000	Meter Rent	5,000
Machinery on 31.12.2017	5,50,000	Rent, Rates and Taxes	12,000
Machinery purchased during the year	66,000	Establishment Expenses	21,000

Particulars	Rs.	Particulars	Rs.
Sundry Creditors	1,000	Interest on Debentures	10,000
Depreciation Fund A/c	2,50,000	Interim Dividends	20,000
Sundry Debtors for Current supplied	40,000	Depreciation	20,000
Debts	500	Net Revenue A/c Balance on 31.12.2017	28,500

From the above balances, prepare the

- (a) Revenue Account
- (b) Net Revenue Account
- (c) Capital Account
- (d) General Balance Sheet

யுனிவர்ஸல் மின் பகிர்வு கழகத்தின் (வரையறுக்கப்பட்டது) 31.12.2017 அன்றைய இருப்புகள் பின்வருமாறு. இதன் மூலம்

(அ) வருவாய் க/கு

(ஆ) நிகர வருவாய் க/கு

(இ) முதல்க/கு

(ஈ) பொது இருப்பு கையிருப்பு தயாரிக்க.

விவரங்கள்	ரூ.	விவரங்கள்	ரூ.
பங்கு முதல் (சாதாரணம்)	6,00,000	சரக்கிருப்பு	6,000
கடனீட்டுப் பத்திரங்கள்	2,00,000	கையிருப்பு ரொக்கம்	4,000

விவரங்கள்	ரூ.	விவரங்கள்	ரூ.
நிலம் 31.12.2017 ல்	1,50,000	மின் இயக்கச் செலவுகள்	30,000
நடப்பு ஆண்டில் வாங்கிய நிலம்	60,000	மின் பகிர்வு செலவுகள்	9,000
முதன்மை மின் பெட்டி அடக்கம் 31.12.2017	1,60,000	விற்பனை செய்யப்பட்ட மின்சாரம்	1,50,000
முதன்மை மின் பெட்டி நடப்பு ஆண்டில்	76,000	மின் பெட்டி வாடகை	5,000
இயந்திரம் 31.12.2017 ல்	5,50,000	வாடகை வரி, மற்றும் விகிதங்கள்	12,000
நடப்பு ஆண்டில் இயந்திரம்	66,000	நிறுவுகைச் செலவுகள்	21,000
பற்பல கடனிந்தோர்கள்	1,000	கடனிட்டு பத்திர மீது வட்டி	10,000
தேய்மான நிதி க/கு	2,50,000	இடைக்கால பங்கதாயம்	20,000
பற்பல கடனாளிகள் நடப்பில் மின்சப்ளை	40,000	தேய்மானம்	20,000
இதர கடனாளிகளின் ஐயக்கடன்	500	31.12.2015 ல் நிகர வருவாய் இருப்பு	28,500

19. The Balance Sheets of H Ltd. and S Ltd. as at 31<sup>st</sup> December, 2014 are as follows:

Liabilities	H Ltd	S Ltd	Assets	H Ltd	S Ltd
	Rs.	Rs.		Rs.	Rs.
Share capital Rs.10 each	1,00,000	50,000	Sundry Assets	66,250	69,100
General Reserve	9,000	10,000	Goodwill	-	10,000
P&L A/c	12,250	11,500	Shares in S Ltd	70,000	-
Creditors	15,000	7,600			
	<u>1,36,250</u>	<u>79,100</u>		<u>1,36,250</u>	<u>79,100</u>

In case of "S" Ltd., profit for the year ended 31<sup>st</sup> December 2014 is Rs.6,000 and transfer to reserve is Rs.2,500. The holding of F! Ltd. in S Ltd. is 90% Acquired on 30<sup>th</sup> June 2014. Write off from sundry assets of H Ltd Rs.9,000. Also write of Rs. 3,100 from the sundry assets of S Ltd out of the current year's profits. Prepare a consolidated Balance Sheet of "H" Ltd. and its subsidiary.

ஒருங்கிணைந்த இருப்புநிலைக் குறிப்பினை கீழ்வரும் 31.12.2014 H லிமிட்டிடல் மற்றும் S லிமிட்டிடன் இருப்புநிலைக் குறிப்பு வருமாறு.

பொறுப்புகள்	H Ltd	S Ltd	சொத்துக்கள்	H Ltd	S Ltd
	ரூ.	ரூ.		ரூ.	ரூ.
பங்குமுதல் ரூ. 10 வீதம்	1,00,000	50,000	பற்பல சொத்துக்கள்	66,250	69,100
பொதுக்காப்பு	9,000	10,000	நற்பெயர்	-	10,000
லாப நட்ட க/கு	12,250	11,500	S ன் பங்குகள்	70,000	-
கடனீந்தோர்	15,000	7,600			
	<u>1,36,250</u>	<u>79,100</u>		<u>1,36,250</u>	<u>79,100</u>

31.12.2014-ஆம் ஆண்டின் லாபம் ரூ. 6,000 S Ltd -க்குரியது ரூ.2,500 ஐ காப்பிற்கு மாற்றியது . H Ltd 90%. பங்குகளை 30.6.2014 அன்று S Ltd -ம் வாங்கியது. பற்பல சொத்துக்களில் H Ltd ரூ. 9,000 ஐ நீக்கியது. அதே போல் S Ltd ரூ. 3,100 ஐ நீக்கியது இதில் நடப்பாண்டு லாபம். Hலிமிட்டிடன் ஒருங்கிணைந்த இருப்புநிலை குறிப்பை தயாரிக்க.

20. From the information given below prepare a Corp Account to ascertain the gross profit made by this section of the farm

	Rs.
Opening Stock	
Grains	8,000
Seeds	600
Fertilizer	3,000
Purchase	8,200
Seeds	1,800

	Rs.
Fertilizers	32,000
Sale of Grain	3,300
Grain distributed as wages	3,700
Wages paid in cash	4,300
Grains used by the proprietor	2,700
Grains consumed by the live stock section	1,900
Repairs and maintenance of farm machinery	2,500
Corp insurance	600
Closing Stocks	
Grains	3,700
Seeds	300
Fertilizers	400

கீழ்வரும் விவரங்களிலிருந்து விவசாய கணக்கினை அதன் முறையில் தயாரித்து மொத்த லாபத்தை காண்க.

ரூ.

தொடக்க சரக்கிருப்பு	
தானியங்கள்	8,000
விதைகள்	600
உரங்கள்	3,000
கொள்முதல்	8,200
விதைகள்	1,800
உரங்கள்	32,000
தானிய விற்பனை	3,300
தானியங்கள் பகிர்வுக்கு கூலி	3,700
ரொக்கமாக செலுத்திய கூலி	4,300

	ரூ.
உரிமையாளர் பயன்படுத்திய தானியங்கள்	2,700
நேரடி பங்கின் மூலம் நகரப்படும் தானியங்கள்	1,900
பண்ணையின் இயந்திர பழுதுபார்ப்பும் பராமரிப்பும்	2,500
விவசாய காப்பீடு	600
இறுதி சரக்கிருப்பு	
தானியங்கள்	3,700
விதைகள்	300
உரங்கள்	400

A-9657

Sub. Code

4BCO6C2

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations**

**Sixth Semester**

**Commerce**

**MANAGEMENT ACCOUNTING**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Section A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define Management Accounting.  
'மேலாண்மை கணக்கியல்' வரையறு.
2. Distinguish between Management Accounting and Financial Accounting. (any two)  
மேலாண்மை கணக்கியலுக்கும் நிதியியல் கணக்கியலுக்கும் உள்ள வேறுபாடுகளில் இரண்டினைக் கூறுக.
3. State the nature of Financial Statement.  
நிதிநிலைக் கூற்றின் இயல்புகளை கூறுக.
4. Define Ratio Analysis.  
விகிதாச்சார பகுப்பாய்வின் வரைவிலக்கணம் தருக.
5. Bring out the Advantages of Fund Flow Statement.  
நிதியோட்ட ஆய்வின் நன்மைகள் தருக.
6. Give the meaning of Cash Flow Statement.  
ரொக்க ஓட்ட அறிக்கையின் பொருளை தருக.



7. Define the term budget.  
வரவு செலவு திட்டம் என்பதன் வரைவிலக்கணம் தருக.
8. Enumerate the steps in budgetary control.  
வரவு செலவு திட்டம் தயார்படுத்தப்படும் படிகளை விளக்குக.
9. What are the advantages of Marginal Costing?  
மாறுபட்டு அடக்கவியலின் நன்மைகள் யாது?
10. What is Break even point?  
இலாப நட்டமற்ற புள்ளி என்றால் என்ன?

**Section B**

(5 × 5 = 25)

Answer all questions.

11. (a) Explain the functions of Management Accounting.  
மேலாண்மை கணக்கியலின் பணிகளை விளக்குக.
- Or
- (b) What are Advantages of Management Accounting?  
மேலாண்மை கணக்கியலின் நன்மைகள் யாவை?
12. (a) What is meant by analysis and interpretation of Financial Statements?  
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு மற்றும் விளக்கங்கள் என்றால் என்ன?
- Or
- (b) Calculate the stock turnover ratio from the following:  
Cost of goods sold Rs.65,000,  
Sales Rs.1,00,000,  
Average stock Rs.15,000.  
சரக்கிருப்பு சுழற்சி விகிதத்தைக் கணக்கிடுக.  
அடக்க செலவு ரூ.65,000;  
விற்பனை ரூ.1,00,000;  
சராசரி சரக்கிருப்பு ரூ.15,000.

13. (a) Define cash flow statement. What are its objectives?  
ரொக்க ஓட்ட அறிக்கை வரையறு. அதன் நோக்கங்கள் யாவை?

Or

- (b) Calculate cash flow operations:

Net profit Rs.1,00,000; Loss on Sale of Machinery Rs.10,000; Depreciation on Building Rs.4,000; Depreciation on Machines Rs.5,000; Formation expenses w/off Rs.5,000; Provision for taxation Rs.10,000. Goodwill w/off Rs.5,000; Gain on sale of building Rs.8,000.

செயல்வழி ரொக்கத்தை காண்க:

நிகர இலாபம் ரூ.1,00,000; எந்திரம் விற்றதில் நட்டம் ரூ.10,000; கட்டிட தேய்மானம் ரூ.4,000; எந்திர தேய்மானம் ரூ.5,000; அமைப்பு செலவுகள் போக்கெழுதப்பட்டது ரூ.5,000; வரி ஒதுக்கீடு ரூ.10,000; நற்பெயர் போக்கெழுதப்பட்டது ரூ.5,000; கட்டிடம் விற்றதில் ஆதாயம் ரூ.8,000.

14. (a) What is master budget? Explain.

முதன்மை வரவு செலவு திட்டம் என்றால் என்ன? விளக்குக.

Or

- (b) From the following particulars from January to June. Prepare production budget.

Month:	Jan	Feb	March	April	May	June	July
Sales (units):	10,000	12,000	16,000	20,000	24,000	24,000	20,000

Finished goods equal to half the sales of next month will be in stock at the end of each month. Assume it is the company's first year of business.

கீழ்க்காணும் விபரங்களைக் கொண்டு, ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்துக்கு உற்பத்தி திட்டம் தயாரிக்க.

மாதம் :	ஜனவரி	பிப்ரவரி	மார்ச்	ஏப்ரல்	மே	ஜூன்	ஜூலை
விற்பனை (அலகுகள்) :	10,000	12,000	16,000	20,000	24,000	24,000	20,000

ஒவ்வொரு மாத இறுதியிலும் அடுத்த மாத விற்பனையில் பாதி சரக்கிருப்பாக இருக்க வேண்டும். இந்த ஆண்டுதான் நிறுவனத்தின் முதல் வியாபார ஆண்டு எனக் கொள்க.

15. (a) What are the limitations of Marginal Costing?

மாறுபாடு அடக்கவியலின் குறைகள் யாவை?

Or

(b) Fixed cost Rs.1,00,000; P/V ratio - 20%. Calculate BEP.

நிலைச் செலவுகள் ரூ.1,00,000; இலாப அளவு விகிதம் 20%. இலாப நட்டமற்ற சமநிலைப் புள்ளியை கணக்கிடுக.

**Section C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. State the meaning and objectives of Management Accounting.

மேலாண்மை கணக்கியலின் பொருள் மற்றும் நோக்கங்களை கூறுக.

Or

17. Following are the details of the trading activities of Arun: Stock velocity - 8 months; Debtors velocity - 3 months; Creditors velocity - 2 months; Gross profit ratio - 25%. Gross profit for the year Rs.4,00,000. Bills receivable Rs.25,000, Bills payable Rs.10,000. Closing stock is Rs.10,000 more than the opening stock.

Find out (a) Sales, (b) Debtors, (c) Creditors, (d) Closing stock.

அருண் என்பவரின் வியாபார நடவடிக்கைகளின் விபரங்கள் பின்வருமாறு:

சரக்கிருப்பு வீச்சு - 8 மாதங்கள்; கடனாளிகள் வீச்சு - 3 மாதங்கள்; கடனீந்தோர் வீச்சு - 2 மாதங்கள்; மொத்த இலாப விகிதம் - 25%. இவ்வாண்டிற்கான மொத்த இலாபம் ரூ.4,00,000. வரவுக்குரிய மாற்றுச்சீட்டு ரூ.25,000; செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டு ரூ.10,000; இறுதி சரக்கிருப்பு தொடக்க சரக்கிருப்பை காட்டிலும் ரூ.10,000 அதிகம் எனில் பின்வருவனவற்றை கணக்கிடுக.

(அ) விற்பனை, (ஆ) கடனாளிகள், (இ) கடனீந்தோர், (ஈ) இறுதி சரக்கிருப்பு.

18. Prepare a cash flow statement, from the following Balance Sheet.

Liabilities	2016 Rs.	2017 Rs.	Assets	2016 Rs.	2017 Rs.
Share capital	2,00,000	2,50,000	Cash	30,000	47,000
Creditors	70,000	45,000	Debtors	1,20,000	1,15,000
P & L A/c.	10,000	23,000	Stock	80,000	90,000
			Land	50,000	66,000
	<u>2,80,000</u>	<u>3,18,000</u>		<u>2,80,000</u>	<u>3,18,000</u>

பின்வரும் இருப்பு நிலைக் குறிப்பை கொண்டு ரொக்க ஓட்ட அறிக்கை தயாராக்கு.

பொறுப்புகள்	2016 ரூ.	2017 ரூ.	சொத்துக்கள்	2016 ரூ.	2017 ரூ.
பங்கு முதல்	2,00,000	2,50,000	ரொக்கம்	30,000	47,000
கடன்நீதோர்	70,000	45,000	கடனாளிகள்	1,20,000	1,15,000
இலாப நட்ட க/கு	10,000	23,000	சரக்கிருப்பு	80,000	90,000
			நிலம்	50,000	66,000
	<u>2,80,000</u>	<u>3,18,000</u>		<u>2,80,000</u>	<u>3,18,000</u>

19. Draw up a Flexible budget for the production at 75% and 100%. Capacity on the basis of the following data for 50% activity.

	Per unit (Rs.)
Materials	100.00
Labour	50.00
Variable expenses (direct)	10.00
Administrative expenses (50% fixed)	40.00
Selling and distribution expenses (60% fixed)	50.00
Present production 50% activity - 1000 units	

கீழ்க்காணும் 50% செயல்பாட்டின் அடிப்படையில் 75% மற்றும் 100% திறன் கொண்ட நெகிழ்வுறு நிதித்திட்டம் தயாரிக்கவும்.

	ஒரு அலகிற்கு ரூ.
மூலப்பொருள்	100.00
கூலி	50.00
மாறும் செலவு (நேரடி)	10.00
நிர்வாகச் செலவு (50% நிலையானது)	40.00
விற்பனை மற்றும் பகிர்வு செலவு (60% நிலையானது)	50.00
தற்போதைய உற்பத்தி (50% செயல்பாடு) - 1000 அலகுகள்	

20. From the following particulars, compute Material variances.

- Material cost variance
- Material price variance and
- Material usage variance

Quantity of materials purchased 3000 units.

Value of materials purchased Rs.9,000.

Standard quantity of materials required:

Per tonne of output 30 units

Standard rate of material Rs.2.50 per unit

Opening stock of material Nil

Closing stock of material 500 units

Output during the period 80 tonnes

பின்வரும் விபரங்களிலிருந்து மூலப்பொருள் மாறுபாட்டை கணக்கிடுக.

(அ) மூலப்பொருள் அடக்க வேறுபாடு

(ஆ) மூலப்பொருள் விலை வேறுபாடு மற்றும்

(இ) மூலப்பொருள் பயன்பாட்டு வேறுபாடு

மூலப்பொருள் கொள்முதல் செய்த அளவு - 3,000 அலகுகள்

மூலப்பொருள் கொள்முதல் மதிப்பு - ரூ.9,000.

தேவைப்படும் மூலப்பொருள்களின் தர அளவு:

ஒரு டன் உற்பத்திக்கு தேவையானது - 30 அலகுகள்

மூலப்பொருளின் தர மதிப்பு - ரூ.2.50 (ஒரு அலகிற்கு)

தொடக்க மூலப்பொருளின் சரக்கிருப்பு - ஒன்றுமில்லை

இறுதி மூலப்பொருள் சரக்கிருப்பு - 500 அலகுகள்

அந்த வருடத்தின் உற்பத்தியின் அளவு - 80 டன்

**A-9658**

**Sub. Code**

**4BCO6C3**

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations**

**Sixth Semester**

**Commerce**

**INDUSTRIAL LAW**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define on Factory as per Factories Act, 1948.

தொழிற்சாலை சட்டவிதி 1948-ன் படி தொழிற்சாலை என்பதை வரையறு.

2. Who is called as Young Person in Law?

சட்டத்தில் இளைஞர் என்றழைக்கப்படுபவர் யார்?

3. What do you meant by Trade Union?

தொழிற்சங்கம் என்றால் என்ன?

4. What does Wages Means according to the Minimum Wages Act?

குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் படி ஊதியம் என்றால் என்ன?

5. List out any four authorities under the Industrial Disputes Act, 1947.

தொழில்துறைத் தகராறு சட்டம் 1947 ன் கீழ் 4 அதிகாரிகளைப் பட்டியலிடுக.

6. Define Strike.

'வேலை நிறுத்தம்' வரையறு.

7. Give the meaning of Accident.

'விபத்து' என்பதன் பொருளை தருக.

8. Who are covered under the Workmen's Compensation Act, 1923?

தொழிலாளர்களின் இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் 1923 வருவோர் யார்?

9. EPF Stands for? Denote with Year of enactment.

EPF விரிவாக்கம் என்ன? அது இயற்றப்பட்ட வருடத்தைக் குறிப்பிடுக.

10. Define the term employment injury used in ESI.

ESI- ன் படி 'காயம்' என்ற சொல் வரையறை தருக.

**Part B**

(5 × 5 = 25)

Answer all questions.

11. (a) Explain the rules regarding working hours for Adults under Factories Act.

தொழிற்சாலை சட்டத்தின்கீழ் வயது வந்தோர் வேலை நேரம் தொடர்பான விதிகளை விளக்குக.

Or

2

A-9658



(b) Depict the powers of Inspectors.

ஆய்வாளரின் அதிகார எல்லைகளைக் குறிப்பிடுக.

12. (a) State the liabilities of Trade Unions.

தொழிற்சங்கங்களின் பொறுப்புகள் பற்றி வரையறுக்க.

Or

(b) Describe the procedure for fixing wages under the Minimum Wages Act.

குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியங்களை நிர்ணயிப்பதற்கான நடைமுறையை விவரிக்க.

13. (a) Differentiate between Strike and Lockout.

வேலைநிறுத்தம் தொழிற்சாலை கதவடைப்பு வேறுபடுத்துக.

Or

(b) Discuss the power and duties of Authorities under the Industrial Disputes Act, 1947.

தொழிற்சாலை தகராறு சட்டம் 1947-ன் கீழ் அதிகாரிகளின் எல்லைகள் மற்றும் கடமைகள் பற்றி எடுத்துரைக்க.

14. (a) Write short note on Disablement.

இயலாமை குறித்து குறிப்புரைக்க.

Or

(b) "Employer refuses to pay compensation to a workman under workman's Compensation Act" – Discuss.

இழப்பீடு வழங்க மறுக்கும் முதலாளிக்கு பணியாளர் இழப்பீட்டுச் சட்டத்தின் கீழுள்ள நடைமுறையை விளக்கவும்.

15. (a) Enumerate the rules regarding contribution under ESI Act, 1948.

தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுச் சட்டம் 1948-ன் பங்களிப்பு தொடர்பான விதிகளை விவாதிக்க.

Or

(b) What are the benefits of Provident Fund Scheme?

வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் நன்மைகள் என்னென்ன?

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Discuss briefly about the Health provisions under the Factories Act, 1948.

தொழிற்சாலை சட்டம் 1948-ன் கீழ் சுகாதார ஏற்பாடுகள் பற்றி விரிவாக விவாதிக்கவும்.

17. Explain the provisions relating to wages in kind and Minimum wages payable at Factories Act, 1948.

தொழிற்சாலை சட்டம் 1948-ன் படி செலுத்த வேண்டிய ஊதிய வகைகள் மற்றும் குறைந்தபட்ச ஊதிய விதிகள் பற்றி விளக்கமாக கூறுக.

18. Enumerate the statutory prohibition of strikes and lock-outs.

வேலைநிறுத்தம் மற்றும் கதவடைப்பு ஆகியவற்றின் சட்டரீதியான தடைகள் பற்றி எடுத்துரைக்க.

19. Describe the rules regarding workman's compensation.

பணியாளரின் இழப்பீட்டை மறுசீரமைக்கும் விதிகளை விவரிக்க.

20. State the general provisions regarding benefits under the ESI Act.

ESI சட்டம் தொடர்பான நன்மைகள் பற்றி பொதுவிதிகளைப் பட்டியலிடுக.

**A-9660**

**Sub. Code**

**4BCOE3A**

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations**

**Sixth Semester**

**Commerce**

**Elective-AUDITING**

**(CBCS – 2014 onwards)**

Time: 3 Hours

Maximum: 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **ALL** questions.

1. Define 'audit'.  
'தணிக்கை' வரையறு.
2. What is 'Continuous Audit'?  
'தொடர் தணிக்கை' என்றால் என்ன?
3. Give the meaning of 'Internal Check'.  
'அகச்சோதனை' என்பதன் பொருளை தருக.
4. What are 'Audit Files'?  
'தணிக்கை கோப்புகள்' என்றால் என்ன?
5. Define 'Vouching'.  
'சான்றாய்வு' வரையறு.

6. What do you mean by 'Voucher'?
- ‘ஆதாரச்சீட்டு’ என்றால் என்ன?
7. How will you verify 'Investments'?
- முதலீடுகளை எவ்வாறு சரிபார்ப்பாய்?
8. How will you value 'Plant and Machinery'?
- இயந்திரங்கள் மற்றும் பொறிகளை எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?
9. State the liabilities for negligence.
- கவனக் குறைவின் பொறுப்புகளை கூறுக.
10. What are the liabilities to third Parties?
- மூன்றாம் நபருக்கான பொறுப்புகள் யாவை?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) State the advantages of Audit.
- தணிக்கையின் நன்மைகளை கூறுக.
- Or
- (b) Indicate the various types of Audit.
- தணிக்கையின் பல்வேறு வகைகளை குறிப்பிடுக.
12. (a) Distinguish between 'Internal check and Internal control.
- அகச்சோதனை, அகக்கட்டுப்பாடு வேறுபடுத்துக.

Or

(b) Mention the procedure for Audit.

தணிக்கை செய்வதில் உள்ள நடைமுறைகளை குறிப்பிடுக.

13. (a) Vouching is the backbone of auditing. – Explain.

“சான்றாய்வு என்பது தணிக்கையியலின் முதுகெலும்பு” – விளக்குக.

Or

(b) State the duties of an auditor while vouching.

சான்றாய்வின் பொழுது தணிக்கையாளரின் கடமைகளை விளக்குக.

14. (a) What are the procedures to be followed while verifications of sundry debtors?

பற்பல கடனாளிகளை சரிபார்த்தலின் பொழுது உள்ள நடைமுறைகள் யாவை?

Or

(b) Compare valuation of assets with verification of assets.

சொத்துக்களை மதிப்பிடலை சொத்துக்களை சரிபார்த்தலோடு ஒப்பிடுக.

15. (a) What are the criminal liabilities of an auditor?

ஒரு தணிக்கையாளரின் கிரிமினல் பொறுப்புக்கள் யாவை?

Or

(b) Examine the liabilities for misfeasance.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதன் தொடர்பான பொறுப்புக்களை விளக்குக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. List out the qualities of an auditor.  
தணிக்கையாளரின் தகுதிகளை பட்டியலிடுக.
17. Explain the contents of audit programme.  
தணிக்கை திட்டத்தின் பொருளடக்கத்தை விளக்குக.
18. How will you vouch cash transactions?  
ரொக்க நடவடிக்கைகளை எவ்வாறு சான்றாய்வு செய்வாய்?
19. State the procedure for verification of liabilities.  
பொறுப்புக்களை சரிபார்த்தலில் உள்ள நடைமுறைகளை விளக்குக.
20. Discuss the liabilities of an auditor.  
தணிக்கையாளரின் பொறுப்புக்களை விவரி.

**A-9661**

**Sub. Code**  
**4BCOE3B**

**B.Com. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations  
Sixth Semester  
Commerce**

**Elective – ENTREPRENEURSHIP DEVELOPMENT  
(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define Entrepreneur.  
தொழில் முனைவோர் – இலக்கணம் தருக.
2. Who is drone entrepreneur?  
'பழமை தொழில் முனைவோர்' என்பவர் யார்?
3. What is business idea?  
வியாபார யோசனை என்றால் என்ன?
4. Define sole proprietorship.  
தனியாள் வணிகம் – இலக்கணம் தருக.
5. What is meant by seed capital?  
மூல முதல் என்றால் என்ன?

6. Expand NSIC.  
NSIC விரிவாக்கம் தருக.
7. What do you mean by project report?  
திட்ட அறிக்கை பற்றி நீ அறிவது யாது?
8. Define project Appraisal.  
'திட்ட மதிப்பீடு' – இலக்கணம் தருக.
9. Who is a women entrepreneur?  
“பெண் தொழில் முனைவோர்” என்பவர் யார்?
10. What is industrial sickness?  
“தொழிற்சாலை நோய்” என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions.

11. (a) Explain the qualities of an entrepreneur.  
தொழில் முனைவோரின் தகுதிகளை விளக்குக.
- Or
- (b) Entrepreneurship as a career – Discuss.  
தொழில் முனைவு என்பது ஓர் வாழ்க்கை – விவாதி.
12. (a) How to start business?  
வியாபாரத்தை எவ்வாறு ஆரம்பிப்பாய்?
- Or
- (b) What are the steps involved in the process of product selection?  
உற்பத்திப் பொருளை தேர்ந்தெடுப்பதில் உள்ள பல்வேறு படிநிலைகள் யாவை?



13. (a) Describe the main activities of DIC.

DIC யின் முக்கிய நடவடிக்கைகளை விவரி.

Or

- (b) Briefly explain the functions of commercial banks.

வணிக வங்கிகளின் பணிகளை சுருக்கமாக விளக்குக.

14. (a) Explain the contents of the project report.

திட்ட அறிக்கையின் உள்ளடக்கத்தினை விவரி.

Or

- (b) Write short note on : Technical Appraisal.

சிறு குறிப்பு வரைக : தொழில்நுட்ப மதிப்பீடு

15. (a) Explain the various phases of EDPs.

EDPயின் பல்வேறு படிநிலைகளை விளக்குக.

Or

- (b) What are the problems faced by women entrepreneur in India?

இந்தியாவில் பெண் தொழில் முனைவோர்கள் சந்திக்கும் இடையூறுகள் யாவை?

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Discuss the various types of entrepreneurs.

தொழில் முனைவோரின் பல்வேறு வகைகளை விவாதிக்க.

17. Elucidate the factors that influence plant location.

இட அமைவை தீர்மானிக்கும் காரணிகள் குறித்து வரைக.

18. Explain the various incentives available to small scale industries.

சிறிய அளவு தொழிற்சாலைகளுக்கு கிடைக்கக்கூடிய பல்வேறு வகையான ஊக்கத்தொகையினை விளக்குக.

19. Briefly describe the various sources of finance.

பல்வேறு வகையான நிதி ஆதாரங்களை சுருக்கமாக விவாதி.

20. Explain the causes of sickness in small scale industries and their remedial measures.

சிறு தொழிற்சாலைகளின் நொடிப்பு நிலைக்கு உண்டான காரணங்கள் மற்றும் அதிலிருந்து மீள்வதற்குரிய வழிவகைகள் குறித்து விளக்குக.

**A-10141**

**Sub. Code**

**4BCOA2**

**U.G. DEGREE EXAMINATION, APRIL 2021 &**

**Supplementary/Improvement/Arrear Examinations**

**Commerce**

**Allied — BUSINESS ECONOMICS – II**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define Marginal Product.

இறுதிநிலை உற்பத்தி வரையறு.

2. What is Isoquant?

சம அளவு உற்பத்தி கோடு என்றால் என்ன?

3. Write a note on Implicit Cost.

மறைமுக செலவு குறித்து சிறு குறிப்பு வரைக.

4. Learning Curve – Define.

கற்றல் வரைகோடு – வரையறு.

5. Bring out the meaning of Supply Schedule.

வழங்கல் அட்டவணையின் பொருளை வெளிகொணர்க.

6. State the Law of Supply.

வழங்கல் விதியினை குறிப்பிடுக.

7. Define Monopoly.

ஏகபோக உரிமையினை – வரையறு.

8. What do you mean by Free entry and exit?

கட்டுபாடற்ற நுழைவு மற்றும் வெளியேற்றம் குறித்து நீவிர் அறிந்தது என்ன?

9. How will you define Monopolistic Competition?

முற்றுரிமைப் போட்டியினை நீ எவ்வாறு வரையறுப்பாய்?

10. State the meaning of Equilibrium.

சமநிலை புள்ளியின் பொருளை கூறுக.

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Mention the reasons for the operation of Law of Diminishing Returns.

குறைவுரும் வருவாய் விதி செயல்பட காரணங்களைக் குறிப்பிடுக.

Or

(b) What are the uses of Production Function?

உற்பத்தி பகுப்பாய்வின் பயன்கள் யாவை?

12. (a) Distinguish between Fixed cost and Variable Cost.

நிலை செலவையும் மாறுபடும் செலவையும் வேறுபடுத்துக.

Or

(b) Write short note on :

(i) Production Overhead and

(ii) Selling Overhead.

சிறு குறிப்பு வரைக :

(i) உற்பத்தி மேற்ச்செலவு

(ii) விற்பனை மேற்ச் செலவு.

13. (a) How Elasticity of Supply is measured?

அளிப்பின் நெகிழ்வு திறன் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது.

Or

(b) Prepare a Supply Schedule with imaginary figures.

கற்பனையான எண்களுடன் ஓர் வழங்கல் அட்டவணை தயார்ப்படுத்துக.

14. (a) What are the features of Perfect Competition?

துல்லிய போட்டியின் தன்மைகள் யாவை?

Or

(b) Bring out the different forms of Price Discrimination.

விலைபேதம் காட்டுதலின் வகைகளை வெளிகொணர்க.

15. (a) What is the position of Monopolistic competitive firm in the short run?

குறுகிய காலத்தில் ஏகபோகபோட்டி நிறுவனத்தின் நிலை யாது?

Or

(b) Distinguish between Perfect Competition and Monopolistic Competition.

துல்லிய போட்டியை ஏகபோக போட்டியில் இருந்து வேறுபடுத்துக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the Law of Variable Proportions.  
மாறும் அளவு விதியை விளக்குக.
  17. List out the different types of Costs and explain them briefly.  
செலவுகளின் வகைகளை சுருங்க விளக்குக.
  18. Discuss the Determinants of Elasticity of Supply.  
அளிப்பின் நெகிழ்வு திறனை தீர்மானிக்கும் காரணிகள் யாவை?
  19. How does a Monopoly firm determine its price?  
ஏகபோக உரிமையில் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
  20. Explain the Equilibrium of a Monopolistic firm in the Long run.  
நீண்ட காலத்தில் ஏகபோக போட்டி நிறுவனத்தின் சமநிலைப் புள்ளியை விளக்குக.
-

A-10142

Sub. Code

4BCOA3

U.G. DEGREE EXAMINATION, APRIL 2021 &

Supplementary/Improvement/Arrear Examinations

Commerce

Allied — SECRETARIAL PRACTICE – I

(CBCS – 2014 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. Who is called pro term secretary?

தற்காலிக செயலர் என்பவர் யார்?

2. Who is called 'Executive Secretary'?

“செயல் செயலர்” என்பவர் யார்?

3. What do you mean by company?

“நிறுமம்” என்றால் என்ன?

4. What is meant by prospectus?

தகவல் அறிக்கை என்றால் என்ன?

5. Who are regional directors?

மண்டல இயக்குநர்கள் யார்?

6. What do you understand by the term “Share warrants”?

பங்கு வாரண்ட் என்றால் என்ன?

7. Define the term meeting.  
கூட்டம் வரையறு.
8. What is statutory report?  
சட்டப்பூர்வ அறிக்கை என்றால் என்ன?
9. What do you mean by proper notice?  
முறையான அறிவிப்பு என்றால் என்ன?
10. What is resolution?  
தீர்மானம் என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer all questions.

11. (a) Write a note on dismissal of a company secretary.  
நிறுமச் செயலர் பதவி நீக்கம் குறித்து சிறு குறிப்பு வரைக.
- Or
- (b) What are the duties of a company secretary towards shareholders of the company?  
நிறும பங்குதாரர்களுக்கான, நிறுமச் செயலரின் கடமைகள் யாவை?
12. (a) Controller of capital issues restrict the flow of foreign capital. Discuss.  
மூலதன கட்டுப்பாட்டு ஆணையர் அயல்நாட்டு மூலதன வரவுகளை தடை செய்கிறார். விளக்குக.

Or

- (b) What is the role of promoters?  
தோற்றுவிப்பாளர்களின் பங்கு யாது?



13. (a) State the secretarial procedure in relation to allotment of shares.

பங்கு ஒதுக்கீடு செய்வதில் செயலரின் நடைமுறைகளை விவரி.

Or

- (b) What are the procedures to be adopted for commencement of business?

தொழில் தொடங்குவதில் செயலர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் யாவை?

14. (a) What are the objects of statutory meeting?

சட்டப்பூர்வ கூட்டத்தின் நோக்கங்கள் யாவை?

Or

- (b) What are the rules regarding proxies?

பகராளர் சம்பந்தப்பட்ட சட்ட ஷரத்துகள் யாவை?

15. (a) What is Agenda? And what are the objects of preparing Agenda?

நிகழ்ச்சி நிரல் என்றால் என்ன? அது தயாரிக்கப்படும் நோக்கங்கள் யாவை?

Or

- (b) What are the uses of minute book?

கூட்ட நடவடிக்கைப் புத்தகத்தின் பயன்கள் யாவை?

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Describe the procedure for appointment of a company secretary.  
நிறுமச் செயலரின் நியமனத்தில் உள்ள படிநிலைகளை விளக்குக.
17. Industries (Development and Regulation) Act – Discuss.  
தொழிற்சாலை (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் – விவாதி.
18. What are the contents of memorandum of association?  
அமைப்பு முறையேட்டின் உள்ளடக்கம் யாவை?
19. What is voting? Under what conditions voting is preferred by chairman?  
வாக்களிப்பு என்றால் என்ன? தலைவரால் எந்தச் சூழலில் வாக்களிப்பு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
20. Discuss in detail about chairman's speech.  
தலைவரின் பேச்சு குறித்து விரிவாக விவாதி.

A-10143

Sub. Code

4BCOA4

**U.G. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations  
Commerce  
Allied — SECRETARIAL PRACTICE — II  
(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Section A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Who can become a member?  
யார் உறுப்பினராகலாம்?
2. What is impersonation of a member?  
'உறுப்பினர் ஆள்மாறாட்டம்' என்றால் என்ன?
3. Define 'Director'.  
'இயக்குநர்' வரையறு.
4. Give the meaning of 'Special Audit'.  
'சிறப்பு தணிக்கை' என்பதன் பொருள் தருக.
5. What is 'Casual Returns'?  
'தற்காலிக தாக்கல்கள்' என்றால் என்ன?
6. Define 'Circular'.  
'சுற்றறிக்கை' வரையறு.

7. Give the meaning of 'Dividend'.  
'பங்காதாயம்' என்பதன் பொருளை தருக.
8. Define 'Bonus shares'.  
'மிகை பங்குகள்' வரையறு.
9. What is meant by 'Voluntary winding up'?  
'தாமே முன்வந்து கலைத்தல்' என்றால் என்ன?
10. Define 'Defunct Company'.  
'செயலிழந்த நிறுமம்' வரையறு.

**Section B**

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) How to become a member?  
ஒருவர் எவ்வாறு நிறுமத்தில் உறுப்பினராகலாம்?

Or

- (b) State the rights of members.  
உறுப்பினர்களின் உரிமைகளை கூறுக.

12. (a) Indicate the levels of management.  
மேலாண்மையின் நிலைகளை குறிப்பிடுக.

Or

- (b) Mention the qualifications of an auditor.  
தணிக்கையாளரின் தகுதிகளை குறிப்பிடுக.

13. (a) What are periodic returns?  
முறையான தாக்கல்கள் என்றால் என்ன?

Or

- (b) State the various types of reports.  
அறிக்கையின் பல்வேறு வகைகளை கூறுக.

14. (a) Point out the rules regarding dividends.  
பங்காதாயம் தொடர்பான சட்டவிதிகளை குறிப்பிடுக.

Or

- (b) Indicate the duties of secretary regarding payment of dividends.  
பங்காதாயம் வழங்குதல் தொடர்பான செயலரின் கடமைகளை குறிப்பிடுக.

15. (a) State the duties of a liquidator.  
ஒரு நிறும கலைப்பாளரின் கடமைகளை கூறுக.

Or

- (b) Write a note on 'modes of Windings'.  
'நிறுமக் கலைப்பின் முறைகள்' பற்றி குறிப்பு வரைக.

**Section C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Discuss the liabilities of members.  
உறுப்பினர்களின் பொறுப்புக்களை விவரி.
17. State the duties of an auditor.  
தணிக்கையாளரின் கடமைகளை கூறுக.

18. Explain the different types of returns.

தாக்கல்களின் பல்வேறு வகைகளை விளக்குக.

19. List out the kinds of dividends.

பங்காதாயத்தின் வகைகளை பட்டியலிடுக.

20. What are the powers of a liquidator?

ஒரு நிறுமக் கலைப்பாளரின் அதிகாரங்கள் யாவை?

---

A-10144

Sub. Code

4BCOA3A

**U.G. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations**

**Commerce**

**Allied – FINANCIAL ACCOUNTING – I**

**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What do you understand by accounting?

“கணக்கியல்” என்பது பற்றி நீவிர் அறிவது யாது?

2. What do you mean by Journal?

குறிப்பேடு என்றால் என்ன?

3. Name the various kinds of Cash Book.

ரொக்க ஏடுகளின் வகைகளை தருக.

4. What is Petty Cash Book?

சில்லறை ரொக்க ஏடு என்றால் என்ன?

5. What is Bank Reconciliation Statement?

வங்கி சரிக்கட்டும் பட்டியல் என்றால் என்ன?

6. List any two reasons for difference between Pass Book and Cash Book.

வங்கி செல்லெட்டுக்கும் ரொக்க ஏட்டுக்கும் இடையிலான வேறுபாட்டிற்கான காரணங்கள் இரண்டினை பட்டியலிடுக.

7. What is Suspense Account?

அனாமத்து கணக்கு என்றால் என்ன?

8. What is Casting Errors?

வார்ப்பு பிழைகள் என்றால் என்ன?

9. Give the meaning of the term" Provision".

“ஒதுக்கு” என்ற பதத்தின் பொருள் தருக.

10. What does Adjusting Entries Mean?

“சரிக்கட்டுப்பதிவுகள்” என்பதின் பொருள் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** questions.

11. (a) Give Journal Entries for the following Transactions.

2019	1	Kumar Started Business with	Rs.1,00,000
Jun		Cash	
	2	Paid Salary for the staff	Rs.5,000
	3	Cheque received from Kaniyan	Rs.10,000
	4	Deposited the above Cheque into Bank	
	5	Sold Good to Krishnar for Cash	Rs.60,000
	8	Paid Arun by Cheque	Rs.2,500
	15	Purchases from Ganesh	Rs.25,000



பின்வரும் நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டு பதிவுகளை தருக.

2019 ஜூன்	1	குமார் ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது	ரூ.1,00,000
	2	ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியது	ரூ.5,000
	3	கனியனிடமிருந்து பெறப்பட்ட காசோலை	ரூ.10,000
	4	மேற்கண்ட காசோலையை வங்கியில் டெபாசிட் செய்தது	
	5	கிருஷ்ணருக்கு ரொக்கத்துக்கு விற்க சரக்கு	ரூ.60,000
	8	காசோலை மூலம் பணம் செலுத்திய அருண்	ரூ.2,500
	15	கணேஷிடமிருந்து கொள்முதல்	ரூ.25,000

Or

(b) Distinguish between Book-Keeping and Accounting.

புத்தக பதிவு மற்றும் கணக்கியல் ஆகியவற்றை வேறுபடுத்துக.

12. (a) What is Subsidiary Books? Explain the different types of Subsidiary Books.

துணை ஏடுகள் என்றால் என்ன? துணை ஏடுகளின் பல்வேறு வகைகளை விளக்குக.

Or

(b) Enter the following transactions in the Cash Book.

2019 May	1	Cash in Hand	Rs.10,100
	3	Cash Sales	Rs.10,600
	5	Received from Vinoth on A/c	Rs.2,800

7	Paid into Bank	Rs.20,000
12	Paid for Postage	Rs.200
15	Received interest on investment	Rs.200
18	Cash purchase	Rs.5,000
20	Withdrew from Bank for expenses	Rs.2,700

கீழே கொடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ரொக்கப் புத்தகத்தில் எழுதவும் :

2019	1	கையிருப்பு ரொக்கம்	ரூ.10,100
மே			
	3	ரொக்க விற்பனை	ரூ.10,600
	5	வினோத் கணக்கிலிருந்து பெற்றது	ரூ.2,800
	7	வங்கியில் செலுத்தப்பட்டது	ரூ.20,000
	12	அஞ்சல் கட்டணம் செலுத்தியது	ரூ.200
	15	முதலீட்டில் பெறப்பட்ட வட்டி	ரூ.200
	18	ரொக்க கொள்முதல்	ரூ.5,000
	20	செலவினங்களுக்காக வங்கியில் இருந்து எடுத்தது	ரூ.2,700

13. (a) State the need for preparation of Bank Reconciliation Statement.

வங்கி சரிக்கட்டும் பட்டியல் தயாரிக்க வேண்டியதன் அவசியம் என்ன?

Or

(b) From the following information, prepare a Bank Reconciliation Statement:

- (i) Balance as per Cash Book Rs.12,500
- (ii) Cheque deposited but yet to be collected Rs. 1,200

- (iii) Cheque issued but not presented for payment  
Rs. 900
- (iv) Bank paid Insurance Premium Rs.500
- (v) Bank Charges Rs.140
- (vi) Interest on investment collected by Bank  
Rs. 200
- (vii) Direct deposit by a Customer 800

பின்வரும் விவரங்களிலிருந்து வங்கி சரிக்கட்டும் பட்டியைத் தயாரிக்கவும்.

- (i) ரொக்க ஏட்டின் படி இருப்பு ரூ.12,500.
- (ii) வங்கி செலுத்தியே காசோலை இன்னும் வசூல் செய்யப்படவில்லை ரூ.1,200
- (iii) வழங்கப்பட்ட காசோலை இன்னும் பணமாக்கப்படவில்லை ரூ.900
- (iv) வங்கி செலுத்திய காப்பீட்டு பிரீமியம் ரூ.500
- (v) வங்கி கட்டணம் ரூ.140
- (vi) வங்கி வசூல் செய்த முதலீடு மீதான வட்டி ரூ. 200
- (vii) வங்கியில் ஒரு வாடிக்கையாளரின் நேரடி வைப்பு ரூ.800

14. (a) Pass necessary Rectifying Journal Entries to rectify the following errors, which were discovered after the preparation of Trial Balance:

- (i) A Sale of Rs.400 to Baby, was wrongly credited to her account.
- (ii) A Purchase of Rs.134 had been posted to creditor's account as Rs.120.
- (iii) The Total of Returns inward book for December had been Cast Rs.200 short
- (iv) The Sales Book was undercast by Rs.500
- (v) Salaries Paid Rs. 2,416 posted in Salaries Account as Rs. 2,461

இருப்பாய்வு தயாரிக்கப்பட்ட பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட பின்வரும் பிழைகளை சரி செய்ய தேவையான திருத்த பதிவுகளை தருக.

- (i) பேபிக்கு ரூ.400 விற்பனை, அவரது கணக்கில் தவறாக வரவு வைக்கப்பட்டது.
- (ii) கொள்முதல் ரூ.134 கடனாளியின் கணக்கில் என ரூ.120 என எடுத்துக் கொள்ளப்பட்டது.
- (iii) டிசம்பருக்கான உள் திருப்ப ஏட்டின் மொத்தம் ரூ.200 குறைவாக இருந்தது
- (iv) விற்பனை ஏடு ரூ.500 குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- (v) சம்பளம் வழங்கியது ரூ.2,416 சம்பளக் கணக்கில் ரூ.2,461 என எடுத்து எழுதப்பட்டது

Or

(b) The following errors were found in the books of Prabhakar & Sons. Give the necessary entries to correct them.

- (i) Salary of Rs. 2,000 paid to a Mohan due to him has been debited to his personal account.
- (ii) Rs. 3,000 paid in Cash for a typewriter was charged to office expenses account.
- (iii) Rs. 10,000 paid for furniture purchased has been charged to Purchase account.
- (iv) Repairs made were debited to Building account for Rs. 500.
- (v) An Amount of Rs. 1,000 withdrawn by the Proprietor for his personal use has been debited to trade expenses account.
- (vi) Rs. 400 Received from Shanthi & Co has been wrongly entered as Shajahan & Co.,

பிராபகர் அன் சன்ஸ் ஏடுகளில் பின்வரும் பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை சரி செய்ய தேவையான திருத்த பதிவுகளை தருக.

- (i) மோகனுக்கு செலுத்திய சம்பளம் ரூ.2,000 –ஐ அவரது கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
- (ii) தட்டச்சுப் பொறிக்கு செலுத்திய ரொக்கம் ரூ.3,000 – ஐ அலுவலக செலவுகள் கணக்கில் எழுதப்பட்டது.
- (iii) அறைக்கலன் வாங்க செலுத்திய ரொக்கம் ரூ.10,000 –ஐ கொள்முதல் கணக்கில் எழுதப்பட்டது.
- (iv) பழுதுபார்ப்பு செலவு ரூ.500 –ஐ கட்டிடம் கணக்கில் பற்று வைக்கப்பட்டது.
- (v) உரிமையாளரால் சொந்த பயன்பாட்டுக்கு எடுக்கப்பட்ட தொகை ரூ.1,000 வியாபார செலவு கணக்கில் பற்று வைக்கப்பட்டது.
- (vi) சாந்தி அன் கோவிடம் பெற்ற தொகை ரூ.400 –ஐ தவறுதலாக ஷாஜகான் அன் கோ பதியப்பட்டது.

15. (a) Prepare a Profit & Loss Account from the following extracted from the Trial Balance of Mr. Seetharaman for the year ending 31.12.2019.

Purchases	1,00,000	Discount Allowed	400
Salary	4,000	Bad debts	1,200
Insurance	2,000	Telephone Charges	1,100
Wages	1,500	Gas, Water & Fuel	500
Advertisement	1,400	Trade Expenses	900
Office Rent	1,000	Gross Profit	22,000
Carriage Inwards	800	Rent Received	1,000
Printing and stationery	1,200	Sales	1,40,000
Salesmen's Salary	3,200		

31.12.2019 உடன் முடிவடையும் ஆண்டிற்காக  
திரு. சீதாராமனின் இருப்பாய்வில் பிரித்தெடுக்கப்பட்ட  
வற்றிலிருந்து இலாப நட்டக் கணக்கை தயாரிக்கவும்.

கொள்முதல்	1,00,000	தள்ளுபடி அளித்தது	400
சம்பளம்	4,000	வாராக்கடன்	1,200
காப்பீடு	2,000	தொலைபேசி கட்டணங்கள்	1,100
கூலி	1,500	எரிவாயு, நீர் மற்றும் எரிபொருள்	500
விளம்பரம்	1,400	வர்த்தக செலவுகள்	900
அலுவலக வாடகை	1,000	மொத்த லாபம்	22,000
உள் திருப்பம்	800	வாடகை பெற்றது	1,000
அச்சு மற்றும் எழுதுபொருள்	1,200	விற்பனை	1,40,000
விற்பனையாளர் சம்பளம்	3,200		

Or

(b) From the following particulars of Mrs. Rahamath,  
Prepare a Balance sheet.

Capital	1,00,000	Sundry Debtors	40,000
Building	1,10,000	Loan from Mr. Ram	10,000
Bills Receivable	7,000	Investments	6,000
Furniture	5,000	Drawing by Raja	6,000
Cash in Hand	5,400	Net Profit	77,800
Cash at Bank	2,000	Closing Stock	14,000
Bills Payable	5,000	Sundry Creditors	31,600
Plant and Machinery	9,000	Gross Profit	28,910

திருமதி ரஹமத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

மூலதனம்	1,00,000	பற்பல கடனாளிகள்	40,000
கட்டிடம்	1,10,000	திரு. ராமிடமிருந்து கடன்	10,000
பெறுதற்குரிய சீட்டு	7,000	முதலீடுகள்	6,000
அறைகலன்	5,000	ராஜாவின் எடுப்புகள்	6,000
கையிருப்பு ரொக்கம்	5,400	நிகர லாபம்	77,800
வங்கியிருப்பு ரொக்கம்	2,000	இறுதி சரக்கிருப்பு	14,000
செலுத்தற்குரிய மாற்றுசீட்டு	5,000	பற்பல கடனீந்தோர்	31,600
வளாகம் இயந்திரங்கள்	9,000	மற்றும் மொத்த லாபம்	28,910

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. From the following balances of Shriman, Prepare a Trial Balance as on 31.12.2019.

Shirman's Capital	15,000	Purchases	15,000
Drawings	1,000	Sales	20,000
Bank Balance	2,000	Printing and Stationery	6,000
Bank Overdraft	5,000	Loan from Amir	8,000
Discount Allowed	1,000	Loan to Zaheer	3,000
Discount Earned	2,000	Machinery	10,000
Salary	5,000	Cash in Hand	7,000

புரீமானின் பின்வரும் இருப்புகளிலிருந்து 31.12.2019 ன் படி இருப்பாய்வு தயார் செய்க.

புரீமானின் மூலதனம்	15,000	கொள்முதல்	15,000
எடுப்புகள்	1,000	விற்பனை	20,000
வங்கி இருப்பு	2,000	அச்சு மற்றும் எழுதுபொருள்	6,000
வங்கி மேல்வரைப்பற்று	5,000	அமீரிடமிருந்து கடன்	8,000
தள்ளுபடி அளித்தது	1,000	ஜாகீருக்கு கடன்	3,000
தள்ளுபடி பெற்றது	2,000	இயந்திரம்	10,000
சம்பளம்	5,000	கையிருப்பு ரொக்கம்	7,000

17. Entre the following transactions of a trader in a Three Column Cash Book.

2019 Nov,	1	Nizam started business with	Rs.1,00,000
	2	Deposited into Bank	Rs.95,000
	5	Purchased a Building for Rs.70,000 and paid by Cheque	
	10	Purchased Machine Rs.20,000 and paid by Cheque	
	25	Paid Freight	Rs.50
	29	Withdraw from Bank for Personal use	Rs.500
	30	Cleared Electricity Bill	Rs.90

ஒரு வர்த்தகரின் பின்வரும் நடவடிக்கைகளை முப்பத்தி ரொக்க ஏட்டில் உள்ளிடவும்.

2019 நவ,	1	நிஜாம் ரூ.1,00,000 ஐ கொண்டு தொழில் தொடங்கினார்.
	2	வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது ரூ.95,000



- 5 ஒரு கட்டிடம் ரூ.70,000க்கு வாங்கப்பட்டது. அதற்காக காசோலை மூலம் செலுத்தப்பட்டது,
- 10 இயந்திரம் ரூ.20,000 அதற்காக காசோலை மூலம் செலுத்தப்பட்டது,
- 25 சரக்கு கட்டணம் செலுத்தியது ரூ.50
- 29 சொந்த பயன்பாட்டிற்காக வங்கியில் இருந்து எடுத்தது ரூ.500
- 30 மின்சார கட்டணம் செலுத்தியது ரூ.90

18. Prepare a Bank Reconciliation Statement from the following data on 31.11.2019.

- (a) Balance as per Bank Pass Book Overdraft Rs. 9,204
- (b) Cheques drawn on 30.11.2019 but not cleared till Dec. 2019 Rs.3,225, Rs.745 and Rs. 926.
- (c) Bank overdraft interest charged on 28.11.2019 not entered in the cash book Rs. 1,610
- (d) Cheques received amounting to Rs.35 entered in cash book twice.
- (e) Cheques received on 29.11.2019 entered in cash book but not deposited into Bank Rs. 11,322 and Rs. 1,730.
- (f) A periodic payment by the Bank for the Rs.80 understanding instruction not entered in the cash book.
- (g) Cheques deposited on 30.11.2019 discounted but the entry was not made in the cash book Rs.1,890

31.11.2019 அன்றைய பின்வரும் தரவுகளிலிருந்து வங்கி சரிக்கட்டும் பட்டியைத் தயாரிக்கவும்.

- (அ) வங்கி செல்லேட்டின் படி மேல்வரை பற்று இருப்பு ரூ.9,204
- (ஆ) 30.11.2019 அன்று வரையப்பட்ட காசோலைகள் ஆனால் டிசம்பர் 2019 வரை பணமாக்கப்படாதவை முறையே ரூ.3,225, ரூ.745, மற்றும் ரூ.926.

- (இ) 28.11.2019 அன்றைய வங்கி மேல்வரைபற்று மீதான வட்டி ரூ.1,610 இன்னும் ரொக்க ஏட்டில் எழுதப்படவில்லை.
- (ஈ) ரூ.35 மதிப்பிலான பெறப்பட்ட காசோலைகள் இரண்டு முறை ரொக்க ஏட்டில் எழுதப்பட்டது.
- (உ) 29.11.2019 அன்று பெறப்பட்ட காசோலைகள் ரூ.11,322 மற்றும் ரூ.1,730 ரொக்க ஏட்டில் எழுதப்பட்டது. ஆனால் வங்கியில் செலுத்தப்படவில்லை.
- (ஊ) வங்கியால் புரிந்துணர்வு அறிவுறுத்தலின்படி குறித்த காலங்களில் செலுத்தப்பட்ட ரூ.80 ரொக்க ஏட்டில் எழுதப்படவில்லை.
- (எ) 30.11.2019 அன்று டெபாசிட் செய்யப்பட்ட காசோலைகள் ரூ.1,890 வட்டம் செய்யப்பட்டது. ஆனால் ரொக்க ஏட்டில் எழுதப்படவில்லை.

19. In taking out a Trial Balance a Book-Keeper finds that the total exceeds the credit total by Rs. 352. This was posted to a suspense account credit side and the following errors were discovered. Prepare Rectifying Entries and the Suspense Account.

- (a) Sales Day Book was overcast by Rs. 100
- (b) A Sale of Rs. 50 to Sriram was wrongly debited to Srikrishna.
- (c) General Expenses Rs. 18 was posted as Rs. 80
- (d) Cash received from Govind was debited to his account as Rs. 150.
- (e) The Purchases Day Book total of One Page was carried forward to the next Rs. 1,235 was entered as Rs. 1,325.

ஒரு கணக்காளர் இருப்பு ஆய்வு தயாரிக்கும் போது வரவு கூட்டல் ரூ.352 அதிகமாக இருந்ததை அறிந்தார். அதனை அனாமத்து கணக்கின் வரவு பக்கத்தில் எழுதியதும் பின்வரும் பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டது. திருத்த பதிவுகள் தந்து அனாமத்து கணக்கைத் தயாரிக்கவும்.

- (அ) விற்பனை ஏடு ரூ.100 அதிகமாக கூட்டப்பட்டது.  
(ஆ) பூரீராம்-க்கு விற்பனை ரூ.50 தவறுதலாக பூரீ கிருஷ்ணா கணக்கில் பற்று எழுதப்பட்டது.  
(இ) பொது செலவுகள் ரூ.18, ரூ.80 என எடுத்து எழுதப்பட்டது.  
(ஈ) கோவிந்திடம் இருந்து பெற்ற ரொக்கம் ரூ.150 அவர் கணக்கில் பற்று வைக்கப்பட்டது.  
(உ) கொள்முதல் ஏடு ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் எழுதும்போது ரூ.1,235-க்கு பதிலாக தவறாக ரூ.1,325 என எழுதப்பட்டது.

20. Prepare Trading, Profit and Loss A/c and Balance Sheet from the following Ledger Balances extracted from the Books of Mr. John for the year ended 31.12.2019.

Debit Balance	Rs.	Credit Balance	Rs.
Opening Stock	2,00,000	Capital	10,00,000
Machinery	4,00,000	Sales	9,00,000
Purchases	7,00,000	Purchase Returns	10,000
Sales Returns	10,000	Creditors	2,90,000
Wages	20,000		
Salaries	50,000		
Office Rent	20,000		
Insurance	10,000		
Debtors	5,00,000		
Cash	40,000		
Bank	2,50,000		
	<u>22,00,000</u>		<u>22,00,000</u>

Adjustments :

- (a) Closing stock is valued at Rs.2,00,000
- (b) Outstanding Salaries Rs.10,000
- (c) Prepaid Insurance Rs.5,000
- (d) Provide 10% Depreciation on Machinery.

31.12.2019 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான திரு. ஜானின் ஏடுகளில் எடுக்கப்பட்ட பின்வரும் பேரேடு இருப்புகளிலிருந்து வியாபார கணக்கு. இலாப நட்ட கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு ஆகியவற்றைத் தயாரிக்கவும்.

பற்று இருப்பு	ரூ.	வரவு இருப்பு	ரூ.
தொடக்க சரக்கிருப்பு	2,00,000	முதல்	10,00,000
இயந்திரம்	4,00,000	விற்பனை	9,00,000
கொள்முதல்	7,00,000	கொள்முதல் திருப்பம்	10,000
விற்பனை திருப்பம்	10,000	கடனீந்தோர்	2,90,000
கூலி	20,000		
சம்பளம்	50,000		
அலுவலக வாடகை	20,000		
காப்பீடு	10,000		
கடனாளிகள்	5,00,000		
ரொக்கம்	40,000		
வங்கி	2,50,000		
	<u>22,00,000</u>		<u>22,00,000</u>

சரிக்கட்டுதல்கள் :

- (அ) இறுதி சரக்கிருப்பு ரூ.2,00,000
- (ஆ) நிலுவையிலுள்ள சம்பளம் ரூ.10,000
- (இ) முன்கூட்டி செலுத்திய இன்சூரன்ஸ் ரூ.5,000
- (ஈ) இயந்திரம் மீது 10% தேய்மானம் அனுமதிக்க.

A-10329

Sub. Code

4BCOA1

**U.G. DEGREE EXAMINATION, APRIL 2021 &  
Supplementary/Improvement/Arrear Examinations  
Commerce  
Allied — BUSINESS ECONOMICS — I  
(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is Baumol's principle?  
பொவ்மோல் தத்துவம் என்றால் என்ன?
2. State the meaning of business economics.  
வணிகப் பொருளியலின் பொருளைக் கூறுக.
3. What is equi marginal utility?  
சம இறுதிநிலைப் பயன்பாடு என்றால் என்ன?
4. What is marginal utility?  
இறுதிநிலைப் பயன்பாடு என்றால் என்ன?
5. State the meaning of demand.  
தேவை என்பதின் பொருளைக் கூறுக.
6. What is effective demand?  
உறுதித் தேவை என்பது யாது?

7. What is indifference schedule?

சமநோக்கு பட்டியல் என்றால் என்ன?

8. What is indifference curve?

சமநோக்கு வளைகோடு என்றால் என்ன?

9. Explain the term demand forecasting.

தேவை முன்கணிப்பு என்பதை விளக்குக.

10. What is expert's opinion poll method of forecasting?

நிபுணர் கருத்து ஓட்டுமுறை முன்கணிப்பு முறை என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** the questions.

11. (a) Define Business Economics. Discuss the role and responsibility of a Business economist.

வியாபாரப் பொருளாதாரம் வரையறு. அதன் செயல்பாடுகள் மற்றும் பொறுப்புக்களை எழுதுக.

Or

(b) Profit is the prime motive of any business - Discuss.

வியாபாரத்தின் முக்கியநோக்கம் இலாபம்-விவரி.

12. (a) Mention the limitations of law of diminishing marginal utility.

குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதியின் குறைபாடுகளை தெரிவிக்க.

Or

(b) Describe the Law of Equi-marginal utility.

சம இறுதிநிலை பயன்பாட்டு விதி-விவரி.

13. (a) State and explain the law of demand.

தேவை விதியினைக் கூறி விளக்குக.

Or

(b) Explain demand curve.

விவரி: தேவை வளைகோடு.

14. (a) Discuss the shape of the short-run and long run cost curves of a firm.

நிறுவனத்தின் குறுகிய கால மற்றும் நீண்ட கால செலவுக் கோடுகளின் வடிவத்தை வாதிக்கவும்.

Or

(b) Explain the concept of budget line.

வரவு செலவு கோடு என்ற கருத்தினை விளக்குக.

15. (a) Explain the methods of demand forecasting.

தேவை முன்கணிப்பு முறைகளை விளக்குக.

Or

(b) State the objectives of short-term demand forecasting.

குறுகிய கால தேவை முன்கணிப்பின் குறிக்கோள்களைக் கூறுக.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Discuss the scope of Business Economics.

வணிக பொருளியலின் செயற்பரப்பை விவரிக்க.

17. Explain the law of Diminishing marginal utility.

குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி-விவரி.

18. State the factors that determine elasticity of demand.  
தேவை நெகிழ்ச்சியை நிர்ணயிக்கும் பல்வேறு காரணிகளை கூறுக.
19. Enumerate the practical uses of the concept 'Consumer Equilibrium'.  
'நுகர்வோர் சமநிலை' என்ற கருத்தின் நடைமுறை பயன்களை எழுதுக அல்லது பட்டியலிடுக.
20. Define demand forecasting. What are the factors involved in demand forecasting?  
தேவை முன்கணிப்பு வரையறு. அதற்குரிய காரணிகள் யாவை?
-



**A-10330**

**Sub. Code**  
**4BCOA4A**

**U.G. DEGREE EXAMINATION, APRIL 2021 &**  
**Supplementary/Improvement/Arrear Examinations**  
**Commerce**  
**Allied – FINANCIAL ACCOUNTING – II**  
**(CBCS – 2014 onwards)**

Time : 3 Hours

Maximum : 75 Marks

**Part A**

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is Account current?  
நடைமுறை கணக்கு என்றால் என்ன?
2. What is Grace days?  
கருணை நாட்கள் என்றால் என்ன?
3. What are capital receipts?  
மூல தன வரவு என்றால் என்ன?
4. Define : Revenue receipts.  
வரையறு : வருவாய் வரவு.
5. What is Debtors ledger?  
கடனாளிகள் பேரேடு என்றால் என்ன?
6. What is creditors ledger?  
கடனீந்தோர் பேரேடு என்றால் என்ன?
7. What are the features of single entry?  
ஓற்றைப் பதிவின் தன்மைகள் யாவை?

8. What is conversion method?  
மாற்றம் முறை என்றால் என்ன?
9. What is meant by Annuity?  
வருடாந்தம் என்றால் என்ன?
10. What is wear and tear?  
அணிதல் மற்றும் கிழிதல் என்றால் என்ன?

**Part B**

(5 × 5 = 25)

Answer **all** the questions.

11. (a) Under what circumstances account current is prepared?  
எந்தெந்த சூழ்நிலைகளில் நடைமுறைக் கணக்கு தயாரிக்கப்படுகிறது?

Or

- (b) Kasthuri owes Viji the following sums of money due on the dates stated :
- Rs. 400 due on 5<sup>th</sup> January, 2009.  
Rs. 200 due on 20<sup>th</sup> January, 2009.  
Rs. 800 due on 4<sup>th</sup> February, 2009.  
Rs. 100 due on 26<sup>th</sup> February, 2009.  
Rs. 50 due on 10<sup>th</sup> March, 2009.

Calculate such a date when payment may be made by Kasthuri in one instalment resulting in no loss to either party.

கஸ்தூரி கீழ்க்கண்ட தேதிகளில் கீழ்க்கண்ட தொகைகளை விஜிக்கு கொடுக்க வேண்டியுள்ளது.

ரூ. 400, 2009 ஜனவரி, 5-ல் கொடுக்க வேண்டியுள்ளது

ரூ. 200, 2009 ஜனவரி, 20-ல் கொடுக்க வேண்டியுள்ளது

ரூ. 800, 2009 பிப்ரவரி, 4-ல் கொடுக்க வேண்டியுள்ளது

ரூ. 100, 2009 பிப்ரவரி, 26-ல் கொடுக்க வேண்டியுள்ளது

ரூ. 50, 2009 மார்ச், 10-ல் கொடுக்க வேண்டியுள்ளது

யாருக்கும் நட்டமேற்படாமல் கஸ்தூரியால் ஒரே தேதியில் எல்லா தவணைகளையும் செலுத்தவிரும்பினால் முதிர்வு தேதியை கணக்கிடுக.

12. (a) What are the uses of income and expenditure account?

வருமான செலவு கணக்கின் பயன்கள் யாவை?

Or

(b) From the following particulars, calculate the amount to be shown in the Income and Expenditure A/c during the year 2014-15 :

	Rs.
Subscription received in 2014-15 for :	
2013 – 14	10,000
2014 – 15	90,000
2015 – 16	8,000
Subscription outstanding in 2013 – 14	15,000
Subscription outstanding in 2014 – 15	20,000
Subscription received in advance in 2013-14 :	
For 2014 – 15	13,000
For 2015 – 16	4,000
Life membership subscription received in 2014 – 15	2,000

கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கொண்டு 2014 – 15-ம் ஆண்டிற்கான வருவாய் – செலவின் கணக்கில் எவ்வாறு தோன்றும் என்று கணக்கிடுக.

	Rs.
சந்தா பெற்றது 2014-15 :	
2013 – 14	10,000
2014 – 15	90,000
2015 – 16	8,000
சந்தா கொடுபட வேண்டியது 2013 – 14	15,000
சந்தா கொடுபட வேண்டியது 2014 – 15	20,000

சந்தா முன்கூட்டி பெற்றது 2013-14 :

2014 – 15	13,000
2015 – 16	4,000
வாழ்நாள் உறுப்பினர் சந்தா பெற்றது 2014 – 15	2,000

13. (a) What are the uses of self balancing system?

தானே இருப்பு சரிக்கட்டும் முறையின் பயன்கள் யாவை?

Or

(b) From the following details prepare Bought ledger adjustment account in General Ledger.

	Rs.
Creditors (1.1.2008) Cr.	25,000
Creditors (1.1.2008) Dr.	200
Credit purchases	25,200
Discount allowed to debtors	1,100
Purchase returns	700
Cash paid to creditors	13,000
Bills accepted for creditors	7,500
Cash purchases	4,300
Transfer from debtors to creditors Ledger	1,200
Cash sales	7,000

பின்வரும் தகவல்களிலிருந்து பொதுப் பேரேட்டில்  
கொள்முதல் பேரேட்டுச் சரிக்கட்டுதல் கணக்கு  
தயாரிக்கவும்.

	ரூ.
கடன்நீத்தோர்கள் (1.1.2008) வரவு	25,000
கடன்நீத்தோர்கள் (1.1.2008) பற்று	200
கடன் கொள்முதல்	25,200

	ரூ.
கடனாளிகளுக்கு அளித்த தள்ளுபடி	1,100
கொள்முதல் திருப்பம்	700
கடனீந்தோருக்குக் கொடுத்த ரொக்கம்	13,000
கடனீந்தோருக்காக ஏற்கப்பட்ட உண்டியல்	7,500
ரொக்க கொள்முதல்	4,300
கடனாளிகளிடமிருந்து கடனீந்தோர்கள் பேரேட்டுக்கு மாற்றியது	1,200
ரொக்க விற்பனை	7,000

14. (a) What are the difference between single entry system and double entry system?

ஒற்றைப் பதிவு முறைக்கும் இரட்டைப் பதிவு முறைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

Or

(b) A trader who does not keep proper books of accounts gives you the following particulars :

	1.1.2007	31.12.2007
	Rs.	Rs.
Debtors	5,300	8,800
Creditors	1,500	1,950
Stock	1,700	1,900
Fixed assets	2,140	1,740

Other particulars :

	Rs.
Total sales (Cash sales Rs. 500)	10,000
Total purchases (Cash Rs. 2,050)	4,500
General expenses	1,000

Drawings	300
Cash balance	410
Payment for fixed assets	500

He had drawn goods of Rs. 500 for his personal use. Interest on capital @ 5% p.a. Prepare Trading profit and loss a/c for the year ended 31.12.2007 and a balance sheet on that date.

ஒரு வியாபார தனது தொழில் நடவடிக்கைக்கான உபயபதிவேடுகளை வைத்திருக்காமல் அவரது தொழில் பற்றிய விவரங்களை கீழ்க்கண்டவாறு தருகிறார்.

	1.1.2007	31.12.2007
	ரூ.	ரூ.
கடனாளிகள்	5,300	8,800
கடனீந்தோர்	1,500	1,950
சரக்கிருப்பு	1,700	1,900
நிலையான சொத்துக்கள்	2,140	1,740

பிற விவரங்கள் :

	ரூ.
மொத்த விற்பனை (ரொக்க விற்பனை ரூ. 500)	10,000
மொத்த கொள்முதல் (ரொக்க ரூ. 2,050)	4,500
பொதுச் செலவுகள்	1,000
எடுப்புகள்	300
ரொக்க இருப்பு	410
நிலையான சொத்துக்களுக்கு செலுத்தியது	500

தனது சொந்த உபயோகத்திற்காக சரக்கு எடுத்தது ரூ. 500. முதல் மீதான வட்டி ஆண்டிற்கு 5%. 31.12.2007-ல் முடிவுறும் ஆண்டிற்கான வியாபார, லாப நட்ட கணக்குகளையும் அன்றைய தேதியில், இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.

15. (a) Explain: Straight line method of depreciation.

விவரி நேர்கோட்டு முறை தேய்மானம்.

Or

- (b) On 1.1.05 a company purchased 5 machines at Rs. 10,000 each. On 1.7.07 the company purchased another 2 machines for Rs. 10,000 each and paid Rs. 1,000 for installation expenses. Accounts are closed on 31<sup>st</sup> December every year. Annual depreciation is 10%. On 31.12.07 the company sold the machines purchased on 1.1.05 for Rs. 30,000. Prepare Machinery account on diminishing balance method.

1.1.05 அன்று ஒரு நிறுவனம் ஐந்து இயந்திரங்களை ஒவ்வொன்றும் ரூ. 10,000 வீதம் வாங்கியது. 1.7.07 அன்று அந்த நிறுவனம் வேறு இரண்டு இயந்திரங்களை ஒவ்வொன்றும் ரூ. 10,000 வீதம் வாங்கி பொருத்துதல் செலவாக ரூ. 1,000 செலுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 ல் கணக்குகள் முடிக்கப்பட்டது. ஆண்டு தேய்மானம் 10 சதவீதம். 1.1.05 அன்று வாங்கிய இயந்திரங்களை அந்த நிறுவனம் ரூ. 30,000 ற்கு விற்குது. குறைந்த செல் இருப்பு முறையில் இயந்திர க/கு தயாரிக்கவும்.

**Part C**

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Mr. Saleem in Account Current with Kareem and the following transactions have taken place between January 1 and April 30 :

January 1	Received goods from Kareem Rs. 3,067 due end of February
January 19	Sold goods to Kareem Rs. 1,269 due end of April.
February 3	Paid cash to Kareem Rs. 1,300
February 12	Received goods from Kareem Rs. 4,985 due end of March.

February 26 Accepted Kareem's draft Rs. 3,500 at  
2 months due

March 21 Received Cash from Kareem Rs. 1,900.

April 5 Received goods from Kareem Rs. 2,763  
due end of July.

Prepare Account Current to be rendered by Saleem to  
Kareem as at 30<sup>th</sup> April, reckoning interest at 6% pa.

திரு. சலீம், கரீம் என்பவருடன் கணக்கியல் ஓட்டம்  
வைத்துள்ளார். கீழ்க்கண்டவை அவர்களிடையே

ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெற்ற  
நடவடிக்கைகள்

ஜனவரி 1 கரீமிடருந்து பெற்ற சரக்கு ரூ. 3,067,  
பிப்ரவரி கடைசியில் கொடுக்க  
வேண்டியுள்ளது

ஜனவரி 19 கரீமுக்கு விற்பனை ரூ. 1,269, ஏப்ரல்  
கடைசியில் கொடுக்க வேண்டியுள்ளது

பிப்ரவரி 3 ரொக்கம் செலுத்தியது ரூ. 1,300

பிப்ரவரி 12 கரீமிடமிருந்து பெற்ற சரக்கு ரூ. 4,985 மார்ச்  
கடைசியில் கொடுக்க வேண்டியது

பிப்ரவரி 26 கரீமின் மாற்றுச்சீட்டு ரூ. 3,500 க்கு 2 மாத  
தவணையில்

மார்ச் 21 ரொக்கம் பெற்றது (கரீமிடமிருந்து) ரூ. 1,900.

ஏப்ரல் 5 கரீமிடமிருந்து சரக்கு பெற்றது ரூ. 2,763  
ஜூலை கடைசியில் கொடுக்க வேண்டியது

திரு. சலீம், கரீமுக்கு ஏப்ரல் 30 வரை அளிக்கவேண்டிய  
கணக்கியல் ஓட்டத்தைத் தயார் செய்க. 6% வட்டி ஆண்டுக்கு  
கணக்கிடுக.



17. The following particulars relate to the Pudukottai club for the year ended 31.12.2006 and you are required to prepare Income and expenditure and Balance sheet.

Summary of Cash Book

	Rs.		Rs.
Balance from last year	2,350	Salaries	1,200
Entrance fees	300	Electricity	120
Subscriptions :		Newspaper etc	525
2005 – 50		Fixed deposits	2,500
2006 – 3,500		Utensils	200
2007 – 75	3,625	Creditors	1,000
Profits from refreshments	100	Balance on 31.12.06	1,150
Locker rent	200		
Sundry income	120		
	6,695		6,695

The assets and liabilities on January 2006 were :

Utensils Rs. 800; Furniture Rs. 2,500, Consumable stores Rs. 350, Creditors Rs. 1,200.

On 31.12.06 the value of consumable stores was Rs. 700, Creditors Rs. 550, the subscriptions outstanding were Rs. 75 and the interest accrued on fixed deposits was estimated at Rs. 25.

கீழ்க்கண்ட விவரங்கள் 2006 டிசம்பர் 31-ல் முடிவுற்ற ஆண்டிற்கு புதுக்கோட்டை கிளப்பை சேர்ந்தவையாகும். இவற்றிலிருந்து வருமான செலவு கணக்கையும் இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்க.

ரொக்க ஏட்டின் சுருக்கும்			
	ரூ.		ரூ.
ஆரம்ப இருப்பு	2,350	சம்பளம்	1,200
நுழைவுக் கட்டணம்	300	மின்சாரம்	120
சந்தாக்கள் :		செய்தித்தாள்	525
2005 – 50		நிலை வைப்புக்கள்	2,500
2006 – 3,500		பாத்திரங்கள்	200
2007 – 75	3,625	கடனீந்தோர்	1,000
சிற்றுண்டியில் பெற்ற லாபம்	100	31.12.06 –ல் இருப்பு	1,150
பெட்டக வாடகை	200		
பல்வகை வருமானம்	120		
	6,695		6,695

ஜனவரி 1, 2006-ல் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்.

பாத்திரங்கள் ரூ. 800, மனைத் துணைப்பொருட்கள் ரூ. 2,500, நுகரக்கூடிய சாமான்கள் ரூ. 350, கடனீந்தோர் ரூ. 1,200. 31.12.06 –ல் நுகரக்கூடிய சாமான்களின் மதிப்பு ரூ. 700, கடனீந்தோர்கள் ரூ. 550, வரவேண்டிய சந்தா ரூ. 75, நிலைவைப்புத் தொகை மீது சேர்ந்துள்ள மதிப்பிடப்பட்ட வட்டி ரூ. 25.

18. Find out total purchase and total sales from the following details by making necessary account :

	Rs.
Opening balance of sundry debtors	50,000
Opening balance of sundry creditors	30,000
Cash collected from sundry debtors	3,00,000
Discount received	1,500
Cash paid to sundry creditors	20,000

	Rs.
Discount allowed	5,000
Return inwards	6,000
Return outwards	8,000
Closing balance of sundry debtors	35,000
Closing balance of sundry creditors	25,000
Cash purchase	12,000
Cash sales	24,000

தேவையான கணக்குகளை தயார் செய்து மொத்த கொள்முதல் மற்றும் மொத்த விற்பனையை காண்க.

	ரூ.
பற்பல கடனாளிகள் – தொடக்க இருப்பு	50,000
பற்பல கடனீந்தோர் – தொடக்க இருப்பு	30,000
பற்பல கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்	3,00,000
பெற்ற தள்ளுபடி	1,500
பற்பல கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்	20,000
அளித்த தள்ளுபடி	5,000
உள் திருப்பம்	6,000
வெளித் திருப்பம்	8,000
பற்பல கடனாளிகள் – இறுதி இருப்பு	35,000
பற்பல கடனீந்தோர் – இறுதி இருப்பு	25,000
ரொக்க கொள்முதல்	12,000
ரொக்க விற்பனை	24,000

19. Mr. Ram commenced business on 1.4.2000 with a capital of Rs. 37,500. He immediately bought furniture for Rs. 6,000. During the year, he borrowed Rs. 7,500 from his wife as loan. He has withdrawn Rs. 10,800 for his family expenses. From the following particulars you are required to prepare. Trading and Profit and Loss Account and Balance Sheet as on 31 March 2001.

Particulars	Rs.
Cash received from sundry debtors	60,500
Cash paid to sundry creditors	87,500
Cash sales	50,000
Cash purchases	20,000
Carriage inwards	2,250
Discount allowed to Sundry debtors	2,000
Salaries	2,500
Office expenses	2,000
Advertisement	2,500
Closing balance of Sundry debtors	37,500
Closing balance of Sundry creditors	25,000
Closing stock	17,500
Closing cash balance	21,950

Provide 10% depreciation on furnitures.

திரு. ராம் 1.4.2000 அன்று ரூ. 37,500 முதல் வைத்து வியாபாரம் தொடங்கினார். அவர் உடனடியாக வாங்கிய அறைகலனின் மதிப்பு ரூ. 6,000, ஆண்டிடையில் அவர் தனது மனைவியிடமிருந்து ரூ. 7,500 கடனாகப் பெற்றார். அவர் தனது குடும்ப செலவுக்காக ரூ. 10,800 திரும்ப எடுத்தார்.

கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு 2001 மார்ச் 31 ம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார இலாப நட்ட கணக்கையும் அந்நாளைய இருப்பு நிலைக்குறிப்பையும் தயார் செய்க.

விவரங்கள்	ரூ.
பற்பல கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்	60,500
பற்பல கடனீந்தோருக்கு அளித்தது	87,500
ரொக்க விற்பனை	50,000
ரொக்க கொள்முதல்	20,000
உள்தூக்குக் கூலி	2,250
பற்பல கடனாளிகளுக்கு அளித்த தள்ளுபடி	2,000
சம்பளம்	2,500
அலுவலகச் செலவுகள்	2,000
விளம்பரம்	2,500
பற்பல கடனாளிகளின் இறுதி இருப்பு	37,500
பற்பல கடனீந்தோரின் இறுதி இருப்பு	25,000
இறுதி சரக்கிருப்பு	17,500
இறுதி கை ரொக்கம்	21,950

அறைகலன் மீது 10% தேய்மானம் அனுமதிக்க.

20. A company whose accounting year is the calendar year purchased on 1<sup>st</sup> April 2004 machinery costing Rs. 30,000.

It purchased further machinery on 1<sup>st</sup> October 2004 costing Rs. 20,000 and on 1<sup>st</sup> July 2005 costing Rs. 10,000. On 1<sup>st</sup> January 2006, one third of the machinery installed on 1<sup>st</sup> April 2004 became obsolete and was sold for Rs. 3,000.

Show how machinery account would appear in the books of the company, it being given that machinery was depreciated under Fixed Instalment Method at 10% pa.

ஒரு நிறுமம் தனது ஆண்டுக் கணக்கை காலண்டர் ஆண்டு முறையில் வைத்துள்ளது. 1.4.2004 அன்று ஒரு இயந்திரத்தை ரூ. 30,000 க்கு வாங்கியது.

1.10.2004 அன்று மீண்டும் ஒரு இயந்திரத்தை ரூ. 20,000 க்கும், 1.7.2005 அன்று வேறு ஒரு இயந்திரத்தை ரூ. 10,000 க்கு வாங்கியது. 1.4.2004 அன்று வாங்கப்பட்ட இயந்திரம் பயன்படாத சூழ்நிலையில், அதில் மூன்றில் ஒரு பகுதி இயந்திரம் 1.1.2006 அன்று ரூ. 3,000 க்கு விற்கப்பட்டது.

நிறும புத்தகத்தில் இயந்திரக் கணக்கை தயார் செய்க. இயந்திரத்தை நிலைத் தவணை தேய்மான முறை அடிப்படையில் 10% வீதம் வருடத்திற்கு தேய்மானம் கணக்கிடப்படுகிறது.